

1. திருக்கைலாசப்படலம்	1. Thiruk Kailaasap padalam
பாசம் நீக்கித்தன் பாற்படு நல்லருள் ஈசன் நல்கு மியல்பென வெய்தினோடி தேச மாற்றிச் சிறந்ததன் மெய்யொளி வீசு கின்றது வெளடீளியங் குன்றமே. 1	paasam neekiththan paarpadu nallarul Eesan nalgu miyalbena veidheno thesu maatrich sirandhadhan meiyoli vesu gindrathu velliyang kundrame. 1
ஆறு சூடிய வாதியம் பண்ணவன் ஏறு மூரிவெளடி னேறுமக் கண்ணுதல் நீறு சேர்தரு கோலமும் நித்தனைத் தேறும் அனர்தஞ் சிந்தையும் போன்றதே.	aaru sodiya vaadhiyam vannavan yeru moorivela verumak kannudhal neeru serdharu kolamum niththanaith dherum anarthanj sindhaiyum pondradhe.
மோன நன்னிலை முற்றிய பெற்றியர் ஞான மார்பிழம் பன்ன நலத்ததாய் ஊனு லாய வுயிர்த்தொகை மாசொரீஇத் தானெ லாஞ்செறிந் தென்னவுஞ் சான்றதே.	Mona nannilai mutriya petriyar gnana maarpilam panna nalaththadhaai oону laaya uyirththogai maasoreeith thane laanjerindh dhennavunj sandradhe.
கான மார்ந்த கடுக்கைநற் கூவிளைத் தேன வாம்பொழிற் றிண்சிக ரத்திடை வான யாறு வருதலின் மாசிலா ஞான நாயகன் போல நணியதே.	kaana maarndha kadukkainar koovilaith thena vaampolir rinsiga raththidai vaana yaaru varudhalin maasilaa gnana naayagan pola naniyadhe.
தண்ண றுந்துள வாற்புனை தார்முடிப் பண்ண வன்கண் படுத்திடு பாற்கடல் கண்ணு தற்குமொர் காமரு பீடமாய் நண்ணு கின்றது போலும் நலத்ததே.	thanna rundhula vaarpunai thaarmudip panna vankan paduththidu paarkadal kannu tharkumor kaamaru peedamaai nannu gindrathu polum nalaththadhe.
பொதியு மின்னமு தோடு பொருந்துவ கதிரின் மிக்க கறையறு காட்சிய மதிய மாயிர கோடி மணந்துதாம் உதய மானது போன்றதன் வொண்கிரி.	podhiyu minnamu thodu porundhuva kadhirin mikka karaiyaru kaatchiya madhiya maayira kodi manandhudhaam udhaya maanadhu pondradhan vongiri.
நெற்றி மேனிமிர் கண்ணும் நிலாவொளிர் பொற்ற டம்புய நான்கும் பொருந்துறப் பெற்றெம் மானரு ளாற்பிரம் பொன்றுகைப் பற்று நந்தி பரிவொடு காப்பது.	netri menimir kannum nilaolir potra dambuya nangum porundhurap petrem maanaru laarpiram pondrugaip patru nandhi parivodu kaappadhu.
புரந்த ரன்முத லாகிய புங்கவர் வரம்பின் மாதவர் மாசறு காட்சியர் நிரந்த பூத கணவர் நிரந்தரம் பரிந்து போற்றிப் பயில்வதம் மால்வரை.	purandha ranmudha laagiya pungavar varambin maadhavar maasaru kaatchiyar nirandha pootha kanavar nirandharam parindhu potrip payilvatham maalvarai.

மின்ன ரம்பைய ராடலும் விஞ்சையர் கின்ன ரம்பயில் பாடலுங் கீழ்த்திசை மன்ன னாதியர் வாழ்த்துமவ் வானவர் இன்னி யங்களும் எங்கணு மார்ப்பது.	minna rambaiya raadalum vinjaiyar kinna rampayil paadalung keelththisai manna naadhiyar vaalththumav vaanavar inniya yangalum enganu maarppadhu.
வேறு	Veru
கீணி லாவுறு முகெலாம் நீங்கியே கீழ்போய்ச் சேணி லாவுறு பதமெலா முருவிமீச் சென்று மாணி லாவுறும் அண்டத்தின் அடிமுடி மருவத் தாணு வாயுல கிறுதியின் நிற்பதச் சயிலம்.	keenu laavuru mugelaam neengiye keelpoich seni laavuru padhamelo muruvimeech sendru maani laavurum andaththin adimudi maruvath thaanu vaayula kiruthiyin nirpadhach sayilam.
மாடு சூழ்தரு மேருவே யாதியாம் வரைகள் பாடு சேரினு மலகெலா மழியினும் பரந்து கூடு மண்டங்கள் குலையினுங் கொன்றைவே ணியன்போல் கேடி லாமலே அமர்வது கயிலையங் கிரியே. 11	maadu sooltharu meruve yaadhiyaam varaigal paadu serinu malakelaa maziyyinum parandhu koodu mandangal kulaiyinung kondraiveniyanpol kedi laamale amarvadhu kayilaiyan kiriye. 11
நலம்வ ருங்கலை மதியமு மிரவியும் நாகர் குலம்வ ருந்தனுக் குறையலா மற்றைய கோளும் அலம ருஞ்சுடர் உடுக்களு மமரரும் பிறரும் வலம்வ ரும்படி யிருப்பது கயிலைமால் வரையே	namamva runkalai madhiyam miraviyum naagar kulamva rundhanuk kuraiyalaa matraiya kolum alama runjudar udkkal mamararum pirarum valamva rumpadi yiruppadhu kayilaimaal varaiye.
ஏற்றம் மேருவே யாதியாம வரைகள் ஏழ் வகையால் சாற்றும் நேமிகள் ஆழியங் கிரிபெருஞ் சலதி* நாற்றி சைக்கணும் நொச்சிபோற் சூழ்தர நடுவண் வீற்றி ருப்பது கயிலையா கியதனி வெற்பு.	yetram meruve yaadhiyaama varaigalyel vagaiyaal saatrum nemigal aaliyang kiriperunj saladhi naatri saikkanum nochchipor soolthara naduvan veetri ruppadhu kayilaiyaa kiyathani verpu.
படியெ லாமுண்டும் ஏனமாய்த் தாங்கியும் பண்டோர் அடியி னாலகப் படுத்தியு மிடந்துமுற் றருளும் நெடிய மாயனு முலகிறு மெல்லையில் நிமலன் வடிவ மேயெனக் காணுதற் கரியதவ் வரையே.	padiye laamundum yenamaitth thaangiyumpandor adiyi naalagap paduththiyu midandhumur trarulum nediya maayanu mulakiru mellaiyil nimalan vadivu meyenak kaanudhar kariyadhav varaiye.
வேறு	Veru

<p>அன்னதோர் கயிலை நாப்பண் அம்பொனின் சுடர்மேல் கொண்ட நன்னெடுஞ் சிமயத் தொங்கல் நவையொரீஇ நண்ணிற் றென்னக் கன்னியங் காப்பு மேவிக் கதிர்மணிக் கற்றை சுற்றப் பொன்னெடுங் கோயி லொன்று பொலிவொடும் பொருந்திற் றன்றே.</p>	<p>annadhor kayilai naappan amboninsudarmel konda nannedunj simayath thongal navaiyoreeienannir rennak kanniyang kaappu mevik kadhirmanik katrai sutrap ponnedung koie londru polivodum porundhir randre.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>திணிகதிர் ஆரந் தன்னிற் சிறந்தவச் சிரத்திற் செக்கர் மணிதனில் முழுநீ லத்தின் மற்றைய வெறுக்கை தன்னில் பணிபட வருளாற் றானே பலித்திடு சிகர மாதி அணியினுக் கணியாய் மல்கும் ஆலயச் சூழ லெங்கும்.</p>	<p>thinilkadhir aarndh thannir sirandhavach chiraththir sekkar manithanil mulunee laththin matraiya verukkai thannil panipada varulaar raane paliththidu sigara maadhi aniyinuk ianiyaa malgum aalayach soolalengum.</p>
<p>என்றுமீ றென்ப தின்றி யிருந்திடுங் கயிலை வெற்பிற் பொன்றிகழ் நகரந் தன்னுட் பொருவிலாக் கோளும் நாளுந் துன்றிய தன்மைத் தென்னத் தூமணிக் கதிர்கள் சூழ மன்றம ருறையு ளொன்று வனப்பொடு வைகிற் றன்றே.</p>	<p>endrumee renba thindri yirundhidung kayirai verpir pondrigal nagaran thannut poruvilaak kolum naalun thundriya thanmaith thennath thoomanik kadhigal soola manrama ruraiyu londru vanappodu vaigir randre.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>சோதி சேருமத் தூமணி மண்டபத் தாதி யான அரியணை யும்பரிற் காத லாகுங் கவுரியொர் பாங்குற வேத நாயகன் வீற்றிருந் தானரோ. 18</p>	<p>sodhi serumath thoomani mandabath thaadhi yaana ariyanai yumparir kaadha laakung kavuriyor paangura vedha naayagan veetrirun dhaanaro. 18</p>
<p>பீடு கொண்ட பெருந்தவப் பெற்றியோர் தேடு கின்ற சிறப்புடைத தாம்புகழ் நாடு தும்புகு நாரதர் விஞ்சையர் பாடு கின்றனர் பாணியின் பாற்பட.</p>	<p>peedu konda perunthavap petriyor thedu gindra sirappudaita thaampugal naadu thumburu naaradhar vinchaiyar paadu gindranar paaniyin paarpada.</p>
<p>அதிகள் வேணியி லார்தரு கங்கையை விதிவு ரந்தரன் விண்டுல கத்துள</p>	<p>athigan veniyi laartharu gangaiyai vidhivu rantharan vindula kaththula</p>

<p>நதிக டாழ்ந்தென நன்னயத் தேவல்செய் கதியி னோர்கள் கவரிகள் வீசினார்.</p>	<p>nadhiga taalndhena nannayath thevalsei kadhiyi norgal kavarigal veesinaar.</p>
<p>சீல வட்ட முடிப்பிறை தேடுவான் ஞால வட்டத் தெழுதரு நாகர்போல் ஏல வட்ட முகத்தரு கெங்கணும் ஆல வட்ட மசைத்தனர் அன்பினோர்.</p>	<p>seela vatta mudippirai theduvaan gyala vattath thelutharu naagarpol yela vatta magaththaru kenganum aala vatta masaitthanar anbinor.</p>
<p>ஆதி தன்னரு ளெய்தி அவன் றிருப் பாத தாமரை சூடியப் பண்ணவன் கோதி லாத திருவுருக் கொண்டுளோர் பூத ராதியர் போற்றிமுன் ஈண்டினார். 22</p>	<p>aadhi thannaru leidhi avan rirup paadha thaamarai soodiyap pannavan kodhi laadha thiruvuruk kondulor paadha raadhiyar potrimun eendinaar. 22</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 374.</p>	<p>aagath thiruviruththam – 374</p>

2. பார்ப்பதிப்படலம்	2. paarppadhip padalam
அன்னுழி உமையவளகத்து ளோர்செயல் உன்னினள் துணுக்கமுற் றொல்லைதா னெழீஇத் தன்னிக ரில்லவன் தாளி றைஞ்சியே முன்னுற நின்றிவை மொழிதல் மேயினாள்.	annuli umaiyava lagaththu lorseyal unninal thunukkamur rollaittha neleeith thanniga rillavan thaali rainjiye munnura ninrivai molidhal meyinaal.
கற்பனை முதலிய கடந்த கண்ணுதல் தற்பர நினையிகழ் தக்கன் தன்னிடைப் பற்பகல் வளர்ந்தவன் பயந்த மாதெனச் சொற்படு நாமமுஞ் சுமந்து ளேனியான்.	karpanai mudhaliya kadandha kannudhal tharpara ninaiyigal thakkan thannidaip parpagal valarndhavan bayandha maadhenach sorpadu maamamun sumandhu leniyaan.
ஆங்கதோர் பெயரையு மவன்க ணெய்தியே ஓங்கிநான் வளர்ந்தவிவ் வுடலந் தன்னையுந் தாங்கினன் மேலவை தரித்தற் கஞ்சினேன் நீங்குவ னவ்வகை பதித்தி நீயென்றாள்.	aangadhor peyaraiu mavanka neidhiye onginaan valarndhaviv udalandh thannaiun thaanginan melavai thariththar kanjinen neenguga navvagai padhiththi neeyendraal.
மன்னுயி ராகிய மரபு முற்றவும் முன்னுற அருளிய முதல்வி யன்பினால் இன்னண மியம்பலு மிதனைத் தேர்ந்திடாத் தன்னிக ரில்லதோர் தலைவன் கூறுவான்.	mannuyi raagiya marabu mutravum munnura aruliya mudhalvi yanpinaal innana miyambalu midhanaith therndhidaath thanniga rilladhor thalaivan kooruvaan.
பத்திமை யெம்வயிற் பழுத்த பண்பினாற் சத்தியே நின்னிகர் சகத்தி னில்லைநீ இத்திறம் முயலுத லெல்லை தீர்ந்தநின் புத்திரர் வீடுறு பொருட்டுப் போலுமால்.	paththimai yemvayir paluththa panbinaar saththiye ninnigar sagaththi nillainee iththiram muyaludha lellai theerndhanin puththirar veeduru poruttup polumaal.
நற்றிற மேலுது நங்கை சிந்தனை முற்றிய வேண்டுமேல் மொழிதும் மேருவின் சுற்றம தாகிய இமையத் தொல்வரைக் கொற்றவன் புரிவனாற் கொடிய மாதவம்.	natrira meludhu nangai sindhanai mutriya vendumel pozidhum meruvin sutrama dhaagiya imaiyath tholvaraik katravan purivanaar kodiya maadhavam.
ஏதவன் பெறத்தவ மியற்று மென்றியேன் மாதுனை மகண்மையா மரபிற் போற்றியே காதலொ டெமக்கருள் கருத்த தாகுமால் ஆதலிற் குழவியாய் அவன்க ணெய்துநீ.	yedhavan peraththava miyattru mendriyen maadhunai maganmaiya marabir potriye kaadhalo demakkarul karuththa thaagumaal aadhalir kulaviyaa avanka neidhune.
தளர்ந்துடல் மெலிவுறத் தவஞ்செய் வெற்பினான் இளஞ்சிறு குழவியா யெய்தி மற்றவன் உளங்களி கூரவாண் டோரைந் தின்றுணை வளர்ந்தனை புரிதிமேல் மாசில் மாதவம்.	thalarndhudal meliurath thavansei verpinaan ilansiru kulaviyaa yeidhi matravan ulankali kooravaan doraindh thindrunai valarndhanai puridhimel maasil maadhavam.

அணங்குநீ நோற்றுழி யகிலத் துள்ளதோர் கணங்களுந் தலைவருங் கணிப்பில் தேவரும் இணங்கினர் சூழ்தர வெய்தி நின்னையாம் மணம்புரிந் தேகொடு வருது மீண்டெனா.	anangunee notruli yagilath thulladh kanangalundh thalaivarun kanippil dhevarum inanginar soolthara veidhi ninnaiyaam manampurindh dhekodu varudhu meendenaa.
கடல்விட முண்டிடு கடவு ளித்திறம் நடைமுறை யருளலும் நன்றே னாமகிழ்ந் தடியிணை வணங்கிநிந் றன்பிற் போற்றியே விடையது பெற்றனள் விமலை யேகினாள். 10	kadalvida mundidu kadavu liththiram nadalmurai yarulalum nandre naamagilndh thadiyinai vananginin ranpir potriye vidaiyadhu petranal vimalai yeginaal. 10
அல்லலு முவகையு மன்பு மெம்பிரான் எல்லையி லருளுமா யீண்டி முன்செல மெல்லியல் உமையவள் வெளடினி வெற்பொரீஇ வல்லையின் இமையமால் வரையிற் போயினாள்.	allalu muvagaiyu manbu membiraan ellaiyi larulumaa yindi munsela melliyal umaiyaval velali verporiie vallaiyin imaiyamaal varaiyir poyinaal.
வள்ளியன் கடகரி வடிவின் வீழ்தரு துள்ளியம் பனிமழைச் சோனை சூழ்தலால் எள்ளருந் தன்மைசேர் இமைய மால்வரை வெளடினியங் கிரியென விளங்கு கின்றதே.	valliyan kadakari vadivin veeltharu thullitam panimalaich chonai sooldhalaal ellarun thanmaiser imaiya maalvarai velaliyang giriyna vilangu gindradhe.
எண்டகு மிமையமு மிமைய மேலுறு கொண்டலு மொன்றியே குலவு காட்சிய தெண்டிரை மிசையெழு நஞ்சுந் தீயநஞ் சுண்டிடு மணிமிடற் றிறையு மொக்குமால்.	endagu mimaiyamu mimaiya meluru kondalu mondriye kulavu kaatchiya thendirai misaiyelu nanjundh theeyananj suntidu manimidar riraiyu mokkumaal.
நீலுறு மழைமுகில் நிலவு மின்னொடு மேலுற விளங்கிய இமைய வெற்பது மாலவன் றிருவொடு மருவிக் கண்டுகில் பாலுறு பன்னகப் பாயல் போன்றதே.	neeluru malaimugil nilavu minnodu melura vilangiya imaiya verpadhu maalavan riruvodu maruvik kanduyil paaluru pannagap paayal pondradhe.
கரும்புய லார்த்துறு காட்சித் தாகியே இரும்பனி யிடையறா விமையப் பொன்வரை சுரும்பின மிசையொடு துவன்றிச் சுற்றிட அரும்பவி ழாதவெண் கமல மன்னதே.	karumbuya laarththuru kaatcchith thaakiye irumpani yidaiyaraa vimaiyap ponvarai surumbina misaiyodu thuvandrich sutrida arumbavi laadhaven kamala mannadhe.
நீடிய மண்மகள் நிதியின் குப்பையைப் பாடுறு தண்ணிலாப் படாம தொன்றினான் மூடினள் வைத்திடு முறைய தேயெனக் கோடுயர் பனிகொள்பொற் குன்றம் நின்றதே.	neediya manmagal nidhiyin kuppaiyaip paaduru thannilaap pdaama thondrinaan moodinal vaiththidu muraiya dheyenak koduyar panikolpor kundram nindradhe.

பொன்னெடுங் கிரியென வீண்டும் புங்கவர் துன்னினர் சூழ்வரென் றுன்னித் தொன்மனு அன்னதை மறைத்தனன் இரதத் தாவியால் என்னவும் நின்றதால் இமையப் பொன்வரை.	ponnedun kiriyena veendum pungavar thunninar soolvaren runnith thonmanu annadhai maraiththanann iradhath thaaviyaal ennavum nindradhaal imaiyap ponvarai.
குடகடல் குணகடல் கூடு றாவகை இடையொரு வாலிதாம் ஏன மெய்தியே தடபுரி சிறப்பென இமையத் தாழ்வரை நெடுநில வளவையும் நிமிர்ந்து போயதே. 18	kudakadal kunakadal koodu raavagai idaiyuru vaalithaam yena meidhiye thadapuri sirappena imaiyath thaalvarai nedunila valavaiyum nimirndhu poyadhe. 18
விண்ணவர் ததிக்கடல் கடைந்த வெண்ணெயுள் அண்ணலம் பாற்கட லமுதம் வைத்தெனக் கண்ணகன் பரும்பனி கவைஇய வெற்பின்மேல் உண்ணிறை புன்றறட மொன்று வைகிறே.	vinnavar thadhikkadal kadaindha venneyul annalam paarkada lamudham vaiththenak kannagan parumpani kavaiyiya verpinmel vunnirai punarrada mondru vaikitre.
அன்னதோர் தடத்திடை அசல மன்னவன் மன்னிய கௌரிதன் மகண்மை யாகவுந் தன்னிக ரிலாவரன் றனக்கு நல்கவும் முன்னுற வருந்தவம் முயன்று வைகினான்.	annadhore thadaththidai asala mannavan manniya kowrithan maganmai yaagavundh thanniga rilaavaran ranakku nalgavum munnura varunthavam muyandru vaiginaan.
மெய்த்தவ மியற்றிய வெற்பன் காணிய அத்தட மலருமோ ரரவிந் தத்தின்மேற் பைத்ததோர் குழவியின் படிவத் துற்றனள் எத்திறத் துயிரையு மீன்ற தொன்மையாள்.	meiththava miyartriya verpan kaaniya aththada malarumo raravindh thatthhinmer paitthadhore kulaviyin padivath thurranal eththirath thuyiraiyu meendra thonmaiyaal.
வேறு	veru
ஆங்கவட் கண்டு வெற்பன் அடியனேன் பொருட்டா லம்மை நீங்கினள் போலும் முக்க ணிருமலன் றன்னை யென்னா ஏங்கினன் றனது நோன்புக் கிரங்கின னிவைக ளீசன் ஓங்குபே ரருளே யென்னா வுகையங் கடலுட் பட்டான்.	aangavat kandu verpan adiyannenporuttaa lammai neenginal polum mukka nirumalan rannaiyennaa enginan ranadhu nonbuk kurakkina nivaigaleesan ongupe rarule yenna ugaiyan kadalutpattaan.
கண்ணுறு கோத வாரி கான்றிட வுரோம ராசி உண்ணிக முன்பு மிக்குப் புறந்தனி லொழுகிற் றென்ன வண்ணன்மெய் பொடிப்பத் துள்ளி அடியனே னுய்ந்தே னென்னாத் துண்ணென்ப பாடி யாடி யமலையைத் தொழுது	kannuru kodha vaari kaandrida uroma raasi unniga lanbu mikkap puranthani lolugir renna vannanmei podippath thulli adiyannenuindhe nennaath thunnenap paadi yaadi yamalaiyaith tholudhu nindraan.

நின்றான் .	
பங்கயத் தவிசின் வையும் பராபரை தனைத்த னாது செங்கயை நெடுத்து வல்லே சென்னிமேற் றாங்கி யேகித் துங்கநல் விமையத் தண்ணல் தொன்முறை யிருக்கை புக்கு மங்கல மேனை யென்னு மனைவிகைக் கொடுத்தான் மாதோ.	pangayath thavisin vaigum paraabara thanaitthanaadhu sengayai neduththu valle sennimerraangi yegith thunganal limaiyath thannal thonmurai yirukkai pukku mangala menai yennu manaivikaik koduththaan maadho.
கொடுத்தலுந் தொழுது வாங்கிக் கொற்றவ இவணின் பாங்கர் அடுத்ததங் கெவனோ வென்ன அரசனும் நிகழ்ந்த வெல்லாம். எடுத்துரை செய்யக் கேளா வீசன தருளோ வென்னா வடுத்தவிர் கற்பின் மேனை மனமுற மகிழ்ச்சி கொண்டாள்.	koduththalundh thozudhu vaangik kotrava ivanin paangar aduththathang kevano venna arasanum nigalndha vellaam eduththurai seiyak kelaa veesana tharulo vennaa vaduththavir karpin menai manamura magilchchi kondaal.
சுரந்தன கொங்கை பாலுந் துண்ணென வொழுகிற் றெங்கும் பரந்தன பொடிப்பின் போர்வை பரைதன தருளே யுள்ளம் நிரந்தன கவலை யாவும் நீங்கின பவமுன் னுள்ள கரந்தன விமையத் தண்ணல் காதலி தனக்கு மாதோ. 26	surandhana kongai paalun thunnen rengum parandhana poduppin porvai paraitthana tharuleullam nirandhana kavalai yaavum neengina pavamunnulla karandhana vimaiyath thannal kaadhali thanakku maadho. 26
பரிபுரந் தண்டை யம்பொற் பாடகம் பாத சாலம் விரவிய தொடியே சங்கு வியன்மணிச் சுட்டி யாரம் அரிகெழு மதாணி பொற்றோ டங்கதம் பிறவுஞ் சாத்தி வரையுறழ் தனப்பா லார்த்தி வரம்பெறு காப்பு நேர்ந்தாள்.	paripurandh thandai yampor paadagam paadha saalam viraviya thodiye sangu viyanmanich suttu yaaram arigezu madhaani potro dangadham piravunsaaththi varaiyuraz thanappaa laarththi varamperu kaappu nerndhaal.



<p>வனைதரு பவளங் காலா வயிரமே மருங்கிற் கோலாப் புனையிரும் பலகை நீலாப் பிரிந்தபொற் றொட்டின் மேலா அனையவ டன்னை யுய்த்து மங்கையிற் கொண்டுந் தன்கோன் மனமகிழ் திறனாற் போற்றி மதியென வளர்க்க லுற்றான்.</p>	<p>vanaitharu pavalan kaalaa vyirame marungir kolaap punaiyirum palagai neelaap pirindhapor rottin melaa anaiyava dannai yuyiththu mangaiyir kondun thankon manamagiz thiranaar portri madhiyena valarkkalurtraan.</p>
<p>மன்னுயிர் புவன மேனை மற்றும்ள பொருளுக் கெல்லாம் அன்னையா யுதவி நாளு மவற்றினை வளர்த்து நிற்பாள் தன்னையும் வளர்ப்பா ருண்டோ வளர்ந்தது சமூக்கே யந்தக் கன்னிதன் நருளின் நீர்மை காட்டினள் போலு மன்றே.</p>	<p>mannuyir puvana menai matrula poruluk kellaam annaiyaa yudhavi naalu mavatrinai valarththu nirpaal thannaiyum valarppaa rundo valarndhadhu salakke yandhak kannithan narulin neermai kaattinaal polumandre.</p>
<p>இந்தவா றினையர் பாலா யெம்பெரு மாட்டி வைகி ஐந்தியாண் டகன்ற பின்றை யயன்முதற் றேவர் யார்க்குந் தந்தையா ரருளை யுன்னித் தவமினிப் புரிவ னென்னாச் சிந்தியா விமையத் தோங்கற் செம்மலுக் குரைக்க லுற்றான்.</p>	<p>indhavaa rinaiyar paalaa yemperu maatti vaigi indhiyaan tagandra pindraai yayanmudhar revar yaarkkundh thandhaiyaa rarulai yunnith thavaminip purivanennaach sindhyyaa vimaiyath thongar semmaluk kuraikka lutraal.</p>
<p>நாற்பெருந் தடந்தோ ளண்ணல் நலத்தக வரைந்து கொள்வான் நோற்பனா லினைய வெற்பி னுவலரு மொருசார் வைப்பின் ஏற்பதோர் கன்னி மாரோ டெனைவிடுத் தருண்மோ வென்னாப் பார்ப்பதி இயம்ப லோடும் பனிவரை யரசன் சொல்வான். 31</p>	<p>naarperundh thadantho lannal nalaththaga varaindhu kolvaan norpanaa linaiya verpi nuvalaru morusaar vaippin yepadhor kanni maaro danaividuth tharunmo vennaap paarpadhi iyamba lodum panivarai yarasan solvaan.</p>

<p>அன்னைகே ளெம்மின் நீங்கி யருந்தவ மாற்றற் கொத்த தின்னதோர் பருவ மன்றா லியாண்டுமோ ரைந்தே சென்ற நின்னுடல் பொறாதா லீண்டிந் நிலைமையைத் தவிர்தி யென்னக் கன்னிகை நகைத்துக் கேண்மோ இ*தெனக் கழற லுற்றாள்.</p>	<p>annaikē lemmin neengi yarundhava maatar koththa thinnadhōr paruva maatra liyaandumoraindhe sendra ninnudal poraadhaa leendin nilaimaiyaith thavarithi yennak kannigai nagaiythuk kenmo edhenak kalara luttraal.</p>
<p>ஈசனே காப்ப னல்லால் யாரையும் பிறராற் றம்மால் ஆசறப் போற்ற லாகா ததுதுண வாகு மீண்டுப் பேசிய திறனு மன்னோன் பேரருள் மறாதி யென்ன நேசமோ டியைந்திட் டன்னை நினைந்தநோன் பியற்று கென்றான்.</p>	<p>Eesane kaappa nallaal yaaraiyum piraraar rammaal aasarap potra laagaa thathuthuna vaagu meendup pesiya thiranu mannon perarul maraadihyenna nesamo diyaindhit tannai ninaidhanon biyatra kendraan.</p>
<p>மன்னனு மியைந்து பின்னர் மால்வரை யொருசார் தன்னில் அன்னமென் னடையி னாளுக் கருந்தவச் சாலை யாற்றித் தன்னுறு கிளைஞர் தம்பாற் றவத்தினால் வந்த பான்மைக் கன்னியர் பலரைக் கூவிக் கௌரிபா லாகச் செய்தான்.</p>	<p>minnanu miyaindhu pinnar maalvarai yorusaar thannil annamen nadaiyi naaluk karundhavach saalaiyaartrith thannuru kilaigar thaampaar ravaththinaal vandha paanmaik kanniyar palaraik koovik kelaripaa laagach seidhaan.</p>
<p>நீலுறு மணிதோய் மேனி நிமலையங் கிமையத் துச்சி மேலுறு மரசன் நேவி விடையினால் மடவார் பல்லோர் பாலுறு பணியிற் சூழப் பரமனை யுன்னி யந்தச் சாலையை யடைந்து மிக்க தவத்தினை யிழைக்க லுற்றாள்.</p>	<p>neeluru manidhoi meni nimalaiyan gimaiyath thuchchi meluru marasan revī vidaiyinaal madavaar pallor paaluru paniyir soolap paramanai yunni yandhach salaikai yadaindhu mikka thavaththinai yilaikkalutraal.</p>

<p>தங்கிய வைக றோறுந் தாதையுந் தாவில்  கற்பின்  மங்கையும் போற்றி யேக மாதுநோற் றிருந்தா  ளிப்பால்  அங்கவட் பிரிந்த பின்றை அரும்பெருங் கயிலை  மேய  வெங்கடம் பெருமான் செய்த பரிசினை இயம்ப  லுற்றேன். 36</p>	<p>thangiya vaiga rorudh thaadhaiyundh thaavil  karpin  mangaiyum potri yega maadhunor  rirundhaalippaal  angavat pirindha pindra arumperun kayilai  meya  vengalam perumaan seidha parisinai  iyambalutren. 36</p>
<p>ஆகத் திருவிருத்தம் – 410</p>	<p>aagath thiruviruththam – 410</p>

3. மே ரு ப் ப ட ல ம்	3. Merup padalam
<p>பன்னருஞ் சிறப்பின் மிக்க பனிவரை யரசன் றன்பாற் கன்னியம் புதல்வி யாகிக் கௌரிநோற் றிருந்த காலைத் துன்னிய வவுணர் சூழச் சூரபன் மாவாம் வெய்யோன் இந்நில வரைப்பின் அண்டத் திறைவனே யாகி யுற்றான்.</p>	<p>pannaruj chirappin mikka panivarai yarasan ranpaar kanniyam pudhalvi yaagik kowrinor trirundha kaalaith thunniya vavunar soolach sooraban maavaam veiyon innila varaippin andath thiraivane yaagi utraan.</p>
<p>மற்றது போழ்திற் றொல்லை மறைப்பொருள் வடத்தின் பாங்கர்ப் பெற்றிடு சனக னாதி முனிவரர் பின்னும் பன்னாள் அற்றமில் தவஞ்செய் தெந்தை யருளினாற் கயிலை நண்ணி முற்றுணர் நந்தி போற்று முதலிலை வாயில் புக்கார்.</p>	<p>matradhu pozdhir rollai maraipporul vadatththin paangarp petridu sanaga naadhi munivarar pinnum pannaal atramil thavansei thendhai yarulinaar kayilai nanni mutrunar nandhi potru mudhalilai vaayil pukkaar.</p>
<p>நோன்மையின் முனிவ ரானோர் நுவலருங் காட்சி நந்தி கான்முறை வணங்கி நிற்ப அனையவன் கருணை தன்னால் வான்மலி கடவுட் கோயின் மந்திரங் கொண்டு செல்ல நான்முகன் முதலோர்க் கெய்தா ஞானநா யகனைக் கண்டார்.</p>	<p>nonmaiya muniva raanor nuvalarun kaatchi nandhi kaanmurai vanangi nirp anaiyavan karunai thannaal vaanmali kadavut koyin mandhiran kondi sella naanmugan mudhalork keidhaa gnananaa yaganaik kandaar.</p>
<p>மொழியது தவறல் செல்ல முற்றுடல் பொடிப்புக் கொள்ள விழிபுனல் பெருகத் தீசேர் பெழுகென வுள்ளம் விள்ள அழகிய மறைக்கு மெட்டா ஆதிநா யகனை நோக்கித் தொழுதன ருவகை பூத்துத் துள்ளினர் துளக்க முற்றார்.</p>	<p>moliyadhu thavaral sella mutrudal podippuk kolla vilipunal perugath theeser pezugena ullam villa alagiya maraikku mettaa aadhinaa yaganai nokkith thozudhana ruvagai pooththuth thullinar thulakka murtraar.</p>

<p>மண்ணவ ரமரர் யாரை வணங்கினு மவைக      ளெல்லாம்      நண்ணிய பரமன் றாளி னாற்பெருந் தவத்தி      னோருந்      தண்ணளி நெறியிற் பல்காற் றாழ்ந்தன ரெழுந்து      நின்று      பண்ணிசை மறைக டம்மால் துதித்திவை பகர்த      லுற்றார்.</p>	<p>mannava ramarar yaarai vananginu      mavaigalellaam      nanniya paraman raali naarperun thavaththi      norun      thannali neriyir palkaar raaznthana rezundhu      nindru      pannisai maraiga dammaal thidhiththivai      pagarthalurtraar.</p>
<p>இருட்பெருங் கடலுள்யாமத் தெறிமருத      திடைபட்ட டாங்குப்      பொருட்பெருங் கடலாம் வேதம் புடைதொறு      மலைப்ப விந்நாள்      அருட்பெருங் கடலே எய்த்தே மமைந்தில      துணர்வி யாங்கண்      மருட்பெருங் கடலின் நீங்கும் வண்ணமொன்      றருடி யென்றார்.</p>	<p>irulperun kadalulyaamath therimarudha      thidaippat taangup      porulperun kadalaam vedham pudaithoru      malaipp vinnaal      arutperun kadale eiththe mamaindhila thunarivi      yaangan      marulperun kadalin neengum vannamonrarudi      yendraar.</p>
<p>நவையறு தவங்க ளாற்றி நல்லருள் படைத்த      தொல்லோர்      இவைபுகன் றிடலு மன்பர்க் கௌமவருங்      கருணை வள்ளல்      அவர்முகந் தெரிந்து நுங்கள் அறிவமைந் தடங்கு      மாறு      தவலருஞ் சிறப்பின் நன்னூல் சற்றுது மிருத்தி      ரென்றான். 7</p>	<p>navaiyaru thavanga laartri nallarul padaitththa      thollor      ivaipugan ridalu manpark kowvarung karunai      vallal      avarmagan therindhu nungal arivamain      thadangumaaru      thavalarun cirappin nannool sartrudhu      miruththirendraan.</p>
<p>என்றிவை யருள எந்தை யிணையடி தனாது      முன்னர்      நன்றுணர் காட்சி கொள்ளும் நால்வரு மிருந்தார்      அங்கட்      சென்றிடு நந்திப் புத்தேள் சிறப்புடை வதன      நோக்கிக்      கொன்றையந் தொடையல் வேய்ந்த      குழகனொன் றியம்பு கின்றான்.</p>	<p>endrivai yarula endhai yinaiyadi thanaadhu      munnar      nandrinar kaatchi kollum naalvaru mirundhaar      angat      sendridu nandhip puththel sirappudai vadhana      nokkik      kondraiyar thodaiyal veindha kuzaganon      riyambu kindraan.</p>

<p>பூங்கனைக் கிழவ னன்றிப் புங்கவர் யார்போந் தாலும் ஈங்குறத் தருதி யல்லை யீதுனக் கடைத்த தென்ன ஆங்கது புரிவ னென்னா வமலனை யிறைஞ்சி யங்கண் நீங்கியக் கணத்தின் நந்தி நெறிமுதல்போற்றல் செய்தான்.</p>	<p>poonganaik kilava nandrip pungavar yaarpondhaalum eengurath tharudhi yallai eedhunak kadaththa dhenna aangadhu puriva nennaa vamananai yiranjchi yangan neekkiyak kanaththin nandhi nerimudhalportral seidhaan.</p>
<p>நந்திமுற் கடையைப் போற்ற ஞானநா யகனா மண்ணல் முந்துறை சனக னாதி முனிவர் தொழுது கேட்ப அந்தமில் ஆக மத்தின் அரும்பதம் மூன்றுங் கூறப் புந்திய தொடுங்கும் ஞான போதகம் போதி யென்றார்.</p>	<p>nandhimur kadaiyaip portra gnananaa yaganaa mannal mundhurai sanaga naadhi munivarar thozudhu ketpa andhamil aaga maththin arumpadham moondrunkoorap pundhiya thodungum gnaana podhagam podhi yendraar.</p>
<p>என்னலும் நகைத்தி யாது மெதிர்மொழி புரிந்தா னல்லன் பன்னுவ தன்றால் மற்றிப் பரிசினா லிருத்தல் கண்டீர் அந்நெறி யாகு மென்றே அனையவர்க் குணர்த்து மாற்றால் உன்னரும் பரத்தின் மேலோ னொருசெயல் புரித லுற்றான்.</p>	<p>ennalum nagaiythi yaadhu medhirmozhi purindhaanallan pannuva thandraal martrip parisinaa liruththal kandeer anneri yaagu mendre anaiyavark kunarththu maarraal unnarum paraththin melo noruseyal puridhalurtraan.</p>
<p>இருவரு முணரா அண்ணல் எனவெளடி ளெயிறி யாமை சிரநிரை யநந்த கோடி திளைத்திடும் உரத்திற் சீர்கொள் கரதல மொன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி ஒருகணஞ் செயலொன் றின்றி யோகுசெய் வாரி னுற்றான்.</p>	<p>iruvaru munaraa annal yenavela leyiriyamaai siranirai yanandha kodi thilaitthidum uraththir seerkol karathala mondru serththi monamuth thiraiyaik kaatti oruganaj seyalon rindri yogusei vaarinurtraan.</p>

<p>இனையதோர் தன்மை காட்டி யெம்பிரா  னுணர்த்தக் கண்டு  சனகனே முதலா வுள்ளோர் தவலரும் ஞான  போதம்  பனுவலின் அளவன் றென்னும் பான்மையைத்  தெரிந்து முக்கட்  புனிதன தருளாற் றத்தம் புந்தியி னொடுக்கம்  பெற்றார்.</p>	<p>inaiyadhor thanmai kaatti yembiraa  nunarththak kandu  sanagane mudhalaa ullor thavalarum gnaana  podham  panuvalin alavan rennum paanmaiyaith  therindhu mukkat  punithana tharulaar raththam pundhiyi  nodukkam pertraar.</p>
<p>தத்தமுள் ளொடுங்கல் பெற்ற தாபத கணத்தர்  யாரும்  முத்தொழில் புரியும் மூவா முதல்வனாம் முக்கண்  மூர்த்தி  மெய்த்தவ வடிவ முன்னி மேவினர் சூழ்ச்சி  மேலோன்  சித்திரம் புணர்த்த பாவை செயலற இருக்கு  மாபோல்.</p>	<p>thatthamul lodungal pertra thaabadha  kanaththar yaarum  muththozil puriyum moovaa mudhalvanaam  mukkan moorthy  meiththava vadiva munnimevinar soolchchi  melon  siththiram punarththa paavai seyalara irukku  maapol.</p>
<p>தற்பரன் இனைய வாற்றாற் றாபத ருணருந்  தன்மை  அற்புத ஞான போத மளித்திடுங் கணம  தொன்றின்  முற்படு கமலப் புத்தேள் முதலிய அமரர்க்  கெல்லாம்  பற்பல யுகங்கள் சென்ற பிறர்க்கினிப் பகர்வ  தென்னோ.</p>	<p>tharparan inaiya vaartraar raabadha runarundh  thanmai  arpudha gnaana podha maliththidun ganama  dhortrin  murpadu kamalap puththel mudhaliya amarark  kellaam  parpala yugangal sendra pirarkkinip pagarva  dhenno.</p>
<p>இத்திற ஞானபோத மென்றுதொன் முனிவர்க்  கெந்தை  கைத்தலங் கொண்டு காட்டுங் கணத்தினில்  அமரர்க் கெல்லாம்  மெத்துபல் லுகங்கள் சென்ற விழுமிய காஞ்சி  தன்னில்  அத்தன்மெய் குழைத்த நங்கை அவன்விழி  புதைத்த நாடபோல்.</p>	<p>iththira gnaanapodha mendruthon munivark  kendhai  kaiththalan kondu kaattun kanaththinil amarark  kellaam  meththupal lagangal sendra vizumiya kaanji  thannil  aththanmei kuzaththa nangai avanvizi  pudhaththa naadapol.</p>
<p>காரண முதல்வன் மோனக் காட்சியால் அமர  ரெல்லாஞ்  சூரர மகளிர் தங்க டுணைமுலைப் போக மின்றி  ஆரிடர் நிலைமை தன்னை யடைந்தனர்</p>	<p>kaarana mudhalvan monak kaatchiyaal  amararennaaj  soorara magalir thanga nunaimulaip poga  mindri</p>

<p>அளக்கர் சூழ்ந்த பாரிடை உயிருங் காமப் பற்றுவிட் டிருந்த வன்றே.</p>	<p>aaridar nilaimai thannai yadaindhanar alakkar soolndha paaridai uyirug kaamap patruvi tirundha vandre.</p>
<p>ஆரணன் றனது மைந்தர்க் கரும்பெறல் ஞான போதம் ஓரிறை காட்டு முன்னர் உலகெலா மொருப்பா டொன்றி ஈருடன் முயங்கு மார்வ மின்றியே யிருந்த யார்க்குங் காரணன் சிவனே யென்கை கழறவும் வேண்டற் பாற்றோ.</p>	<p>aaranan ranadhu maindhark karumperal gnanapodham oorirai kaattu munnar ulagelaa moruppaadondri eerudan muyangu maarva mindriye yirundha yaarkkung kaaranan sivane yengai kalaravum vendar paartro.</p>
<p>பிணைவிழைச் சூழ்தந் துய்ப்பப் பெருமறை விதிவ ழாமல் அணைவிழச் சடங்கிற் கொண்ட அரிவைய ரோடு தேவர் இணைவிழைச் சியற்கை கூடா திரங்கினர் கவற்சி யெய்திப் புணைவிழச் சலதி யாழ்ந்து புலம்புகொள் மாக்க ளேபோல்.</p>	<p>pinaivilaich soolthan dhuyippap perumarai vidhiva zaamal anaivilach sadangir konda arivaiya rodu dhevar inaivilaich siyarkai koodaa thiranginar kavarchi yeidhip pinaivizach saladhi yaalndhu pulambukol maakkalepol.</p>
<p>வன்முலை யணங்கி னோரும் வானவர் யாருங் காமத் தன்மையும் புணர்ப்பு மின்றித் தளர்ந்தனர் வறிஞர் தம்பால் இன்மைகொண் டோர்கள் செல்ல ஈவது கூடா வெல்லைப் புன்மையொ டிருவர் தாமும் புலம்புறு தன்மை யேபோல்.</p>	<p>vanmulai yanangi norum vaanavar yaarun kaamath thanmaiyum punarppu mindrith thalarndhanar varigar thambaal inmaikon dorgal sella eevadhu koodaa vellaip punmaiyo diruvar thaamum pulamburu thanmai yepol.</p>
<p>பொற்புருக் குறைவின் றுற்றும் புனமேல் மகளிர் மைந்தர் அற்பொடு கலந்து காமத் தரும்பயன் கோட றேற்றார் தற்பர வடுக னாணைத் தன்மையால் அலகை யீட்டம் நற்புன னீழல் பெற்று நணுகருந் தன்மை யேபோல்.</p>	<p>porpuruk kuraivin rurtrum punamel magalir maindhar arpodu kalandhu kaamatth tharumpayan kodarertraar tharpara vaduga naanaith thanmaiyaal alagaiyittam narpuna neezal pertru nanukarun thanmai yepol.</p>



<p>மாடக வெழாலை யன்ன பணிமொழி மகளிர் மைந்தர் கூடின ரிருந்து மின்பங் கொண்டிலர் சிறார்கு ழாமும் ஆடவர் குழாமும் வாட்கண் அரிவையர் குழாமு மேனைப் பேடியர் குழாமும் வெவ்வே றுற்றிடு பெற்றி யேபோல்.</p>	<p>maadaga vezaalai yanna panimozi magalir maindhar koodina rirundhu minpan kondilar siraarku zaamum aadavar kuzaamum vaatkan arivaiyar kuzaamumenaip pediyar kuzaamum vevve rirridu pertri yepol.</p>
<p>இருந்திட விரிஞ்சன் மாயோன் இருவரு மீசன் றன்பாற் பொருந்திடு முணர்ச்சி கொண்டு முத்தியிற் புக்க சேயுந் திருந்துசீர் வசிட்டன் சொல்லாற் சிலையெனப் பன்னாள் நின்ற அருந்ததி மாதும் போன்றார் ஆடவர் மகளி ரெல்லாம்.</p>	<p>irundhida virinjan maayon iruvaru meesan ranpaar porundhidu munarchchi konu muththiyir pukka seyun thirundhuseer vasittan sollaar silaiyenap pannaal nindra arundhadhi maadhun pondror aadavar magali rellaam.</p>
<p>ஏமரு புவன மூன்று மினிதருள் கமலக் கண்ணர் பூமட மாதர் தம்பாற் புணர்கிலர் பொருவில் வேளுங் காமரு மகளிர் கூட்டங் கருதலன் இவர்போற் சிந்தை ஆமையி னொடுங்கல் பெற்றார் ஆசையுள் ளோர்களெல்லாம்.</p>	<p>Eemaru buvana moondru minitharul kamalak kannar poomada maadhar thambaar punargilar poruvil velun kaamaru magalir koottan karuthalan ivarpor sindhai aamaiyi nodunkal pertraar aasaiyul lorkalellaam.</p>
<p>மண்ணகத் துயிர்கண் முற்று மாதிரத் துயிர்கண் முற்றும் விண்ணகத் துயிர்கண் முற்றும் வேற்றகத் துயிர்கண் முற்றும் பெண்ணகத் தாண்மை கூடுஞ் சிறுநலம் பிழைத்த ஞானக் கண்ணகத் திறைவற் கண்டு கடைநின்ற காட்சி யார்போல். 25</p>	<p>mannagath thuyirkan martru maadhirath thuyirkan mutrum vinnagath thuyirkan murtrum vertragath thuyirkan mutrum pennagath thanmai koodun sirunalam pilaiththa gnaanak kannagath thiraivar kandu kadaithindra kaatchi yaarpol. 25</p>
<p>நாகமார் சடிலத் தண்ணல் நாற்பெருந் தவரு முய்ய யோகுசேர் நிலைமை காட்டு மொருகணத் துயிரின் பொம்மல்</p>	<p>naagamaar sadilath thannal naarperun thavarumuiya yoguser nilaimai kaattu moruganath thuyirin pommal</p>

<p>வாகைவே டானு நிற்க மையலும் புணர்ப்பு மற்ற ஆகையால் அகில மெல்லா மவனென்கை தெரிந்த தன்றே.</p>	<p>vaagaive daanu nirka maiyalum punarppu matra aagaiyaal agila mellaa mavanengai therindha dhendre.</p>
<p>சிலையொடு பகழி வாடத் திருமதிக் குடைசீர் குன்ற வலிதளர் வெய்தத் தென்றல் மறிகடற் சுறவு தூங்க அலைபுரி யாணை நீங்கி ஆடன்மா மதனு மாதின் கலவிய தொழிந்தா னென்னிற் பிறர்செயல் கழறற் பாற்றோ.</p>	<p>silaiyodu pagazi vaadath thirumadhik kudaiseer kundra valithalar veidhath thendral marikadar suravu thoonga alaipuri yaanai neengi aadanmaa madhanumaadhin kalaviya thozindhaa nennir pirarseyal kazarar paartro</p>
<p>சாலிகள் வளரு மெல்லை தடம்புனல் வறுமைத் தாக வாலிது குரல்வாங் காது வருத்தொடு மாய்வ தேபோல் மேல னருளாற் போகம் வெறுத்தலற் கருமல் கின்றி ஞாலமன் னுயிர்கள் முற்றும் நாடொறுங் குறைந்த வன்றே.</p>	<p>saaligal valaru mellai thadampunal varumaitthaaga vaalidhu kuralvaan kaadhu varuththodu maaivadhepol melanarulaar pogam veruththalar karumalkindri gnaalaman nuyirgal mutrum naadorung kuraindha vandre.</p>
<p>முள்ளரை முளரிப் புத்தேள் முதற்புரி துணையே யன்றித் தள்ளரு முயிர்கள் பின்னுந் தலைத்தலை மல்கா துற்ற தெளளிதி னுலக மீன்ற தேவியின் றாகி ஈசன் வெளளியங் கயிலை தன்னில் மேவிய மேலை நாட்போல்.</p>	<p>mallarai mularip puththel mudharpuri thunaiye yandrih thallaru muyirgal pinnundh thalaiththalai malgaathutra thelalidhi nulaga meendra dheviyin raagi Eesan velaliyang kayilai thannil meviya melai naatpol.</p>
<p>இம்முறை நிகழ் நாதன் ஈரிரு தவத்தி னோர்க்கும் மெய்ம்மைகொ ளுணர்ச்சி காட்டி வீற்றிருந் தருளு மெல்லை தெம்முயல் குரன் தீங்கு செய்தலால் மகவான் வானோர் தம்மொடுந் துறக்கம் விட்டுச் சரியொடுந் தரனி புக்கான்.</p>	<p>immurai nigaza naadhan eeriru thavaththi norkkum meimaiko lunarchchi kaatti veertrirundh tharulu mellai themmuyal sooran theengu seidhalaal magavaan vaanor thammodun thurakkam vittuch sasiyodundh tharanipukkaan.</p>

<p>மேகமூர் கடவுள் வெளடினி வெற்பினி லேகி முக்கண்  ஏகநா யகனைக் காணு மெல்லையின் றாக மீண்டு  சோகமோ டம்பொன் மேருத் துன்னியே சூரன் மைந்தன்  மாகநா டழித்துச் சேயைச் சிறைசெய்த வண்ணந் தேர்ந்தான்.</p>	<p>megamoor kadavul velali verpini legi mukkan  yeganaa yaganaik kaanu mellaiyin raaga meendu  sogamo dampon merun thunniye sooran maindhan  maaganaa daziththuch seyaich siraiseidha vannandhtherndhaan.</p>
<p>தமனிய மேரு வெற்பிற் றன்னுள பொருப்பா டெய்த  நிமலனை யுன்னிப் பன்னாள் நெடுந்தவ முழத்த லோடும்  இமில்விடை மிசைக் கொண் டங்கண் எம்பிரா னேகக் காணூஉ  அமரர்கோன் வணங்கிப் போற்ற அனையவ னருளிச் செய்வான்.</p>	<p>thamaniya meru verpir rannula poruppaa deidha  nimalanai yunnip pannaal nedundhava muzaththa lodum  imilvidai misaik kon dangan embiraanegak kaanuvu  amararkon vanagkip potra anaiyava narulich seivaan.</p>
<p>நொந்தனை யளப்பில் கால நோற்றனை யாற்றல் தீர்ந்தாய்  இந்திர நினக்கு வேண்டிற் றென்னைய தியம்பு கென்னா  அந்தமி லறிவின் மேலோன் அறிகிலன் போலக் கேட்ப  வந்தனை புரிந்து போற்றி மகபதி புகல லுற்றான்.</p>	<p>nondhanai yalappil kaala nortranai yaartral theerndhaai  indhira ninakku vendir rennaiya dhiyambu kennaa  andhami larivin melon arigilan polak ketpa vandhanai purindhu portri magapadhi pugala lurtraan.</p>
<p>பன்னரும் பழிசேர் சூரன் பருவரற் படுத்திப் பின்னர்  என்னொரு புதல்வன் றன்னை இமையவர் பலரை வாட்டித்  தன்னகர்ச் சிறையிட் டெம்மூர் தழல்கொளீஇத் தவறு செய்தான்  அன்னவன் றன்னை யட்டே அளித்தியா லெம்மை யென்ன.</p>	<p>pannarum paziser sooran paruvavar paduththip pinnar  ennoru pudhalvan rannai imaiyavar palarai vaattith  thannagarch siraiyit temmoor thazalkoleeith thavaru seidhaan  annavan rannai yatte aliththiyaa lemmai yenna.</p>

<p>மெய்ம்மைய தகன்ற தக்கன் வேள்வியி னிருந்த பாவம்  நும்மிடை யிருந்த தற்றால் நோதக வழந்தீர்  மேனாள்  நம்மிடை யொருசேய் வந்து நணுகிவெஞ்  சூரைக் காதி  இம்மென வும்மைக் காப்ப னெனப்புகள்  றிறைவன் போனான். 35</p>	<p>meimmaiya thagandra thakkan velviyi nirundha paavam  nummidai yirundha tharraal nodhaga uzandheer menaal  nammidai yorusei vandhu nanugiven sooraik kaadhi  immena ummaik kaappa nenappugan riraivan ponaan. 35</p>
<p>மறைந்தனன் இறைவ னேக மகபதி யிரக்க  மெய்திக்  குறைந்தனன் உணர்வு துன்பங் கூர்ந்தனன்  குமர னங்கட்  பிறந்துமைக் காப்ப னென்றே பிரானருள் புரிந்த  பெற்றி  சிறந்ததன் மனத்தி லுன்னித் தேறினன் உவகை  செய்தான்.</p>	<p>maraindhanan iraiva nega magapadhi yirakka meidhik  kuraindhanan unarvu thunbang koorndhanan kumara nangat  mirandhumaik kaappa nendre puraananul purindha petri  sirandhadhan manaththilunnith therinan uvagai seidhaan.</p>
<p>மாசறு காட்சி கொண்ட மாதவர்க் கருளி  யெங்கோன்  தேசறு கயிலை யுற்றான் உமையவ ளிமையஞ்  சேர்ந்தாள்  ஆசறு குமரன் அன்னார்க் கடைவதெத் தன்மை  யென்னா  வாசவ னிருந்து நாடி மனமிசைக் கவலை  கூர்ந்தான்.</p>	<p>maasaru kaatchi konda maadhavark karuli yengon  thesuru kayilai yrtraan umaiyava limaiyanj serndhaal  aasaru kumaran annaark kadaivadheth thanmai yennaa  vaasava nirundhu naadi manamisaik kavalai koorndhaan.</p>
<p>மயர்வொடு துறக்க மன்னன் மனோவதி  யென்னு மாண்டை  வியனக ரெய்தி யாங்கண் வீற்றிருந் தருளும்  பொன்னின்  இயன்முறை மனைவி தன்பால் இல்லினை  யிருத்தல் செய்தாங்  கயனுறு கடிமாண் கோயி லடைந்தனன் அமர  ரோடும்.</p>	<p>mayarvodu thurakka mannan manovadhi yennu maandai  vianaga reidhi yaangan veertrirun tharulum ponnin  ianmurai manaivi thanpaal illinai yiruththal seidhaan  kayanuru kadimaan koie ladaindhanan amara rodum.</p>

<p>இனையதோர் காலை முக்க னெம்பிரான் ஞானபோதம் முனிவரர்க் குணர்த்தி வைகும் முறையினாற் படைப்பின் நாகித் துனியொடு வேதா வைகுந் தொன்முறை யவையை நண்ணி அனையவன் கழன்முன் றாழுஉ அளப்பில வழுத்தி நின்றான்.</p>	<p>inaiyadhora kaalai mukka nembiraan gnaanapodham munivararka kunarththi vaigum muraiyinaar padappin raagith thuniyodu vedhaa vaigundh thonmurai yavaiyai nanni anaiyavan kazanmun raazuvu alappila vazuththi nindraan.</p>
<p>நிற்றலும் மகவான் றன்னை நீடருள் புரிந்து நோக்கிப் பொற்றனிக் கமல மேய புங்கவர் முதல்வன் வானோர் கொற்றவ வந்த தென்னை கூறுதி யென்ன லோடுஞ் சொற்றனன் சூர பன்மன் செய்திடுந் துன்ப மெல்லாம்.</p>	<p>nirtralum magavaan rannai needarul purindhu nokkip portranik kamala meya pungavar mudhalvan vaanor kortrava vandha thennai koorudhi yenna lodunj sortranan soora panman seidhidun thunba mellaam.</p>
<p>வெய்யதோர் சூரன் செய்கை விளம்பியே முனிவர்க் கீசன் ஐயமி லுணர்வு காட்டி யமர்வது முரைத்துத் தான்பின் செய்யுறு தவங்கண் டன்னான் அருளிய திறனுஞ் செப்பி உய்வதோர் பரிசு தென்னோ உம்பரும் யானு மென்றான்.</p>	<p>veiyadhora sooran seigai vilambiye munivarka keesan aiyami lunarvu kaatti yamardadu muraitthuth thaanpin seyuru thavangal tannaan aruliya thiranuj seppi vuivadhora parisa thenno umbarum yaanu mendraan.</p>
<p>என்றலும் மலரோன் கேளா எவர்க்குமே லாகு மீசன் ஒன்றிய வருளி னோனும் உற்றவர்க் குதவு வோனும் அன்றியும் முறைசெய் வோனு மாதலின் முனிபோல் வெளடிக் குன்றிடை யெம்மை யாளுங் குறிப்பின்வீற் றிருந்தா னன்றே.</p>	<p>endralum malaron kelaa evarkkume laagu meesan ondriya varuli nonum urtravarka kudhavu vonum andriyum muraisei vonu maadhali munipol velalik kundridai yemmai yaalung kurippin veer trirundhaa nandre.</p>
<p>செங்கணமா றானும் நானுந் தேடுதற் கரிதாய் நின்ற எங்கடம் பிராற்கு மேலா எண்ணவோர் தேவு முண்டோ</p>	<p>senganamaa raanum naanundh theduthar karidhaai nindra engalam piraarku melaa ennavor thevu mundo angavan gnana podham arivaruk kunarththi</p>

<p>அங்கவன் ஞான போதம் அறிவருக் குணர்த்தி வைகல் நங்குறை முழுது மாற்றும் நல்லரு ளாகு மன்றே.</p>	<p>vaigal nenkurai muzudhu maatrum nallaru laagu mandre.</p>
<p>படமர்மதி மிலைச்சுஞ் சென்னிப் பகவனா ருயிர்க் ளெல்லாம் அடுவதும் வருத்தந் தீர்க்கு மாரரு ளான வாபோல் கொடியவெஞ் சூரன் றன்னைக் கொண்டேமக் கலக்கண் செய்கை விடலரும் பவப்பே றார்த்தி வீடருள் கருணை யன்றே.</p>	<p>padamarmadhi milaichchunj sennip pagavanaa ruyirk kellaam aduvadhu varuththandh theerkku maararu laana vaapol kodiyavenj sooran rannaik kondemak kalakkan seigai vidalarum pavappe raarththi veedarul karunai yandre.</p>
<p>பெற்றிடுங் குரவ ரானோர் பிள்ளைகள் தம்பால் நோயொன் றுற்றிடிற் பிறரைக் கொண்டும் உறுதுயர் செய்து தீர்ப்பார் மற்றவர் தம்பா லன்போ வன்கணோ அதுபோல் நம்பாற் பற்றிய பவங்கள் தீர்ப்பான் பரமனு மிவைகள் செய்தான்.</p>	<p>pertridun kurava raanor pillaigal thampaal noyon rirtridir piraraik kondum uruthuyar seidhu theerppaar martravar thambaa lanbo vankano adhupol nampaar partriya pavangal theerppaan paramanu mivaigal seidhaan.</p>
<p>தெருமரு கின்ற நம்பாற் நீங்கெலாம் நீங்கு மெல்லை ஒருசிறி தணுகிற் றாகு மாதலால் உணர்வின் மேலோன் பரிவொடு நின்பால் வந்து பரிசிவை யருளிப் போனான் இருவினைப் பௌவ வேலை ஏறினம் போலு மன்றே.</p>	<p>therumaru gindra nambaar reengelaam neengu mellai orusiri thanugir raagu maadhalaal unarvin melon parivodu ninpaal vandhu parisivai yarulip ponaan iruvinaip pelava velai yerinam polu mandre.</p>
<p>ஆதலின் இறைவ னேமே லருள்செயும் அதற்கி யாமுந் தீதற முயலு மாறு சிறிதுள திவற்றை மாயோற் கோதினம் வேண்டுஞ் செய்கை யொல்லையிற் செய்து மென்னா ஏதமில் கமலப் புத்தேள் இருக்கைவிட் டெழுந்தா னன்றே.</p>	<p>aadhalin iraiva neme larulseyum adharkuyaamun theedhara muyalu maaru siridhula thavartrai maayor kodhinam vendunj seigai yollaiyir seidhu mennaa yedhamil kamalap puththel irukkai vit tezundhaa nandre.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

அன்ன காலை யதுநன்று நன்றெனாத் துன்னு வானவர் சூழலொ டிந்திரன் பின்ன ராகப் பெயர்ந்துடன் வந்திடச் சென்னி நான்கினன் செல்லுதல்மேயினான்.	anna kaalai yadhunandru nanrenaath thunnu vaanavar soozalo dindhiran pinna raagap peyarndhudan vandhidahc senni naanginan selludhal meyinaan.
ஞாலம் யாவையும் நல்கிய புங்கவன் வாலி தாந்தன் மனோவதி நீங்குறா மேலை வைகுந்த மேன்னும் வியனகர் ஆல யத்தின் அகன்கடை யேகினான்.	gnalam yaavaiyum nalgiya pungavan vaali thaandhan manovadhi neenguraa melai vaigundha mennum viyanagar aala yaththin agankadai yeginaan.
அங்க வெல்லை யதுகண்டு நேமியுஞ் சங்கு மேந்திய தானையங் காவலன் செங்கண் மாயன்முன் சென்றுவிண் ணோருடன் பங்க யத்தன் படர்ந்தது செப்பினான். 50	angava lellai yadhukandu nemiyun sangu mendhiya thaanaian kaavalan sengan maayanmun sendruvin norudan panga yaththan padarndhadhu seppinaan.
பணில மேந்திய பண்ணவன் அன்னரைக் கொணர்தி யாலெனக் கூறி விடுத்துழி இணையில் காவல னுய்த்திட இந்திரன் கண்மொ டெகினன் காசினி நல்கியோன்.	panila mendhiya pannavan annaraik konarithi yaalenak koori vidhththuzi inaiyil kaavalanuiththida indhiran kanamo deginan kaasini nalgiyon.
பொருவில் மாமுனி புங்கவர் போற்றுதன் னுருவு கொண்ட வுலப்பறு கண்ணர்கள் மரபி னேத்த மணிப்பணிப் பீடமேல் அரியி ருந்த அவைக்களம் நண்ணினான்.	poruvil maamuni pungavar portrudhan nuruvu konda ulapparu kannargal marabi neththa manippaip peedamel ariyi rundha avaikkalam nanninaan.
அன்ன மூர்தி அமருல காளுறும் மன்ன னோடுமவ் வானவர் தம்மொடும் பன்ன காசனப் பங்கயக் கண்ணவன் பொன்னின் மாண்டி போற்றி வணங்கினான்.	anna moorthi amarula kaalorum manna nodumav vaanavar thammodum panna kaasanap pangayak kannavan ponnin maanadi potri vananginaan.
தரைய ளந்திடு தாளினன் அவ்வழிக் கருணை செய்துதன் காதல னாகிய பிரம னுக்கொரு பீடிகை பெற்றியால் அருளி யங்கண் அவனை இருத்தினான்.	tharaiya landhidu thaalinan avvalik karunai seidhuthan kaadhala naagiya pirama nukkoru peedigai pertriyaal aruli yangan avanai iruththinaan.
குல்லை மாமுடிக் கொண்டவன் அத்துனை அல்லி மாம லரண்ணலை நோக்குறீஇ ஒல்லும் நின்விதி யூறில தாகியே செல்லு கின்றகொல் என்றலுஞ் செப்புவான்.	kullai maamudik kondavan aththunai alli maama larannalai nokkureeie ollum ninvidhi yoorila dhaakiye sellu kindrakol endralunj seppuvaan.

கனகன் அச்சுறக் கந்திடை வந்தெழும் அனக இத்திறங் கேட்க அறிவுடைச் சனகன் முற்படு தாபதர் நால்வரும் எனக ருத்திடை முற்பக லெய்தினார்.	kanagan achchurak kandhidai vandhezum anaga iththirang ketka arivudaich sanagan murpadu thaabadhar naalvarum enaga ruththidai murpaga leidhinaar.
அறிவின் மிக்க அனையரை நோக்கியான் பெறுவ தாமிப் பெருந்தொழி லாற்றியீண் டுறுதி ரென்ன உளத்தது கொண்டிலர் முறுவல் செய்து மொழிந்தனர் இவ்வுரை.	arivin mikka anaiyarai nokkiyaan peruva thaamip perundhozi laatriyeen durudhi renna ulaththadhu kondilar muruval seidhu mozindhanar ivvurai.
பாச வன்சிறைப் பட்டுப் படைப்பெனப் பேச லுற்ற பெருந்தளை பூணலம் ஈசன் மாணடி யெய்துதும் யாமெனா மாசில் காட்சியர் வல்விரைந் தேகினார்.	paasa vansirap pattup padappenap pesa lutra perndhalai poonalam Eesan maanadi yeithudhum yaamena maasil kaatchiyar valvirain dheginaar.
மாத வத்தினை மைந்தர்க ளாற்றலும் ஆதி நாயகன் அவ்வுழி வந்துமக் கேது வேண்டிய தென்றலு மெண்ணிலா வேத வுண்மை விளம்புதி யாலென்றார். 59	maadha vaththinai maindharga laatralum aadhi naayagan avvuzi vandhumak kedhu vendiya thendralu mennilaa vedha unmai vilambudhi yaalendraar.
என்ற லோடும் இறையவன் வெளர்ளியங் குன்ற மீதுதென் கோட்டிடை நிற்புறும் ஒன்றொ ரானிழல் உற்று மறையெலாம் நன்று ணர்த்திட நால்வருந் தேர்ந்தனர்.	endra lodum iraiyavan velaliyang kundra meedhuthen kottidai nirpurum ondro raanizal utru maraiyelaam nandru narththida naalvarun dherndhanar.
முந்தை வேத முழுது முணர்த்தியே எந்தை யேக இருநிலம் போந்துதஞ் சிந்தை யொன்றும் திறனரி தாதலின் நொந்து பின்னரும் நோற்றலை மேயினார்.	mundhai vedha muzudhu munarththiye endhai yega irunilam pondhuthanj sindhai yondrum thiranari thaadhalin nondhu pinnarum notralai meyinaar.
பின்னும் மைந்தர் பெருந்தவ மாற்றியே தொன்ன லம்பெறு தூய வுளத்தராய் என்னை யாளுடை யீச னருளினால் மன்னும் வெளர்ளி வரையிடை யேகினார்.	pinum maindhar perundhava maatrie thonna lamperu thooya ulaththaraai ennai yaaludai yieesa narulinaal mannum velali varaiyidai yeginaar.
ஏகல் பெற்றிடு மக்கட் கினிதுளம் பாக முற்ற பரிசுணர்ந் தெம்பிரான் ஆக மத்தின் அரும்பதம் மூன்றையும் ஓகை பற்றி யுணர்வகை கூறியே.	yegal petridu makkal kinidhulam paaga mutra parisunarndh thembiraan aaga maththin arumpadham moonndrayum oogai patri yunarvagai kooriye.
கூனன் மாமதிக் கோடு மிலைச்சிய வான நாயகன் மற்றவர் காண்டக ஞான போதம் நவிலருந் தன்மையால்	koonan maamadhik kodu milaichchiya vaana naayagan matravar kaandaga gnaana podham navilarundh thanmaiyaal



மோன மேய முதற்குறி காட்டினான்.	mona meya mudharkuri kaattinaan.
அந்த வெல்லை யரனருள் கண்டுதம் புந்தி யொன்றியப் புங்கவன் தான்மலர் சிந்தை செய்து செயலற்று வைகினார் முந்தி யாப்புறு முத்தளை மூட்டற.	andha vellai yaranarul kandudham pundhi yondriyap pungavan thaalmalar sindhai seidhu seyalatru vaiginaar mundhi yaappuru muththalai moottara.
வேத நாயகன் மெய்த்தவர்க் கோர்கணம் போத யோகின் பொருண்மையைக் காட்டுழி ஓத லாகும் உகம்பல சென்றன சீத வானதி சேர்ந்ததொன் னாளினே.	vedha naayagan meiththavark koorkianam podha yogin morunmaiyaik kaattuzi oodha laagum ugampala sendrana seedha vaanadhi serndhathon naaline.
அன்னை தன்னை அகன்றரன் யோகிபோல் என்ன துஞ்செய லின்றி யிருத்தலான் முன்னை ஆண்பெண் முயக்கம தின்மையாய் மன்னு யிர்த்தொகை மல்கலின் றாயதே.	annai thannai agandranan yogipol enna thunseya lindri yiruththalaan munnai aanpen muyakkama thinmaiyaai mannu yirththogai malgalin raayadhe.
நவிறல் என்னினி ஞாலம் விசும்புளார் இவறு காம்பு புணர்ச்சிய தின்றியே கவறல் கொண்டு கலங்களு ரெய்தினார் தவறல் கொண்டது நல்குந் தனிச்செயல்.	naviral ennini gnalam visumbulaar ivaru kaamap punarchchiye thindriye kavaral kondu kalankaja reidhinaar thavaral kondadhu nalgun thanichseyal.
நல்கல் பெற்ற தமியனும் நாமகட் புல்கல் பெற்ற புணர்ச்சியின் றாகியே அல்கல் பிறற அருந்தவ யோகரின் ஓல்கல் பெற்றனன் உண்மையி தாகுமால்.	nalgal petra thamiyanum naamakat pulgal petra punarchchiyin raagiye algal pirara arundhava yogarin olgal petranan unmaiya thaagumaal.
நிற்க இங்கிது நித்தன்வ ரத்தினால் ஓற்க மில்வள னுண்டிடு வெய்யசூர் எற்கும் நித்தலு மேவலொன் றிட்டனன் சொற்க நாட்டில் துயரினை நாட்டினான்.	nirka ingidhu niththanva raththinaal orka milvala nundidu veiyasoor erkum niththalu mevalon rittanan sorka naattil thuyarinai naattinaan.
தேச நீங்குறு தேவரை ஈண்டுள வாச வன்றனை மாதிரத் தோர்களைப் பாச னத்தொடு பற்றினன் நித்தலுங் கூச லின்றிக்குற் றேவல்கொண் டானரோ.	thesu neenguru thevarai eendula vaasa vanranai maadhirath thorgalaip paasa naththodu patrinan niththlung koosa lindrikkur reval kon daanaro.
நிறைபு ரிந்த நிலவினை வாளரா மறைபு ரிந்தென வானகத் தோருடன் இறைபு ரிந்தவிவ் விந்திரன் மைந்தனைச் சிறைபு ரிந்தனன் தீத்தொழி லாற்றியே.	niraibu rindha nilavinai vaalaraa maraipu rindhena vaanagath thorudan iraibu rindhaviv vindhiran maindhanaich siraibu rindhanan theeththozi laatriye.

<p>நிரந்த பல்லுயிர் தங்கட்கு நித்தலும் அரந்தை மல்க அறிகிலன் போலவே இருந்த னன்சிவன் என்னினிச் செய்வது விரைந்து கூறுதி யென்று விளம்பினான்.</p>	<p>nirandha paliyir thangatku niththalum arandhai malga arigilan polave irundh nansivan enninich seivadhu viraindhu koorudhi yendru vilambinaan.</p>
<p>அரிய தத்துவம் ஐயைந்தின் பேதமும் மரபின் நாடினர் வாலுணர் வெய்திய திருவி னாயகன் செங்கம லந்திகழ் பிரமன் மாமுகம் நோக்கினன் பேசுவான்.</p>	<p>ariya thatthuvam iyaindhin pedhamum marabin naadinar vaalunar veidhiya thiruvi naayagan sengama landhigaz piraman maamugam nokkinan pesuvaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>ஆவிக ளனைத்து மாகி அருவமா யுருவ மாகி மூவகை யியற்கைத் தான மூலகா ரணம் தாகுந் தேவர்க டேவன் யோகின் செயல்முறை கா மென்னில் ஏவர்கள் காமங் கன்றித் தொன்மைபோ லிருக்கும் நீரார்.</p>	<p>aaviga lanaiythumaagi aruvamaayuruva maagi moovagai yiyarkaitthaana moolakaa ranam thaagun dhevarka davan yogin seyalmurai kaamennil yevargal kaaman kandrith thonmaipo lirukkum neeraar.</p>
<p>ஊழ்வினை நெறியால் முன்ன மொருபெரு வேள்வி யாற்றித் தாழ்வினை யடைந்த தக்கன் றன்புடை யிருந்தோர் தம்பாற் சூழ்வினை யெச்ச முற்றும் அருத்தியே தொலைத்துத் தொல்லை வாழ்வினை யருள நாதன் மனத்திடை நினைந்தா னன்றே.</p>	<p>ulvinai neriyaal munna moruperu velvi yaatrith thaazvinai yadaindha thakkan ranbudai yirundhor thambaar soolvina yechcha mutrum arundhiye tholaiythuth thollai vaalvinai yarula naadhan manaththidai ninaindhaa nandre.</p>
<p>சூரெனு மவுணற் காற்றல் புரிந்ததுஞ் சுரர்கள் யாருஞ் சார்வருந் திருத்தால் ஈசன் தவத்தருக் குணர்வு காட்டி ஆருயிர் எவைக்கு மின்ன லாக்கிய வாறுந் தூக்கிற் பேரருள் முறையே யன்றிப் பிறிதொரு செயலு மன்றால்.</p>	<p>sooranu mavunar kaatral purindhadjun soorargal yaarun saarvarun dhiruththaal Eesan thavaththaruk kunarvu kaatti aaruyir evaikku minna laakkiya vaarun thookkir perarul muraiye yandrip piridhoru seyalu mandraal.</p>

<p>முனிவருக் குணர்வு காட்டும் மோனத்தை முதல்வன் நீங்கிப் பனிவரை அணங்கை மேவில் படைப்பயன முற்றும் அன்னார்க் கினியொரு குமரன் தோன்றில் சூர்கிளை யெனைத்தும் பொன்றுந் துனியுறும் உலக மெல்லாந் தொன்மைபோ லுய்யு மாதோ.</p>	<p>munivaruk kunarvu kaattum monaththai mudhalvan neengip panivarai anangai mevil padaipayana mutrum annaark kinyoru kumaran thondril soorkilai yenaiththum pondrun thuniyurum ulaga mellaan thonmaipo luyyu moodho.</p>
<p>அத்திற முற்று மாறொன் றறைகுவன் அகிலந் தன்னில் எத்திறத் தருமால் கொள் வெய்திடுங் காமன் றன்னை உய்த்திடின் முனிவர் தங்கட் குணர்வுசெய் மோனம் நீங்கிச் சத்தியை மணந்து சேயைத் தந்திடு மெந்தை யென்றான்.</p>	<p>aththira mutru maaron raraikuvan agilan thannil eththirath tharumaalkol veithidun kaaman rannai uiththidin munivar thangat kunarvusei monam neengich saththiyai manandhu seyait thandhidu mendhai yendraan.</p>
<p>பதுமபீ டிகையோ னன் பரிசுதேர்ந் துவகை யெய்தி இதுசெயல் முறையே எந்தாய் ஏற்றன புகன்றா யென்ன அதுபொழு தவனை நோக்கி அச்சுதன் அமலன் றன்பால் மதனை விளித்து வேண்டி விடுத்திநீ வல்லை யென்றான்.</p>	<p>padhumabee digaiyo nan parisutheerndh dhuvagaiyeidhi idhuseyal muraiye endhaai yetrina puganraa yenna adhupozu thavanai nokki achchudhan amalan ranpaal madhananai viliththu vendi viduththinee vallaiyendraan.</p>
<p>என்னலும் மலரோ னுள்ளத் திசைவுகொண் டெழுந்து மாயன் பொன்னடி வணக்கஞ் செய்து விடைகொடு புலவ ரோடும் மன்னொடு மங்கண் நீங்கி மனோவதி அதன்பாற் சென்று தன்கை ரடைந்து கஞ்சத் தவிசின்வீற் றிருந்தா னன்றே.</p>	<p>ennalum malaro nullath thisaivukon dezundhu maayan ponnadi vakkanj seidhu vidaikodu pulava rodam mannodu mangan neengi manovadhi adhanpaar sendru thannaga radaindhu kansath thavisinveer trindhaa nandre.</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 491.</p>	<p>aagath thiruviruththam – 491.</p>

4. கா ம த க ன ப் ப ட ல ம்	4. Kaamathaganap padalam
இந்திரன் வானவர் ஈட்டமொ டேகி முந்துறு கஞ்ச முகட்டிடை யுற்றோன் ஐந்திற னாகிய ஆசுக வில்வேள் வந்திடு மாறு மனத்தில் நினைந்தான்.	indhiran vaanavar eettamo degi mundhuru kanja mugattidai yutraan indhira naagiya aasuga vilvel vindhidu maaru manaththil ninaitaan.
நினைந்திடு கின்றுழி நீனிற மாயோன் முனந்தரு கின்ற முரண்டகு வில்வேள் மனந்தனில் உன்னும் மலர்ப்பக வன்முன் இனந்தரு சூழலொ டிம்மென வந்தான்.	ninaitthidu kindruzi neenira maayon manandharu kindra murandagu vilvel mananthanil unnum malarppaga vanmun inntharu soozalo dimmena vandhaan.
மாமறை யண்ணல்முன் வந்து பராவித் தாமரை நேர்தரு தாடொழு தென்னை நீமன மீது நினைந்ததெ னென்னாக் காமன் வினாவ அயன்கழ றுற்றான்.	maamarai yannalmun vandhu paraavith thaamarai nertharu thaadozu thennai neemana meedhu ninainthadhe nennaak kaaman vinaava ayankaza rurtraan.
கங்கை மிலைச்சிய கண்ணுதல் வெற்பின் மங்கைய மேவநின் வாளிக மூவி அங்குறை மோனம் அகற்றினை யின்னே னுங்கள் பொருட்டினில் ஏகுதி யென்றான்.	kangai milaichchiya kannudhal verpin mangaiyai mevanin vaaliga moovi angurai monam agatrinai yinne nungal poruttinil yegudhi yendraan.
வேதனில் வாறு விளம்பிய கூற்றாங் தீதுறு பொங்கழல் செய்யவள் சேயோன் காதிடை யேநெறி யார்க்கடி திற்போய் ஏதமி லுள்ள மெரித்ததை யன்றே.	vedhanil vaaru vilambiya kootraag theedhuru pongazal seiyaval seyon kaadhidai yeneri yaarkakadi thirpoi yedhami lulla meriththadhai yandre.
கிட்டி யரன்செயல் கேடுசெ யென்னுங் கட்டுரை யேவரு காமனு ளெங்குஞ் சுட்ட தெனிற்பிறை சூடிய வன்மெய் அட்டிடு கின்றதும் அற்புத மாமோ.	kitti yaranseyal keduse yennun katturai yevaru kaamanu lenguj sutta thenirpirai soodiya vanmei attidi kindradhum arpudha maamo.
இத்திற மாமல ரேந்தல் இயம்பக் கைத்துணை கொண்டிரு கன்னமும் வல்லே பொத்தியி னைந்து புராந்தகன் நாமஞ் சித்தச வேளுரை செய்தன னம்மா.	iththira maamala rendhal iyambak kaiththunai kondiru kannamum valle poththiyi naindhu puraandhagan naamaj siththasa velurai seidhana nammaa.
ஈட்டுறு பல்பவ மெய்துவ தோர்சொற் கேட்டன னென்று கிலேசம தாகி வாட்டிய மென்மலர் போல்அணி மாழ்கிப் பூட்டுவில் அண்ணல் புகன்றிடு கின்றான்.	eettiru palpava meidhuva dhorsor kettana nendru kilesama dhaagi vaattiya menmalar polani maazgip poottuvil annal puganridu kindraan.
வேறு	veru.

வன்கண் ணருமா சறுகாட் சியர்பால் நன்கண் ணுறினுய் யுநலம் புகல்வார் உன்கண் ணுறின் இத் தவறோ தினையால் என்கண் ணடிகட் கிலையோ அருளே.	vankan narumaa sarukaat ciyarpaal nankan nurinui unalam pagalvaar unkan nurin iththavaro thinaiyaal enkan nadikat kilaiyo arule.
வன்னப் புலிமங் கையைமா மலர்மேற் பொன்னைப் பிறரைப் புணர்வுற் றிடுவான் கன்னற் சிலைபூங் கணைகொண் டமர்செய் தென்னத் தனைவென் றிசைகொண் டிலனோ.	vannap puliman gaiyaimaa malarmer ponnaip piraraip punarvur triduvaan kannar silaipoon kanaikon damarsei thennath thinaiven drisaikon dilano.
வெளடீளைக் கமலத் தியைமெய் யுறவுந் தெளடீளுந் றணிசெய் ததிலோத் தமைபால் உள்ளப் புணர்வுற் றிடவும் முனையான் பிள்ளைச் சமர்செய் திசைபெற் றிலனோ.	vellalaik kamalath thiyaimei uravundh thellur ranisei thadhiloth thamaipaal ullap punarvur tridavum munaiyaan pillaich samarsei dhisaiper trilano.
சீர்பெற் றிடுசெந் திருவைத் திருமால் மார்பிற் குடியா யுறவைத் திலனோ கார்பெற் றவிழிக் கலைமங் கையையுன் ஏற்பெற் றிடுநா விலிருத் திலனோ.	seerper tridusen thiruvaith thirumaal maarbir kudiya uravaith thilano kaarper travizik kalaiman kaiyaiyun yerper tridunaa viliruth thilano.
தண்ணின் றகுழற் சசியென் றுரைசெய் பெண்ணின் றலையுற் றிடுபெற் றியலால் விண்ணின் தலைவற் குளமெய்ம் முழுதும கண்ணென் றிடுபல் குறிகண் டிலனோ.	thannin traguzar sasiyer drutaisei pennin ralaiyur triduper triyalaal vinnin thalaivar kulameim muzudhuma kannen ridupal kurikan dilano.
விசையுற் றிடுசெங் கதிர்மே லவர்கீழ்த் திசையுற் றவராங் கொருசே யிழைபோல் இசையற் றிடுபா கனிடைப் புணரா வசையுற் றிடுபான் மைமயக் கிலனோ.	visaiyur tridusen kadhirme lavarkeezth thisaiyur ravaraang koruse yizaipol isaiyar tridupaa kanidaip punaraa vasaiyur tridupaan maimayak kilano.
கதனத் தொடுவந் துகலந் தவர்பால் இதநட் புறுமா மதியென் கணையால் மதனத் தொடுதே சிகன்மா தையுறாப் புதனைத் தருபான் மைபுணர்த் திலனோ. 15	kadhanath thoduvan dhugalandh thavarpaal idhanal purumaa madhiyen kanaiyaal madhanath thodudhe siganmaa dhaiuraap pudhanaith tharupaan maipunarth thilano. 15
முற்றே தின்மறைத் தொகைமு தறிவால் கற்றே துமுணர்ந் திடுகாட் சிபெறு நற்றே வர்கள்யா ரையுநா ரியர்தங் குற்றே வல்செயும் படிகூட் டிலனோ.	mutre thinmaraith thogaimoo dharivaal katre dhumunarn thidukaat siperu natre vargalyaa raiyunaa riyarthan kutre valseyum padikoot tilano.

<p>மறைதே ரும்வசிட்டுன்மரீ சிமிக்க குறிதா முனியத் திரிகோ தமன்நல் அறிவால் உயர்கா சிபனா தியராந் துறவோர் தமதாற் றல்தொலைத் திலனோ.</p>	<p>maraidhe rumvasit tanmaree simikak kuridhaa muniyath thirigo thamannal arivaal uyarkaa sipanaa dhiyaraan thuravor thamadhaar raltholainth thilano.</p>
<p>மன்னான் மரபுற் றிடுமா னவரைப் பின்னா கியமும் மைகொள்பே தகரை மின்னார் கண்மயக் கினில்வீட் டிலனோ என்னா ணைகடந் தவர்யா ருளரே.</p>	<p>mannaan marapur tridumaa navaraip pinnaa giyamum maikolpe dhagarai minnaar kanmayak kinilveet tilano ennaa naikadandh thavaryaa rulare.</p>
<p>அறைபெற் றிடுமித் திறமா னவெலாம் முறைபெற் றிடுமென் னின்முடிந் திடுமோ பிறைபெற் றிடுகின் றபெருஞ் சடையெம் மிறைபெற் றிடுசத் தியியற் றிடுமே.</p>	<p>araiper tridumith thiramaa navelaam muraiper tridumen ninmudin dhidumo piraiiper tridugin raperunj chadaiyem miraiper tridusath thiyiyar tridume.</p>
<p>மாமே முதலா கியவா னவர்தம் பாலே அடல்வா கைபடைப் பதலால் மேலே நதிசூ டியமே லவன்மேற் கோலே வினன்வென் றிடல்கூ டுமதோ.</p>	<p>maamo mudhalaa giyavaa navartham paale adalvaa gaipadaip padhalaal mele nadhisoo diyame lavanmer kole vinanven dridalkoo dumadho.</p>
<p>ஐதா கியசீர் கொடவன் முறைசெய் நொய்தா னவர்போ லநுவன் றனையால் வெய்தா மழலா கியமே லவன்மேல் எய்தா லுமென்வா ளிகளெய் திடுமோ.</p>	<p>aidhaa kiyaseer kodavan muraisei noidhaa navarpo lanuvan ranaiyaal veidhaa mazalaa giyame lavanmel eidhaa lumenvaa ligasei dhidumo.</p>
<p>கையுந் நகையுங் கதிரார் விழியும் மெய்யுந் தழலாம் விமலன் றனையான் எய்யு படிசென் றிடினிவ் வுயிர்கொண் டுய்யுந் திறமும் உளதோ உரையாய்.</p>	<p>kaiyun nagaiyun kadhiraar viziyum meiyun thazalaam vimalan ranaiyaan eiyu padasen ridiniv uyirkon duyyun thiramum uladho uraiyaa.</p>
<p>பற்றோ டிகலற் றபரம் பொருளை எற்றோ மயல்செய் குவதீ சனையும் மற்றோ ரெனநின் னின்மதித் தனையால் சற்றோ அவனாற் றல்தவிர்த் திடவே.</p>	<p>patro digalar rparam porulai etro mayalsei kuvadhee sanaiyum matro renanin ninmadhith thanaiyaal satro avanaar tralthavirth thidave.</p>
<p>சூறா வளிவை கியசூ ழலின்வாய் ஏறா வொருபூ ளையெதிர்ந் துளதேல் நீறா டியமெய் யுடைநின் மலன்மேல் வீறாய் வினையேன் பொரமே வுவுனே.</p>	<p>sooraa valivai kiyasoo zalinvaai yeraa vorupoo laiyedhirn thuladhel neeraa diyamei udainin malanmel veeraai vinaiyen porame vuvane.</p>
<p>ஆறுற் றிடுசெஞ் சடையண் ணலுடன் மாறுற் றவருண் டெனின்மற் றவர்தாம் ஊறுற் றனரல் லதுளத் துயர்கொண்</p>	<p>aarur tridusej chadaiyan naludan maaur ravarun deninmat travardhaam oorur ranaral ladhulath thuyarkon</p>

டீறுற் றனரல் லதிருந் துளர்யார்.	deerur ranaral lthirun thularyaar.
இந்நா ரணணா தியர்யா வர்களும் அந்நா ளமலன் பணியாற் றிடலும் அன்னா வவர்சிந் தனைமொய்ந் நகையால் ஒன்னார் புரமட் டதுணர்ந் திலையோ.	innaa rananaa dhiyaryaa vargalum annaa lamalan paniyaar ridalum annaa vavarsin thanaimoin nagaiyaal onnaar puramat tadhunarn dhilaiyo.
எந்தாய் அருளென் றொரிளங் குமரன் வந்தா தியையேத் தலும்வை துசினக் கொந்தா ரழல்போல் வருகூந் றுவனை அந்தாள் கொடுதைத் ததறிந் திலையோ.	endhaai arulen rorilan kumaran vandhaa dhiyaiyeth thalumvai dhusinak kondhaa razalpol varukoor truvanai andhaal kodudhaith thadharin dhilaiyo.
முன்னைப் பகல்நீ யுமுகுந் தனுமாய்ப் பன்னகற் கரிதா யபரம் பொருள்யாம் என்னச் சினெய் தியிகழந் தவுனைச் சென்னித் தலைகொண் டதுதேர் கிலையோ.	munnaip pagalnee umugun thanumaaip pannagar karidhaa yabaram porulyaam ennach sinei dhiyigazun thavunaich sennith thalaikon dadhuther kilaiyo.
அடன்மே வுசலந் தரனா தியராய்ப் படிமே லுளதோர் ப*றா னவர்தாம் முடிவார் அரனோ டுமுரண் டிடலுங் கெடுமா றுபணர்த் ததுகேட் டிலையோ.	adanme usalan tharanaa dhiyaraaip padime luladhor paraanavardhaam mudivaar arano dumuran didalung kedumaa rubanarth thadhuket tilaiyo.
வீடெய் துறுநின் மகன்வேள் விநிலத் தூடெய்தினர்யா வருமொப் பில்அரன் மாடெய் தியவீ ரனின்மா னமொரீஇப் பாடெய் தியபுன் செயல்பார்த் திலையோ.	veedei thurunin maganvel vinilath thoodeithinaryaa varumop pilaran maadei dhiyavee raninmaa namoree ip paadei dhiyapun seyalpaarth thilaiyo.
அண்டா தவகந் தையொடா ழியின்வாய் விண்டா னவரச் சுறமே வுவிடம் உண்டான் நிகழ்கங் கையையோ ரணுவிற் கொண்டான் அவன்வன் மைகுறிக் கிலையோ.	andaa dhavagan thaiyodaa ziyinvaai vindaa navarach surame vuvidam undaal nagazkan kaiyaiyo ranuvir kondaan avanvan maikurik kilaiyo.
தரியா வுளமாற் கொடுதன் னிகழும் அரியோ டுகைம்மா வையடற் புலியை உரியா மிசைபோல் வையுடுக் கையெனப் பரியா அரணுற் றதுபார்த் திலையோ.	thariyaa ulamaar koduthan nigazum ariyo dukaimmaa vaiyadar puliyai uriyaa misaipol vaiyuduk kaiyenap pariyaa aranur radhupaarth thilaiyo.
ஓரார் தனதுண் மையையுள் ளமிசை யாரா யினுமாற் றவகந் தைபெறின் வாரா அவர்தம் வலிமாற் றிடுமால் தேராய் கொல்பரஞ் சுடர்செய் கையதே.	oraar thanadhun maiyaiyul lamisai yaaraa yinumaar ravagan thaiperin vaaraa avartham valimaar tridumaal theraai kolparan sudarsei kaiyadhe.

இறுகின் றகடைப் பகலீ நிலதோர் கறைதுன் றுமிடற் றிறைகண் ணினும்வீழ் பொறியொன் றதனாற் பொடிபட் டிடுநீ அறிகின் றிலையோ அகிலங் களுமே.	irugin rakadaip pagalee riledhor karaithun rumidar riraikan ninumveeza poriyon radhanaar podipat tidunee arigin rilaiyo agilan galume.
இப்பெற் றியனா கியவீ சனையென் கைப்பற் றியவிற் கொடுகந் தமலர் அப்பிற் பொருகின் றிலன்ஆ ருயிர்மேல் மெய்ப்பற் றிலரிச் செயல்வேண் டுவரே.	ipper riyanaa kiyavee sanaiyen kaippar riyavir kodugan thamalar appir porugin rilena ruyirmel meippar rilarich seyalven duvare.
மேனா ளகிலந் தரமெல் லியலா ஆனா வருடன் னையளித் தொருபால் தானா கவிருத் தியதற் பரனை நானா மயல்செய் வதுநன் றிதுவே.	menea lagilan tharamel liyalaa aanaa varudan naiyalith thorupaal thaanaa kaviruth thiyadhar paranai naanaa mayalsei vadhunan dridhuve.
வேறு	veru
என்னா மதவேள் இசையா மறுத்திடலும் பொன்னார் கமலப் பொகுட்டுத் தலைவந்த மன்னான வேதா மனக்கவலை கொண்டுசில்போ துன்னா நெடிதே உயிரா வுரைக்கின்றான்.	enaa madhavel isaiyaa maruththidalum ponnaar kamalap poguttuth thalaivandha mannaana vedhaa manakkavalai kondusilpo thunnaa nedidhe uyiraa uraikkindraan.
வெண்மை யறிவால் தமைவியக்கும் விண்ணவர்பால் அண்மை யிலனாகும் அண்ணலியல் கூறினையால் உண்மை யிதுவாம் உவனைப் பொருவதுவும் எண்மை யதுவோ எவர்க்கு மரிதன்றோ.	venmai yarivaal thamaiviyakkum vinnavarpaal anmai yilanaagum annaliyal koorinaiyaal unmai yidhuvaam uvanaip poruvadhuvum enmai yadhuvo evarkku maridhandro.
அன்ன பரிசே யெனினும் அடைந்தோர்தம் இன்ன லகற்று மிறையருளால் இக்கருமம் முன்னின் முடியும் ஒழிந்தோரால் முற்றுவதோ முன்னின் இதற்கு முதற்கா ரணம்நீகாண்.	anna parise yeninum adaindhortham inna lagatru miraiyarulaal ekkarumam munnin mudiyum ozindhoraal mutruvadho munnin idharku mudharkaa ranamneekaan.
எல்லார் செயலும் இறைவன் இயற்றுவதே அல்லா திலையோ ரணுவமுசை யாதெவையும் நில்லா தருளின்றேல் நீயின் றவன்பாலிற் செல்லாய் உனது செயலுமவன் செய்கையதே.	ellaar seyalum iravan iyatruvadhe alla dhilaiyo ranuvumasai yaadhevaiyum nillaa tharulinrel neeyin ravanpaalir sellai unadhu seyalumavan seigaiyadhe.
செம்மாந்து தற்புகழுந் தேவர்குழு வும்மருள எம்மான் பிறன்போ லிருந்தோர் துரும்புநீஇ அம்மாதன் செய்கை யனைத்து மெனக்	semmaandhu tharpugazun thevarkuzu ummarula emmaan piranpo lirundhor thurumbunireeie



<p>காட்டினனே நம்மாலும் முற்றுஞ் சிலவென்கை நாணன்றோ.</p>	<p>ammaadhan seigai yanaitthu menak kaattinane nammaalum mutrunj silavenkai naanandro.</p>
<p>பாடு திகழ்பாவை பல்லுயிரு மல்லனவும் ஆடல்புரி விப்பான் அருவுருவாய் நின்றபரன் நாடில் அவனையின்றி நம்மாலொன் றாகவற்றோ எட இதனிலைமை இந்நாளு மோர்ந்திலையோ.</p>	<p>paadu thigazpaavai palluyiru mallanavum aadalpuri vipaan aruvuruvaai nindraparan naadil avanaiyindri nammaalom raagavatro Yeda idhanilaimai innaalu morndhilaiyo.</p>
<p>கையம்பு பூட்டிக் கருப்புச் சிலைகோட்டி எய்யும் படிவழிக் கொண்டேகாய் இறுதியிலா ஐயன் றனைநீ யதுவும் அவனருள் காண் மெய்யங் கதற்கேது மேனாளே கண்டனம்யாம்.</p>	<p>kaiyambu poottik karuppuch silaikotti eyum padivazik kondekaai irudhiyilaa aiyan ranainee yadhuvum avanarul kaan meiyan kadharkedhu menaale kandanamyam.</p>
<p>ஈங்கிதுவு மன்றி யெவரேனுந் தம்மடங்காத் தீங்கு பெறினுதவி செய்யென் றிரந்திடலும் ஆங்கொருவன் செய்யா ததுமருத்துத் தன்னுயிரைத் தாங்கல் உலக நடைதனக்குத் தக்கதுவோ.</p>	<p>eengidhu mandri yevarenundh tham madangaath theengu perinudhavi seiyen rirandhidalum aankoruvan seiyaa thadhumaruththuth thannuyiraith thaangal ulaga nadaithanakkuth thadhuvo.</p>
<p>என்னானு மோருதவி யாதொருவன் யார்க்கெனினுந் தன்னால் முடிவதெனில் தானே முடித்தல்தலை சொன்னால் முடித்த லிடையாகுஞ் சொல்லுகினும் பன்னாள் மறுத்துப் புரிதல்கடைப் பான்மையதே.</p>	<p>ennaanu morudhavi yaadhoruvan yaarkkeninun thannaal mudivadhenil thaane mudiththalthalai sonnaal mudindha lidaiyaakunj cholluginum pannaal maruththup puridhalkadaip paanmayadhe.</p>
<p>எவ ரெனினும் இடருந் றனராகி ஓவில் குறையொன் றுளரே லதுமுடித்தற் காவி விடினும் அறனே மறுத்துளரேற் பாவம் அலது பழியும் ஒழியாதே.</p>	<p>Eva reninum idarur ranaraagi oovil kuraiyon drulare ladhudhiththar kaavi vidinum arane maruththularer paavam aladhu paziyum oziyaadhe.</p>
<p>உய்கை பொருளா வொருவர்க்கு மோருதவி செய்கை யிலனேற் சிறியோன் கழித்தபகல் வைகல் அதுவோ வறிதே அவன்வாழ்க்கை பொய்கை மலர்ந்தகொட்டி போலும் பொலிந்துளதே.</p>	<p>vuigai porulaa voruvarkku morudhavi seigai yilaner siriyon kaliththapagal vaigal adhuvo varidhe avanvaalkkai poigai malarndhakotti polum polindhuladhe.</p>

<p>அந்நா ரணனோ டமர்முற் றியமுனியைப் பொன்ஈ டருளும் புலவோ ரிறையிரப்ப வென்னாரு மென்பு விருத்திரனுக் காவுதவித் தன்னா ருயிர்விட்ட தன்மைதனைக் கேட்டிலையோ.</p>	<p>annaa ranano damarmur riyamuniyaip pondarulum pulavo riraiyirappa vennaaru menbu viruththiranuk kaavuthavith thannaa ruyirvitta thanmaithanaik kettilaiyo.</p>
<p>மேலொன் றுளதோ விளம்ப எவரேவர்க்கும் மூலந் தலைதெரிய முன்னோன் கடலெழுந்த ஆலந் தனையுண் டமராக் கமுதளித்த சீலந் தனைநீ சிறிதுந் தெளந்லையோ.</p>	<p>melon druladho vilamba evarevarkkum moolan thalaitheriya munnon kadalezundha aalan thanaiyun damaraak kamudhaliththa seelan thanainee siridhun thelanlaiyo.</p>
<p>தேக்குஞ் சலதியிடைத் தீப்போ லெழுந்தவிடந் தாக்கும் பொழுது தளரே லெனவுரையா ஊக்கங் கொடுமா லொருகணநின் றேநம்மைக் காக்கும் படிக்குக் கறுத்தசெயல் கண்டிலையோ.</p>	<p>thekkunj saladhiyidaith theepo lizundhavidan thaakkum pozudhu thalare lenavuraiyaa ookkan kodumaa lorugananin renammaik kaakkum padikkuk karuththaseyal kandilaiyo.</p>
<p>ஆரா யினுமொருவர் அன்பிற் றலைப்பட்டுப் பேரா தரத்தாற் பிறர்க்குதவி செய்வாரேல் தீராத வெந்துயரிற் சேர்தலை மாய்தலிவை பாரார் புகழே பயனென்று கொள்வாரே.</p>	<p>aaraa yinumorubar anbir ralaippattup peraa tharaththaar pirarkkudhavi seivaarel theeraadha vendhuyirir serdhalai maaidhalivai paaraar pugaze payanendru kolvaare.</p>
<p>சூரந் தனில்வலிசேர் சூரபன்மன் ஏவலின்யாம் ஆருந் துயர்கொண் டழுங்கினோம் அன்ன தினித் தீரும் படிக்குச் சிவனொருசே யைத்தருவான் ஓரைம் படைசெலுத்த உன்மையாம் வேண்டினமே.</p>	<p>sooran thanilvaliser soorapanman evalinyaam aarun thuyarkon dazunginom annathinith theerum padikkuch sivanoruse yaiththaruvaan ooraim padaiseluththa unmaiyaam vendiname.</p>
<p>ஆதலினால் எங்கள் அலக்கணகற் றும்பொருட்டுச் சாதல் வரினுந் தவறோ புகழ்செய்வார் ஏது வரினு மெதிர்செல்வார் எம்பணியிற் போதி யினிமாறு புகலே லெனவுரைத்தான்.</p>	<p>aadhalinaal engal alakkanakar rumporuttuch chaadhhal varinun thavaro pugazseivaar Yedhu varinu medhirselveaar empaniyir podhi yinimaaru pugale lenauraitthaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

<p>பங்க யப்பொ குட்டி ருந்த பகவன் ஈது புகறலும் ஐங்க ணைக்க ரத்தி னோன ரந்தை யெய்தி யாதியாம் புங்க வற்கு மாறு கொண்டு பொருகி லேன்இ தன்றியே இங்கெ னக்க டுத்த தொன்றி யம்பு செய்வல் என்றனன்.</p>	<p>panga yappo kutti rundha pagavan eedhu pugaralum ainga naikka raththi nona randhai yeidhi yaadhiyaam punga varku maaru kondu porugi lenee thandriye inga nakka duththa thondri yambu seival endranan.</p>
<p>என்னும் வேலை அமர ரோடி ருந்த வேதன் முனிவுறா நன்ன யந்த ழீஇயு ரைத்த நமது சொன்ம றுத்தியால் அன்ன பான்மை புரியின் உய்தி அல்ல தேலு னக்கியாம் துன்னு சாப மிடுதும் யாது துணிவு செலல்லு கென்றனன். 55</p>	<p>ennum velai amara rodi rundha vedhan munivuraa nanna yandha zeeieyu raitththa namadhu sonma ruththiyaal anna paanmai puriyin uidhi alla dhelu nakkiyaam thunnu saaba midudhum yaadhu thunivu selallu kendranan. 55</p>
<p>வெய்ய சாப மிடுது மென்று வெகுளி யால்மொ ழிந்தகேட் டைய மேனி மதன வேள் அழுங்கி வெய்து யிர்த்தினிச் செய்ய லாவ தென்னெ னத்தே ரிந்து சிந்தை தேற்றியே வைய கம்ப டைத்த அண்ணல் வதன நோக்கி யுரைசெய்வான்.</p>	<p>veiya saama midudhu mendru veguli yaalmo zindhaket taiya meni madhana vel azungi veidhu yirththinich seiya laava thenne naththe rindhu sindhai thetriye vaiya kamba daitththa annal vadhana nokki uraiseivaan.</p>
<p>கேளி தொன்று ரைப்பல் வேத கேடு சூழும் நினதுவாய்ச் சூளின் மேலை யியல்ப கன்று துன்பு முந்து படுதலிற் காள கண்டன் முன்பு சென்று கடிய வெய்ய கணைகடுஉய் மாளி னுஞ்சி றந்த தம்ம மற்றும் உய்ய லாகுமே.</p>	<p>keli thondru raippal vedha kedu soozum ninadhuvaach soolin melai yiyalba gandru thunbu zandhu padudhalir kaala kandan munbu sendru kadiya veiya kanaikaduvui maali nunjchi randha thamma mutrum vuiya laagume.</p>
<p>செற்ற நீர்மை கொள்ளல் ஐய செஞ்ச டைப்பி ராணிடத் திற்றை வைகல் அமரி யற்ற ஏகு வேனி யானெனக்</p>	<p>setra neermai kollal aiya senja daippi raanidath thitrai vaigal amari yatra yegu veni yaanenak kotra velu raitththa lungu lirndha poovi rukkaimel</p>

<p>கொற்ற வேளு ரைத்த லுங்கு ளிர்ந்த பூவி ருக்கைமேல் உற்ற போதன் மகிழ்சி றந்து ளங்க ளித்து மொழிகுவான்.</p>	<p>utra podhan magilchi randhu langa liththu moziguvaan.</p>
<p>பணிந்த சொல்ல னாகி நாம்ப ணித்த வாபு ரிந்திடத் துணிந்த வாறு நன்று நன்று சூலி பாலி னுனைவிடாத் தணந்தி டேந்தொ டர்ந்து பின்பு சார்து மஞ்சல் போகெனா உணர்ந்து கூறி மார வேளை ஓவி லன்பொ டேவினான்.</p>	<p>panindha solla naagi naamba niththa vaabu rindhidath thunindha vaaru nandru nandru sooli paali nunaividaath thanandhi dendho darndhu saardhu manjal pogana unarndhu koori maara velai oovi lanbo devinaan.</p>
<p>ஏவு காலை மதனை வேள்வி யிறைதெ ரிந்து மைந்தயான் தேவ ரோடு துயரு ழந்து சிறுமை பெற்ற தறிதியே ஓவில் வாழ்வு தகுதி யென்னின் உமைம டந்தை தனையரன் மேவு மாறு புரிகெ னாவி ரைந்து செல்ல நல்கினான்.</p>	<p>yevu kaalai madhanai velvi yirathe rindhu maindhayaan dheva rodu thuyaru zandhu sirumai petre tharidhiye oovil vaazvu thagudhi yennin umaima dandhai thanaiyaran mevu maaru purige naavi raindhu sella nalginaan.</p>
<p>நல்க லுங்க ரங்கள் கூப்பி நான்மு கத்தன் உலகொரீஇ அல்கு தன்பு ரத்து நண்ணி அவ்வி யற்கை கூறியே ஓல்கு தேவி யைத்தெ ளித்தொ ருப்ப படுத்தி நறியதேன் பில்கு வாளி யிட்ட தூணி பின்னி யாத்தி றுக்கினான்.</p>	<p>nalga lunga rangal kooppi naanmu kaththan ulagoreeE algu thanbu raththu nanni avvi yarkai kooriye olgu dhevi yaiththe liththo rупpa paduththi nariyadhen pilgu vaali yitta thooni pinni yaaththi rukkinaan.</p>
<p>கயக்க ணின்ற பூவின் மிக்க காம காண்டங் கன்னல்வில் இயக்க மான பார வில்லெ டுத்து மொய்மபி லேந்தியே தயக்க முற்று லாய செய்ய தண்ணென் மாவி ளந்தளிர் வயக்க டுங்கண் வாள் மொன்று மாம ருங்கு வைத்தரோ.</p>	<p>kayakka nindra poovin mikka kaama kaandang kannalvil iyakka maana paara villeduththu moimabi lindhiye thayakka mutru laaya seiya thannen maavi landhalir vayakka dungan vaala mondru maama rungu vaiththaro.</p>

<p>கோகி லங்க ளான வுங்கு ழாங்கொள் வேலை யானவுங் காக ளங்கண் முரச மாய்க்க றங்க ஓதம் யாவதுஞ் சீக ரங்க ளாய சைந்து செல்ல மீன கேதன மாக வும்ப ருலவ வெண்ம திக்கு டைநி ழற்றவே.</p>	<p>kogi langa laana vungu zaankol velai yaanavun kaaga langan murasa maaikka ranga oodham yaavadhu j seega ranga laaya saindhu sella meena kedhana maaga vumba rulava venma dhikku daini latrave.</p>
<p>பொருவில் கிள்ளை யென்னு மாக்கள் பூண்ட தென்றல் வையமேல் இரதி யோடு மேறி வேளி ருந்த தொல்லை யுலகினை அரித கன்று குறிகள் வெய்ய அளவை யின்றி நிகழவே பரமன் வைகு கயிலை யம்ப ருப்ப தத்தை யணுகினான்.</p>	<p>poruvil killai yennu maakkal poonda thendral vaiyamel iradhi yodu meri veli rundha thollai ulaginai aridha kandru kurigal veiya alavai yindri nigazave paraman vaigu kayilai yamba rupa thaththai yanuginaan.</p>
<p>கயிலை கண்டு தொழுது தேரி ழிந்து காம வேள்தனக் கயலில் வந்த பரிச னத்தை அவண்நி றுத்தி மாதுடன் பயிலும் வில்லும் வாளி யும்ப ித்து வல்லி யத்தினைத் துயிலு ணர்த்தும் மாள்ள னத்து ணிந்து போதல் மேயினான்.</p>	<p>kayilai kandu thozudhu theri zindhu kaama velthanak kayalil vandha parisa naththai avanni ruththi maadhudan paielum villum vaali yumba ththu valli yaththinaith thuyilu narththum maanye naththu nindhu podhal meyinaan.</p>
<p>கூறு லாவு மதிமி லைந்த குழகன் வைகு கயிலைமேல் கூறி யேத னாது கையி ருந்த கார்மு கம்வளைஇ மாறில் ஏவு பூட்டி யங்கண் வைகு புள்ளும் மாக்களும் ஊறி லாதி ருந்த காம முன்னு வித்தல் முன்னினான்.</p>	<p>kooru laavu madhimi laindha kuzagan vaigu kayilaimel koori yedha naadhu kaiyi rundha kaarmu gamvalaiE maaril Eavu pootti yangan vaigu pullum maakkalum oori laadhi rundha kaama munnu viththal munninaan.</p>

<p>பொருலில் காம னின்ன தன்மை புந்தி கொண்டு மற்றவன் விரவு புள்ளின் மீதி னும்வி லங்கின் மீதி னும்மலர்ச் சரமெ லாம்வி டுப்ப வாதி தனது மந்தி ரத்துமுன் அருளி னோடி ருந்த நந்தி யடிகள் அன்ன கண்டரோ.</p>	<p>porulil kaama ninna thanmai pundhi kondu matravan viravu pullin meedhi numvi langin meedhi nummarch sarame laamvi duppa vaadhi thanadhu mandhiraththumun aruli nodirundha nandhi yadigal anna kandaro.</p>
<p>கொம்மெ ன்ச்சி னம்பு ரிந்து கொடிய பூசல் மதனனால் தம்மி யற்கை யாமி தம்ம சரத மென்று நினைவுறா உம்மெ னத்தெ ழித்து ரப்ப வொலிகொள் புள்ளி லங்கின்மேல் வெம்மை யிற்செ லாது மாரன் விசிகம் விண்ணின் நின்றவே.</p>	<p>kombe nechchi nambu rindhu kodiya poosal madhananaal thammi yarkai yaami thamma saradha mendru ninaivuraa vumme naththe liththu rappa volikol pulli langinmel vimmai yirse laadhu maaran visigam vinnin nindrave.</p>
<p>நிற்ற லோடு மவ்வி யற்கை நின்று நோக்கி நெடியவேள் கொற்ற நீடு சூர லொன்று கொண்டு கோபு ரத்தலைத் தெற்றி மேலி ருந்த நந்தி தேவர் காப்பும் ஆணையும் முற்று நோக்கி நெடிது யிர்த்து ளந்து ளங்கி விம்மினான்.</p>	<p>nitra lodu mavvi yarkai nindru nokki nediyavel kotra needu soora londru kondu gobu raththalaith thetri meli rundha nandhi dhevar kaappum aanaiyum mutru nokki nedidhu yirththu landhu langi vimminaan.</p>
<p>விம்மி நந்தி தேவர் முன்வி ரைந்து சென்று தாழ்ந்தெழுஉச் செம்மை செய்க ருத்த னாய்த்தி கழ்ந்து போற்றெ டுத்தலும் இம்ம லைக்கண் வந்த தென்னை யெனஅ யன்பு ணர்ப்பெலாம் மெய்ம்மை யாவு ணர்த்த லும்வி னாவி ஈது ளங்கொள்வான். 70</p>	<p>vimmi nandhi dhevar munvi raindhu sendru thaazndhezuuvuch semmai seiga ruththa naaiththi kazndhu potre duththalum imma laikkan vandha thennai yenea yanbu narppelaam meimmai yaavu narththa lumvi naavi eedhu lankolvaan. 70</p>

<p>வேத னாதி யான தேவர் விழும நோய கன்றிடும்  ஏது வால்வி டுத்து ளார்க ளிவனை யீசன்  யோகுறும்  போதில் யாவர் வருகி னும்பு காது செய்தி  மதனவேள்  சாத லெய்து வான்வ ரின்த டேலெ னாவி  யம்பினான்.</p>	<p>vedha naadhi yaana dhevar vizuma noya  kandridum  yedhu vaalvi duththu laarka livanai yiesan  yogurum  podhil yaavar varugi numbu kaadhu seidhi  madhanavel  saadha leidhu vaanva rindha dele naavi  yambinaan.</p>
<p>புன்மை யாம்ப கூத்த டிந்து புரையில் வேள்வி  யாற்றியே  தொன்மை போவெ முப்பு மாறு கருதி சோற்ற  வாறுபோல்  மன்ம தன்ற னைப்ப டுத்து மாதை வேட்டு  மற்றதன்  பின்மு றைக்கண் நல்க எம்பி ரானி னைந்த  னன்கொலாம்.</p>	<p>punmai yaamba kooththa dindhu puraiyil velvi  yaatriye  thonmai pove zuppu maaru karudhi sotra  vaarupol  manma thandra naippa duththu maadhai vettu  matradhan  pinmu raikkan nalga embi raani naindha  nankolaam.</p>
<p>ஆகை யாலி தருள தேயி வன்வ ரத்தும்  ஆணையென்  நோகை யாலு ணர்ந்து வேளை நோக்கி உம்ப  ராகுலம்  போகு மாறி யற்றல் செய்த பொருவி லாத  கருணைசேர்  ஏக நாய கன்றன் முன்ன ரேகல் வேண்டு  மோவென்றான்.</p>	<p>aagai yaali tharula theye vanva raththum  aanaiyen  rogai yaalu narndhu velai nokki umba raagulam  pogu maari yatral seidha poruvi laadha  karunaiser  yega naaya kandran munna regal vendu  movendraan.</p>
<p>நந்தி தேவன் இனைய வாறு நவில வேயு  ணர்ந்துவேள்  எந்தை கேட்டி யாலி தொன்றெ னக்கொ ரீறு  குறுகினும்  அந்தி வேணி யண்ணல் முன்னம் அணுகு மாற  மைந்திவண்  வந்த னன்ன தற்கி யைந்த வகைமை நல்கு  வாயென.</p>	<p>nandhi dhevan inaiya vaaru navila veyu  narndhuvel  endhai ketti yaali thondre nakko reeru  kuruginum  andhi veni yannal munnam anugu maara  maindhivan  vandha nanna tharki yaindha vagaimai nalgu  vaayena.</p>

<p>இகலு மன்பு மிறையு யின்றி யெவ்வு யிர்க்கு முள்ளதோர் புகுதி நாடி முறையி னைப்பு ரிந்து சேர்ப வர்க்குமேல் தகுதி செய்து கருணை கூர்ச யம்பு முன்பு சார்தியேல் மிகுதி கொண்ட மேலை வாய்தல் மேவி யேகு கென்றனன்.</p>	<p>igalu manbu miraiyu yindri yevvu yirkku mulladhor pugudhi naadi muraiyi naippu rindhu serpa varkkumel thagudhi seidhu karunai koorsa yambu munbu saarthiyel migudhi konda melai vaaidhal mevi yegu kendranan.</p>
<p>என்ற லுங்க ரங்கு வித்தி றைஞ்சி மார னேர்புறீஇ நன்றி லங்கு வேத்தி ரக்கை நந்தி தேவர் விடைதரச் சென்று மேலை வாயில் சார்ந்து தேவ தேவன் நீற்றழற் குன்ற மென்ன மோன மோடி ருந்த வெல்லை குறுகினான்.</p>	<p>yendra lunga rangu viththi rajje maara nerpureeE nandri langu veththi rakkai nandhi dhevar vidaitharach sendru melai vaayil saarndhu dheva dhevan neertrazar kundra menna mona modi rundha vellai kuruginaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>ஓருதனிச் சிம்புள் வேந்தன் உறைந்தது கண்ட சீயக் குருளையின் அமலன் றன்னைக் கோலமால் புதல்வன் காணா வெருவரு முளத்த னாகி வியர்த்துமெய் பனியா வுட்கிப் பருவர லுழந்து கொண்ட படையொடுங் கடிதில் வீழ்ந்தான்.</p>	<p>ooruthanich simbul vendhan uraindhadhu kanda seeyak kurulaiyin amalan rannaik kolamaal pudhalvan kaanaa veruvaru mulaththa naagi viyarththumei paniyaa vutkip paruvara luzandhu konda padaiyodun kadidhil veezndhaan.</p>
<p>எழுதரு மதனா மேகம் இறைவனைக் கண்டே யஞ்சி விழியிருண் மூடக் கோல வில்லிட்டு வியர்ப்பின் வாரி மழைபட இடியார்ப் பெய்த மார்புமற் றதுவீழ் கின்ற தொழின்முறை புதரங்க காட்டத் துளங்கிவீழ்ந் திட்ட தன்றே.</p>	<p>ezudharu madhanaa megam iraivanaik kande yanji viziyirun moodak kola villittu viyarppin vaari mazaipada idiyaarp peidha maarbumar tradhuveez kindra thozinmurai pudharanga kaattath thulangiveezn dhitta thandre.</p>



<p>அஞ்சிவீழ் குற்ற மாரன் அறிவிலா தவச மாகத்  துஞ்சினன் கொல்லோ வென்னாத் துயருழந்  தெடுத்துத் தேவி  கஞ்சநேர் கரத்திற் றாங்கிக் கடிவகை யுய்த்துத்  தேற்ற  நெஞ்சமே லுணர்ச்சி கூட இனையவை  நினைந்து நைவான்.</p>	<p>anjiveez kutra maaran arivilaa thavasa  maagath  thunjinan kollo vennaath thuyaruzan  theduththuth dhevi  kanjaner karaththir raangik kadivagai uiththuth  thetra  nenjama lunarchchi kooda inaiyavai ninaindhu  naivaan.</p>
<p>முறுவலின் எயின்மூன் றட்ட முதல்வனைப்  பொருதி யென்றே  நறைமலர் அயனு மேனைத் தேவரும் நாகர்  கோனும்  உறுதுய ரகல இங்ஙன் உய்த்தனர் வினையேற்  கின்னே  இறுதிவந் தணுகிற் றாகும் இதற்றுமோ ரைய  முண்டோ.</p>	<p>muruvalin yeyinmoon ratta mudhalvanaip  porudhi yendre  naraimalar ayanu menaith thevarum naagar  konum  urudhuya ragala ingan vuththanar vinaiyer  kinne  irudhivan thanugir raagum idhartrumo raiya  mundo.</p>
<p>எண்டகு குணத்தின் மேலாம் இறையவன்  இருந்த வண்ணங்  கண்டலும் வெருவி யாவி காண்கிலன் அவனை  யென்கைக்  கொண்டதோர் கணைகள் வாகை கொள்ளுமோ  இனைய பான்மை  அண்டரும் அயனும் யாரு மறிகிலர் போலு  மன்றே.</p>	<p>endagu gunaththin melaam irayavan iruththa  vannag  kandalum veruvi yaavi kaangilan avanai  yenkaik  kondador kanaigal vaagai kollumo inaiya  paanmai  andarum ayanum yaaru marigilar polu mandre.</p>
<p>தாக்கினாற் வலிபெற் றுள்ள மருத்தின்னமுன்  தனித்த தீபம்  போக்கினால் நிற்ப துண்டோ அனையது  போலத் தேவர்  வாக்கினால் மனத்தா லெட்டா வள்ளன்மு  னுய்த்தா ரன்னான்  நோக்கினால் இனிச்சில் போதின் நுண்பொடி  யாவன் போலாம்.</p>	<p>thaakkinaar valiper trlla maruththinnamun  thaniththa dheebam  pokkinaal nirpa dhundo anaiyadhu polath  thevar  vaakkinaal manaththaa lettaa vallanmu  nuththaa rannaan  nokkinaal inichchil podhin nunpodi yaavan  polaam.</p>

<p>ஏமுற வுலக மெல்லா மீறுசெய் முதல்வன் றன்னைப் பூமலர் கொண்டி யானே பொருகின்றேன் நகையீ தன்றே ஆமிது விதியின் செய்கை யதனையார் கடக்க வல்லார் தாமரை முதல்வற் கோனுந் தள்ளருந் தகைய தன்றே. 83</p>	<p>yemura ulaga mellaa meerusei mudhalvan rannaip poomalar kondi yaane porugindren nagaiyee dhanre aamidhu vidhiyin seigai yadhanaiyaar kadakka vallaar thaamar mudhalvar konun thallarun thagaiya dhandre. 83</p>
<p>ஈங்கிவை யமலன் சூழ்ச்சி யாவதோ முடிவ தோரென் தூங்கியான் கிடந்த லொல்லா துண்ணென வெழுந்து வில்லும் வாங்கினன் சரமும் பூட்டி வல்லவா றிழைப்பன் ஐயன் பாங்குற நின்று மேலே பட்டவா படுக வென்றான்.</p>	<p>eengivai yamalan soolchchi yaavadho mudiva dhoren thoongiyan kidandha lollaa thunnena vezundhu villum vaanginan saramum pootti vallavaa rizaippan aiyan paangura nindru mele pattavaa paduga vendraan.</p>
<p>இனையன பலவு முன்னி யெழுந்துமா மதவே ளிட்ட தனுவினை யெடுத்து வாங்கித் தண்மலர் விசிகம் பூட்டி மனைவிதன் னகலாள் செல்ல மதிக்குறை தவழ்ந்த சென்னிப் புனிதன தொருசார் போகிப் பொருவகை முயன்று நின்றான்.</p>	<p>inaiyana palavu munni yezundhumaa madhave litta thanuvina yeduththu vaangith thanmalar visigam pootti manaividhan nagalaal sella madhikkurai thavazndha sennip punidhana dhorusaar pogip poruvagai muyandru nindraan.</p>
<p>மாரவே ளீண்டு நிற்ப மனோவதி நகரின் மேய ஆரண முதல்வன் றன்னை அமரர்கோன் தொழுது நோக்கிக் காருறழ் கண்டன் றன்பாற் காமனை விடுத்தி யன்னான் போரிய லுணர்வான் அங்கட் போதரல் வேண்டு மென்றான்.</p>	<p>maarave leendu nirpa manovadhi nagarin meeya aarana mudhalvan rannai amararkon thozudhu nokkik kaaruraz kandan ranpaar kaamanai viduththi yannaan poriya lunarvaan angat podharal vendu mendraan.</p>

<p>சதமகன் இனைய கூறத் தண்மலர்க் கடவு ணேராக் கதுமென வெழுந்து வானோர் கணத்துட னனையன் போற்றப் பொதிதரு கயிலை யந்தண் பொருப்பின்மே லொருசார் போகி மதனியல் தெரிந்து முக்கண் வள்ளலை வழத்தி நின்றார்.</p>	<p>sadhamagan inaiya koorath thanmalark kadavu neraak kadhumena vezundhu vaanor kanaththuda nanaiyan potrp podhitharu kayilai yandhan poruppinme lorusaar pogi madhaniyal therindhu mukkan vallalai vazuththi nindraar.</p>
<p>எறிதரு கணிச்சிச் செங்கை யீசன்மே லிலக்க நாடுங் குறியினர் போல நின்ற கொடுந்தொழில் மாரன் றுஞ்சு நெறியினர்க் கச்ச முண்டோ நினைத்தது முடிப்ப னென்னா நறுமலர் வாளி ஐந்து நாதன்மேற் செல்ல விட்டான்.</p>	<p>eritharu kanichchich seigai yeesanme lilakka naadung kuriyinar pola nindra kodunthozil maaran runju neriyinark kachcha mundo ninaitthadhu mudippa nennaa narumalar vaali indhu naadhanmer sella vitaan.</p>
<p>விட்டவெம் பகழி யைந்தும் வியத்தகு விமலன் மீது பட்டலுஞ் சிறிதே வேளைப் பார்த்தனன் பார்த்த லோடுங் கட்டழல் பொதிந்த நெற்றிக் கண்ணது கடிதே காமற் கட்டது கயிலை முற்றுஞ் சூழ்புகை பரவிற் றன்றே.</p>	<p>vittavem pagazi yaindhum viyaththagu vimalan meedhu pattaluja siridhe velap paarththanan paarththa lodung kallazal padhindha netrik kannadhu kadidhe kaamar kattadhu kayilai mutrunj soozpugai paravir tranre.</p>
<p>ஆலையஞ் சிலைவேள் ஆகம் அழல்படக் கயிலை யின்கண் ஏலவெம் புகையுந் தீயு மெழுதரு மியற்கை நாடின் மாலயன் முதலோர் யாரு மதித்துழி விரைந்து பாலின் வேலையின் நடுவு தீய விடமெழுந் தனைய தம்மா. 90</p>	<p>aalaiyanj silaivel aagam azalpadak kayilai yinkan eelavem pugaiyun theyu mezudharu miyarkai naadin maalayan mudhalor yaaru madhiththuzi viraindhu paalin velaiyin naduvu theyya vidamezun thanaiya thammaa. 90</p>

<p>செறிந்ததீப் புகையின் மாலை செல்லலுங் குணபால் வாய்தல் உறைந்ததோர் நந்தி தேவன் ஒல்லையி லதனைப் பாரா இறந்துபா டாயி னான்கொல் ஏகிய மதன னென்னா அறிந்தரோ உடைந்தார்க்* கோதி யொருசெய லறைய லுற்றான்.</p>	<p>serindhadheep pugaiyin maalai sellalung kunapaal vaaidhal urandhadhor nandhi dhevan ollaiyi ladhanaip paaraa irandhupaa daayi naankol yegiya madhana nennaa arindharo udaindhaark kodhi yoruseya laraiya lutraan.</p>
<p>நுண்ணிய வுணர்வின் மிக்கீர் நுமக்கிது புகல்வன் எங்கோன் கண்ணுத லுமிழ்ந்த செந்தீக் காமனைப் பொடித்த தன்றால் அண்ணலை யெய்வ னென்னா அனையவன் றுணிவிற் கூறித் துண்ணென ஈண்டு வந்த செயற்கையே சுட்ட போலும்.</p>	<p>nunniya unarivin mikkeer numakkeedhu pugalvan engon kannudha lumizndha sendheek kaamanaip podiththa thandraal annalai yeiva nennaa anaiyavan runivir koorith thunnena eendu vandha seyarkaiye sutta polum.</p>
<p>இன்னினி மகிழ்நன் றுஞ்சு மியற்கையை யிரதி நாடி வன்னிபெய் யலங்கல் போலாய் வயிறலைத் திரங்கி யெங்கோன் தன்னைவந் திரப்ப வேளைத் தருகுவன் காண்டிர் அந்த முன்னவன் அணுக்கட் காய முறைபுரி யருளா லென்றான்.</p>	<p>innini magiznan runju miyarkaiyai yiradhi naadi vannipei yalankal polaaai vayiralaith thirangi yengon thannaivan dhirappa velaith tharuguvan kaandir andha munnavan anukkat kaaya muraipuri yarulaa lendraan.</p>
<p>ஐந்தொகை யாற்றின் மாதே யமலனை நினைந்து நோற்ற நந்தியந் தேவன் இன்ன நவிறலு மவற்குழ் கின்ற அந்தமில் கணத்தோர் கேளா அகிலமுய் பொருட்டா லெங்கோன் புந்திகொ ளருளின் செய்கை போற்றெடுத் தனரா யுற்றார்.</p>	<p>indhogai yaatrin meeda yamalanai ninaindhu notra nandhiyan dhevan inna naviralu mavarsooz kindra andhamil kanaththor kelaa agilamui porutaa lengon pundhiko larulin seigai potreduth thanaraa yutraar.</p>

<p>வாவலங் கிள்ளை மான்றேர் மதன்புரி வினையா லன்னான் வேவரப் புணர்த்து நோக்கி மிகைபடா தவன்சா ரான தேவியை முடிக்கு மாற்றல் செய்திலன் இகல்பற் றின்றி மூவரை விடுத்துத் தொன்னான முப்புரம் பொடித்த முன்னோன்.</p>	<p>vaavanag killai maandrer madhanpuri vinaiyaa lannaan vevarap punarththu nokki migaipadaa thavansaa raana dheviyai mudikku maatral seidhilan igalpar rindri moovarai viduththuth thonnaana muppuram podhiththa munnon.</p>
<p>கண்ணழல் சுடுத லோடுங் காமவேள் யாக்கை முற்றுஞ் சுண்ணம தாகி வீழ்த் துஞ்சினன் போய பின்னை அண்ணலம் பகவன் தொல்லை யமைதியின் இருந்தா னெல்லாம் எண்ணிநின் றியற்றும் எங்கோற் கினையதோ அரிது மாதோ.</p>	<p>kannazal sududha lodung kaamavel yaakkai mutrunj sunnama dhaagi veezath thunjinan poya pinnai annalam bagavan thollai ymaidhiyin irundhaa nellaam enninin riyatrum engor kinaiyadho aridhu maadho.</p>
<p>பாடுறு கணவன் செய்கை பார்த்தலு மிரதி யுள்ளங் கூடின துயரம் வீந்த கொண்டதொல் லுணர்ச்சி கண்ணீர் ஓடின வியர்த்த மெய்மூக் குயிர்த்தன வொடுங்கிற் றாவி வீடினள் இவளு மென்ன விரைந்துகீழ்த் தலத்தின் வீழ்ந்தாள்.</p>	<p>paaduru kanavan seigai paarththalu miradhi ullang koodina thuyaram veendha kondadhol lunarchchi kanneer oodina viyarththa meimook kuyirththana vodungir raavi veedinal ivalu menna viraindhukeelth thalaththin veezdhaal.</p>
<p>சுரிதரு குடினா யாற்றிற் சுழித்தலைப் பட்ட மான்போல் வருவரல் வாரி நாப்பட் படிந்துபற் றின்றிச் சோரும் இரதிசில் பொழுதிற் பின்ன ரிறந்ததொல் லுணர்வு தன்பால் வருதலும் மறித்துச் செங்கை வயிறலைத் திரங்க லுற்றாள்.</p>	<p>kurudharu kudijai yaatrir suziththalaip patta maanpol varuvaral vaari naappat padindhupar trindrich chorum iradhisil pazugir pinna rirandhadhol lunarvu thanpaal varudhalum mariththuch seigai vayiralaith thiranga lutraal.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>செம்பதுமை திருக்குமரா தமிழேனுக் காருயிரே திருமால் மைந்தா, ம்பரனுக் கொருபகைவா கன்னல்வரிச்</p>	<p>sempadhumai thirukkumaraa thamiyenuk kaaruyire thirumaal maindhaa mparanuk korupagaivaa kannalvarich</p>

<p>சிலைபிடித்த தடக்கை வீரா, அம்பவளக் குன்றனைய சிவன்விழயால் வெந்துடல மழிவுற் றாயே, உம்பர்கடம் விழி யெல்லா முறங்கிற்றோ அயனாரு முவப்புற் றாரோ.</p>	<p>silaipidiththa thadakkai veeraa, ambavalak kundranaiya sivanvizayaal vendhudala mazivur raaye, umbarkadam vizi yellaa murangitro ayanaaru muvappur raaro.</p>
<p>முன்னானிற் புரமுன்று மட்டவன்மேற் பொரப்போதன் முறையோ வென்று, சொன்னாலுங் கேட்டிலையே அமரர்பணி புரிவதுவே துணிந்திட் டாயே, உன்னாகம் பொடியாகிப் போயினதே இதுகண்டும் உய்வா குண்டோ, என்னவி யாகியநீ யிறந்தபின்னும் யான்றனியே யிருப்ப தேயோ. 100</p>	<p>munnaanir puramoondru mattavanmer porappodhan muraiyo vendru, sonnaalung kettilaiyo amararpani purivadhuv thunindhith taaye, unnaagam podiyaagip poienadhe idhukandum vuivaa gundo, ennavi yaagiyanee yirandhapinnum yaandraniye yiruppa dheyo. 100</p>
<p>மாறாகப் பரமன்விழி நின்னாற்ற லிலதாக மற்றுன் மெய்யும், நீறாக விண்டேல்லாம் நெருப்பாகக் கவலைவிண்ணோர் நெஞ்சத் தாக, ஆறாத பெருந்துயர மெனக்காக எங்கொளித்தாய் அருவா யேனுங், கூறாயோ வறிந்திருந்தாய் என்கணவா யான்செய்த குறையுண் டோதான்.</p>	<p>maaraagap paramanvizi ninnaatra liladhaaga matrun meiyum, neeraaga vindellaam neruppaagak kavalaivinnor nenjath thaaga, aaraadha perundhuyara menakkaaga enkoliththaay aruvaa yenug, kooaayo varindhiruththai enkanavaa yaanseidha kuraiyum dodhaan.</p>
<p>உம்பர்கடம் பாலேயோ இந்திரனார் பாலேயோ வுன்னை யுய்த்த, செம்பதுமத் திசைமுகத்தோன் பாலேயோ அரன்செயலைச் சிதைப்ப னென்னா, இம்பரிடை வல்விரைந்து வந்திடுநின் பாலேயோ ஈசன் கண்ணால், வெம்பாடியாய் நீயிறந்த இப்பழிதான் எவர்பாலின் மேவிற் றையோ.</p>	<p>umbarkadam paaleyo indhiranaar paaleyo unnai yiththa, sembadhmath thisaimugaththon paaleyo aranseyalaich sidhaippa nennaa, imbaridai valviraindhu vandhidunin paaleyo eesan kannaal, vembaadiyaa neeyirandha pipazidhaan evarpaalin mevir raiyo.</p>

<p>வில்லான்முப் புரமெரித்த பரம்பொருள்யோ கந்தவிர்க்க வேண்டில் விண்ணோர், எல்லாரு மறந்தனரோ எண்கணவா நீயோதான் இலக்காய் நின்றாய், கொல்லாது போலவுனைக் கொன்றனரே என்னுயிர்க்குங் கொலைசூழ்ந் தாரே, பொல்லாத பேர்க்குநன்றி செய்வது தம் முயிர்போகும் பொருட்டே யன்றோ.</p>	<p>villaanmup purameriththa paramporulyo kandhavirkka vendil vinnor, ellaaru marandhanaro enkanavaa neeyodhaan ilakkaai ninraai, kollaadhu polavunaik kondranare ennuyirkkung kolai sooln dhaare, pollaadha perkkunandri seivadhutham muyirpogum porutte yandro.</p>
<p>என்னபவஞ் செய்தேனோ என்போல்வார் தமககென்ன இடர்செய் தேனோ, முன்னையுள விதிப்பயனை யறிவேனோ இப்படியே முடிந்த தையோ, கன்னல்வரிச் சிலைபிடித்த காவலவோ தமியேனைக் காத்தி டாயோ, வன்னிவிழி யாவுடைய பெருமாளை நோவதற்கு வழக்கொன் றுண்டோ.</p>	<p>ennapavaj seidhenno enpolvaar thamakakenna edarsei dhenno, munnaiyula vidhipayanai yariveno ippadiye mudindha dhaiyo, kannalvarich silaipidiththa kaavalavo thamiyenaik kaaththi daayo, vannivizi yaavudaiya perumaanai novadharku vazakkon rundo.</p>
<p>பொன்செய்தார் முடிகானேன் அழகொழுந் திருமுகத்துப் பொலிவு காணேன், மின்செய்பூ ணணிகுலவும் புயங்கானேன் அகன் மார்பின் மேன்மை காணேன், கொன்செய்பூங் கணைகானேன் சிலைகானேன் ஆடல்புரி கோலங் காணேன், என்செய்வேன் என் கணவா என்னையொழித் தெவ்விடத்தே யிருக்கின் றாயே.</p>	<p>ponseidhaar mudikaanen azakozugun thirumugaththup polivu kaanen, minseiboo nanikulavum puyangkaanen agan maarbin menmai kaanen, konseiboon kanaikaanen silaikaanen aadalpuri kolan kaanen, enseiven en kanavaa ennaiyozith thevvidaththe yirukkun raaye.</p>
<p>அந்நாளி லழற்கடவுள் கரியாக வானவரோ டயன்மால் காணப் பொன்னாரு மங்கலநாண் பூட்டியெனை மணஞ்செய்து புணர்ந்த காலை, எந்நாளு மினியுன்னைப் பிரியலமென் நேவாய்மை யிசைத்தாய் வேனில், மன்னாவோ எனைத்தனியே விட்டேகல் வழக்கோ சொல்லாய்.</p>	<p>annaali lazarkadavum kariyaaga vaanavaro dayambaal kaanap ponnaaru mangalanaan poottiyenai manajseidhu punarndha kaalai, ennaalu miniyunnaip piriyalamen revaaimai yisaitthhaai venil, mannaavo enaiththaniye vidadegal vazakko sollaai.</p>

<p>போவென்று வரவிட்ட தேரெலாம் பொடியாகிப் போனவுன்னை, வாவென்று கடிதெழுப்ப மாட்டாரோ நின்றாதை வலியனென்பார், ஓவென்று நானிங்கே யாற்றிடவும் வந்திலனால் உறங்கினானோ, வேவென்று நின்சிரத்தில் விதித்திருந்தால் அவரையெலாம் வெறுக்க லாமோ.</p>	<p>povendru varavitta dherelaam podiyaagip ponavunnai, vaavendru kadidhezuppa maattaaro nindraadhai valiyanenbaar, ovendru naaninge yaatridavum vandhilanaal uranginaano, vevendru ninsiraththil vidhiththirundhaal avaraiyelaam verukka laamo.</p>
<p>நேயமொடு மறைபயிலுந் திசைமுகனைப் புரந்தரனை நினைநத் தந்த, மாயவனை முனிவர்களை யாவரையும் நின்கணையான் மருட்டி வென்றாய், ஆயதுபோல் மதிமுடித்த பரமனையும் நினைந்திவ்வா றழிவுற் றாயே, தீயழலின் விளக்கத்திற் படுகின்ற பதங்கத்தின் செயலி தன்றோ.</p>	<p>neyamodu maraipayilundh dhisaimuganaip purandharanai ninnait thandha, maayavanai munivargalai yaavaraiyum ninkanaiyaan marutti vendraai, aayadhupol madhimudiththa paramanaiyum ninaindhivvaa razivur traaye, theeyazalin vilakkaththir padugindra padhangatthhin seyali thandro.</p>
<p>தண்பனிநீர்ச் சிவிறிகொண்டு விளையாடி மலர்கொய்து தண்கா நண்ணி, எண்படும்பூம் பள்ளிமிசைச் சிறுதென்றல் கவரிகளா யினிது செல்ல, வெண்பனித நறுஞ்சாந்தச் சேறாடி இருவருமாய் விழைந்து கூடிக், கண்படைகொண் டமர்வாழ்வும் பொய்யாகிக் கனவுகண்ட கதையா யிற்றே.</p>	<p>thanpanineerch sivirikondu vilaiyaadi malarkoidhu thankaa nanni, enadumpoom pallimisaich siruthendral kavarikalaa yinidhu sella, venpalitha narunjsaandhach cheraadi iruvarumaai vizaindhu koodik, kanpadaikon damarvaazvum poiyaagik kanavukanda kadhaiyaa yitre.</p>
<p>மருகென்றே அவமதித்த தக்கனார் வேள்விசெற்ற வள்ள றன்னைப், பொருகென்றே தேவரெலாம் விடுத்தாரே அவராலே பொடிபட் டாயே, எரிகின்றேன் உனைப்போல ஆறாத பெருந்துயரால் யானு மங்கே, வருகின்றேன் வருகின்றேன் என்னுயிரே யெனப்புலம்பி வருந்து கின்றான்.110</p>	<p>marugindre avamadhiththa thakkanaar velvi setra valla rannaip, porugindre dhevarelaam viduththaare avaraale podipattaaye, arigindren unaippola aaraadha perunthuyaraal yaanu mange, varugindren varugindren ennuyire yenappulambi varundhugindraal. 110</p>
<p>ஆகத் திருவிருத்தம் – 601</p>	<p>aagath thiruviruththam – 601</p>



5. மோன நீங்குபடலம்	5. Mona neengu padalam
<p>இரதி இன்னணம் வருந்திடத் தொன்மைபோல் எங்கோமான் விரத மோனமோ டிருத்தலும் முன்னரே விறற்காமன் கருது முன்பொடி பட்டது கண்டனர் கலங்குற்றார் சுருதி நன்றுணர் திசை முகன் முதலிய சுரரெல்லாம்.</p>	<p>iradhi innanam vaundhidath thonmaipol engomaan viradha monamo diruththalum munnare virarkaaman karudhu munpodi pattadhu kandanar kalangutraar surudhi nandrinar dhisai mugan mudhaliya surarellaam.</p>
<p>சிதலை மெய்த்தொகை வன்மிகத் தெழுந்தெனச் செலக்கண்ணீர் பதலை யொத்தன அல்லல்கூர்ந் தரற்றிடப் பகுவாய்கள் விதலை பெற்றுமெய் வியர்ப்புற வுளநனி விதிர்ப்பெய்த மதலை யிற்றுழி நாய்கர்போல் துயர்க்கடல் மறிகின்றார்.</p>	<p>sidhalai meiththogai vanmigath thezundhenach selakkanneer padhalai yoththana allalkoorndh tharatridap paguvaagial vidhalai petrumei viyarppura ulanani vidhippeidha madhalai yitruzi naaikarpol thuyarkkadal marigindraar.</p>
<p>மையு லாவரு கறைமிடற் றிறையவன் மருங்காக எய்யும் மாரனை விடுத்தனம் அவனையு மிறச்செய்தான் பொய்யி றன்னிலை தவிர்ந்திலன் தொன்மையே போலுற்றான் ஐய கோவினிச் செய்வதேன் னோவெனா அயர்கின்றார்.</p>	<p>maiyu laavaru karaimidar triraiyavan marungaaga eiyum maaranai viduththanam avanaiyu mirachseidhaan poiya rannilai thavirndhilar thonmaie polutraan aiya kovinich seivadhen novenaa ayargindraar.</p>
<p>பூத்த ருங்கணை மாரனை விழியினாற் பொடிசெய்த ஆத்த னாற்றலைப் புணர்ப்பினால் நீக்குவ தரிதன்னான் காத்து நந்துயர் அகற்றிட வேண்டுமேற் கடிதேயாம் ஏத்தல் செய்வதே கடனென யாவரு மிசைவுற்றார்.</p>	<p>pooththa runganai maaranai viziyinaar podiseidha aaththa naatralaip punarppinaal neenguva dharithannaan kaaththu nandhuyar agatrida vendumer kadidheyaam eththal seivadhe kadanena yaavaru misaivutraar.</p>

<p>எகின மூர்பவன் முதலிய கடவுள் ரெல்லோரும் அகன மர்ந்திவை யிசைந்துதொல் கயிலையி னகநாப்பட் புகல தாயபொன் எனகரிடைக் கோபுரப் புறனேகித் தொகுதி யோடெம திறைவனை ஒல்லெனத் துதிக்கின்றார். 5</p>	<p>egina moorbavan mudhaliya kadavula rellorum agana marndhivai yisaindhuthol kayilaiyi naganaappat pugala thaayapon nagaridaik koburap puranegith thogudhi yodema dhiraivanai ollaneth thdhikkindraar.</p>
<p>நஞ்ச ருந்தியும் நதியினைச் சூடியும் நடுநெற்றித் துஞ்சும் வெங்கணல் பரித்தும்வெவ் வலியரைத் தொலைத்திட்டும் அஞ்ச லென்றுமுற் காத்தனை இன்றெமக் கருளாயேல் தஞ்ச மாருளர் தாதையே யல்லது தனயர்க்கே.</p>	<p>nanja rundhium nadhiyinaich soodiyum nadunetrith thunjum venganal pariththumvev valiyaraith tholaitthittum anja lendrumur kaaththanai inremak karulaayel thanja maarular thaadhaye yalladhu thanayarkke.</p>
<p>கோளில் அன்பர்கள் இழுக்கிய புரியினுங் குணனாக்கொண் டாளு மெம்பிரான் நின்னடி அரணமென் றடைந்தேங்கண் நாளும் வெந்திறற் சூரபன் மாவினால் நலிவெய்தி மாளு கின்றதோ சிறிதுமெம் முறுதுயர் மதியாயோ.</p>	<p>kolil anbargal izukkiya puriyinun gunanaakkon daalu membiraan ninnadi aranamen radaindhengan naalum vendhirar sooraban maavinaal naliveidhi maalu gindrado siridhumem muruthuyar madhiyaayo.</p>
<p>தைய லைப்பிரீஇ யோகியல் காட்டிடு தனிச்செய்கை ஐய நிற்கிதோ ரிறைவரை யாகுமால் அதுகாலை நையு மெங்களுக் குகம்பல சென்ற நாமெல்லாம் உய்வ தெப்படி இன்னுநீ புறக்கணித் துறுவாயேல்.</p>	<p>thaiya laippireeyi yogiyar kaattidu thanichseigai aiya nirkidho riraivarai yaagumaal adhukaalai naiyu mengaluk kugampala sendra naamellaam vuiva dheppadi innunee purakkanith thuruvaayel.</p>
<p>நோற்று மாயவன் முதலினோர் யாவரும் நுனதானைப் போற்றி யர்ச்சனை புரியவித் திருவெலாம் புரிந்துற்றாய் தோற்ற மின்றியே ஐந்தொழி லியற்றிய தொல்லோய்நீ ஆற்று கின்றதோர் தவநிலை எம்பொருட் டளவன்றோ.</p>	<p>notru maayavan mudhalinor yaavarum nenadhaalaip patri yarchchanai puriyavith thiruvelaam purindhutraai thotra mindriye indhozi liyatriya tholloinee aatru gindrador thavanilai emporut talavandro.</p>

<p>எய்த்தி டுஞ்சிறி யேங்களைத் தவறுகூ ரிடர்வாளால் நித்த லுந்துணித் தீருதி செய்வினை நெறிநேடி அத்த இங்கினிக் காத்தரு எல்லதேல் அடுவல்லே சித்த மென்னுனக் கன்னவா றொன்றினைச் செய்வாயே.</p>	<p>eiththi dunchiru yengalaith thavarukoo ridarvaalaal niththa lunthunith theerudhi seivina nerinedi aththa inginik kaaththaru lalladhel aduvalle siththa mennunak kannavaa rondrinaich seivaaye.</p>
<p>கங்கை வேணியாய் அம்மையை மணந்தெமைக் கடிகொள்ளத் திங்கள் வெண்குடை மதனனை விடுத்தனந் தௌவில்லேம் அங்க வன்புரம் பொடித்தனை முன்புபோ லமர்ந்துற்றாய் இங்கி யாந்தளர் கின்றதே இனிச்சிறி திரங்காயோ.</p>	<p>gangai veniyai ammayai manandhemaik kadikollath thingal venkudai madhananai viduththanan dhelavillem angana vanpuram podiththanai munbupo lamarndhutraai indhi yaandhalar kindradhe inichchiri dhiranggaayo.</p>
<p>ஆரழற்சின வயப்புலி முதலிய அடன்மாவின் பேரு ரித்திறந் தாத்தனை சிறுவிதி பெருவேள்வி வீர னைக்கொடு தடிந்தனை அ*தென மிகவெய்ய சூர பன்மனைத் தொலைவுசெய் தெந்துயர் தொலைக்கென்றார்.</p>	<p>aarazarsina vayappuli mudhaliya adanmaavin peru riththiran thaaththanai siruvidhi peruvelvi veera naikkodu thadindhanai agudhena migaveiya soora panmanaith tholaivusei dhendhuyar tholaikkendraar.</p>
<p>முரற்கொள் வண்டுசூழ் சததளப் பண்ணவன் முதலோர்கள் உருக்க ரக்கென மெய்தளர்ந் திவ்வகை யுளநொந்தே அரற்றி யேத்தலும் அவர்பவ முடிவதற் கணித்தாக இரக்க மாய்அரு ணந்தியை நினைந்தனன் இறையோனே.</p>	<p>muralkol vandusooz sadhathalap pannavan mudhalorgal urukka rakkena meithalarndh dhivvagai yulanondhe aratri yeththalum avarpava mudivadhar kaniththaaga irakka maaiaru nandhiyai ninaindhanan iraiyone.</p>
<p>எந்தை நந்தியை உன்னலு மவனறிந் திறைவன்முன் வந்து வந்தனை செய்துகை தொழுதலும் மறைமேலோன் கந்த மாமலர்க கடவுளா தியர்தமைக் கடிதெம்முன் தந்தி டென்றனன் நன்றென முதற்கடை தனில்வந்தான்.</p>	<p>endhai nandhiyai unnalum mavanarindh thiraivanmun vandhu vandhanai seidhukai thozudhalum maraimelon kandha maamalarka kadavulaa dhivarthamaik kadidhemmun thandhi dendranan nandrena mudharkadai thanilvandhaan.</p>

<p>கணங்கள் காப்புறு முதற்கடை குறுகலுங் கண்டேத்தித் தணங்கொள் பங்கயன் வாசவன் விண்ணவர் தாமெல்லாம் வணங்க எம்பிரான் உமைத்தரு தென்றன் வறிதேனும் அணங்கு கொள்ளலீர் வம்மினோ நீவிரென் றருள்செய்தான்.</p>	<p>kanangal kaappuru mudharkadai kurugalun kandheththith thanankol pangayan vaasavan vinnavar thaamellaam vananga embiraan umaiththaru thendranan varidhenum anangu kollaleer vammino neeviren rarulseidhaan.</p>
<p>சீர்த்த நந்திவந் திவ்வகை யுரைத்தசொற் செவிதோறும் வார்த்த பேரமு தாதலும் உவகையின் மதர்ப்பாகிப் பேர்த்தொர் மாற்றமு முரைத்திலர் பிரமனே முதற்றேவர் ஆர்த்து நாதனைப் பாடினர் ஆடினர் அலமந்தார்.</p>	<p>seerththa nandhivan dhivvagai uraiththasor sevidhorum vaarththa peramu dhaadhalum vuvagaiyin madharppaagip perththor maatramu raiththilar piramane mudhartrevar aarththu naadhanaip paadinar aadinar alamandhaar.</p>
<p>பெரிது நோயுழந் தருள்பவர் இன்றியே பெருங்காலம் நிரய முற்றினோர் தங்களை எடுத்திடும் நிலைத்தன்றோ அருளின் நீர்மையா லுமையரன் விளித்தனன் அனைவீரும் வருதி ரென்றசொற் பங்கயன் முதலிய வானோர்க்கே.</p>	<p>peridhu nooluzan tharulbavar indriye perngaalam niraya mutrulo thangalai eduththidum nilaiththandro arulin neermaiya lumaiyaran viliththanan anaiveerum varudhi rendrasor pangayan mudhaliya vaanorkke.</p>
<p>செய்ய லாவதொன் றின்றியே மகிழ்ச்சியிற் றிளைத்தொராய் மைய லாகிய பண்ணவர் தங்களை வல்லேகொண் டையன் முன்னுற வய்த்தனன் இருவகை யறத்தொரும் உய்ய வெஞ்சம னுடைதரப் புவியினி லுதிக்கின்றோன்.</p>	<p>seiya laavadhon rindriye magizchchiyir rilaitthorai maiya laagiya pannavar thangalai vallekon daiyan munnura vuitthanan iruvagai yaraththorum vuiya venjchama nudaitharap puviyini ludhikkindroon.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

வண்டுளர் கமலமேல் மதலை வாசவன் அண்டர்க ளனைவரும் அன்பொ டேகியே பண்டியிர் முழுதருள் பரனைக் கண்களாற் கண்டனர் வழுத்தினர் கரங்கள் கூப்பினார்.	vandular kamalamel madhalai vaasavan andarga lanaivarum anbo degiye panduyir muzudharul paranaik kangalaar kandanar vazuththinar karangal kooppinaar.
விண்மதி படர்சடை வேத கீதனை அண்மினர் வணங்கினர் அரிமுன் ஆற்றிய உண்மகிழ் பூசனை யொப்பப் போதநீர் கண்மல ரதனொடு கழல்கள் சேரவே. 20	vinmadhi padarsadai vedha keedhanai anminar vananginar arimun atriya unmagiz poosanai yoppap podhaneer kanmala radhanodu kazalgal serave. 20
வணங்கிய பண்ணவர் வல்ல வல்லவா பணங்கினர் அவரைப் பரமந் போற்றலும் உணங்கிய சிந்தையீர் உமது வேண்டலும் அணங்குறு நிலைமையும் அறைமி னென்னவே.	vanangiya pannavar valla vallavaa panangilar aravaraip paramar potralum unangiya sindhaiyeer umadhu vendalum ananguru nilaimaiyum araimi nennave.
பேருக மளப்பில பெயர்த லின்றியே சூரன தானையில் துயர்ப்பட் டாழ்ந்தனங் காருறழ் கந்தரக் கடவுள் நீயலா தாருளர் அடியரேம் அலக்கண் நீக்குவார்.	peruga malappila peyartha lindriye soorana thaanaiyil thuyarppattaazndhanang kaaruraz kandharak kadavum neeyalaa thaarular adiyarem alakkan neekkuvaar.
ஆயவெஞ் சூரன தாவி நீக்கவோர் சேயினை யருளுவான் சிமைய மாகிய மீயுயர் வரையிடை மேவி நோற்றிடும் மாயையின் முதல்வியை மணத்தல் வேண்டுநீ.	aayavenj soorana dhaavi neekkavor seyinai yaruluvaan simaiya maagiya meeyuyar varaiyidai mevi notridum maayaiyin mudhalviyai manaththal venduee.
என்றிவை கூறியே யாரு மெம்பிரான் மன்றலந் தாள்மலர் வணங்கிப் போற்றலும் மின்றிகழ பசங்கதிர் மிலைச்சும் வேணியான் நன்றென இசைந்தியை நவிறல் மேயினான்.	endrivai kooriye yaaru membiraan mandralan thaalmalar vanangip potralum mindrigaza pasungadhir milaichchum veniyaan nandren isaindhiyai naviral meyinaan.
புங்கவர் யாவரும் பொருமல் கொள்ளலீர் உங்கடம் பொருட்டிலவ் வோங்கல் வைகிய மங்கையை மணந்துநும் வருத்தம் நீக்குதும் இங்கினி யாவரு மேகு கென்றான்.	pungavar yaavarum porumal kollaleer vungadam poruttilav vongal vaigiya mangaiyai manandhunum varuththum neengudhum indhini yaavaru megu kendranan.
முழுதுணர் பரனிது மொழியப் போதனுஞ் செழுமையில் பொன்னகர்த் தேவும் யாவருந் தொழுதனர் விடைகொடு துயரஞ் சிந்தியே விழுமிய மேருவின் மிசைக்கண் ஏகினார். 26	muzudhunar paranidhu moziyap podhanunj sezumaiyil ponnagarth thevum yaavarundh thozudhanar vidaikodu thuyaranj sindhiye vizumiya meruvin misaikkan yeginaar. 26
வேறு	veru

<p>அன்னார் விடைகொண் டேகியபின்  அதுகண் டிரதி யெம்பெருமான்  முன்னா விறைஞ்சிப் போற்றிசெய்து  முறையோ முறையோ இறையோனே  பொன்னார் கமலத் தயன்முதலோர்  புணர்ப்பா லெங்கோன் போந்திங்கே  உன்னால் முடிந்தான் அவன்பிழையை  உளங்கொ ளாமல் அருளென்றான்.</p>	<p>annaar vidaikon degiyapin  adhukan diradhi yemperumaan  munnaa virainjip potriseidhu  muraiyo muraiyo iraiyone  ponnaar kamalath thayanmudhalor  ponarppaa lengon pondhinge  unnaal mudhindhaan avanpizaiyai'  ulango laamal arulendraal.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>இனைய கூறினள் இரதிவேண் டிடுதலும்  இணைதீர்ந்த  புனிதன் நல்லரு ளெய்தியே மங்கைநீ  புலம்பாய்கேள்  வனைக ருங்குழற் கவுரியை மேவியாம்  வரைபோ தில்  உனது கேள்வனை அளிக்குதும் போதியென்  றுரைசெய்தான்.</p>	<p>inaiya koorinal iradhiven didudhalum  inaitheerndha  punidhan nallaru leidhiye mangainee  pulambaaikel  vanaiga runkuzar kavuriyai meviyaam varaipo  dhil  unadhu kelvanai alikkudhum podhiyen  druraiseidhaan.</p>
<p>தன்னை யேதனக் கொப்பவன் இர தியைத்  தளரேலென்  றின்ன வாறருள் செய்தலும் மகிழ்ந்தடி  இறைஞ்சிப்போய்ப்  பொன்னின் மாலிமை யக்கிரி புகுந்தொரு  புடையுற்றான்  வன்ன மாமுகில் வரவுபார்த் துறைதரு  மயிலேபோல்.</p>	<p>thannai yethanak koppavan iradhiyaith  thalarelen  rinna vaarul seidhalum magilndhadi  irainjippoip  ponnin maalimai yakkiri pugundhoru  pudaiytraan  vanna maamugil varavupaarth thuraitharu  mayilepol.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>தமியளாய் இரதிபோய்த் தானங் குற்றிட  அமரர்க ளாயுளா ரரந்தை தீர்க்கவும்  இமையமால் வரைமிசை யிருந்து நோற்றிடும்  உமைதலை மணப்பவும் முதல்வன்உன்னினான்.</p>	<p>thamiyalaai iradhipoith thaanaḡ kutrida  amararga laayulaa rarandhai theerkkavum  imaiyamaal varaimisai yirundhu notridum  umaithalai manappavum mudhalvan vunninaan</p>
<p>மனந்தனி லித்திறம் மதித்து வானதி  புனைந்தவன் சனகனென் றுரைக்கும் புங்கவன்  சனந்தனன் சனாதனன் சனற்கு மாரனாம்  இனந்தரு முனிவரை இனிது நோக்கினான்.</p>	<p>mananthani liththiram madhiththu vaanadhi  punaindhavan sanaganen druraikkum  pungavan  sanandhanan sanaadhanan sanarku  maaranaam</p>

	inandharu munivarai inidhu nokkinaan.
நன்னல மைந்தர்காள் ஞான போதகஞ் சொன்னடை யன்றது துயர நீங்கியே இந்நிலை மோனமோ டிருந்து நந்தமை உன்னுத லேயென உணர வோதினான்.	nannala maindhargaal gnana podhaganj sonnadai yandradhu thuyara neengiye innilai monamo dirundhu nandhamai unnudha leyena unara vodhinaan.
கட்படும் இமைத்துணை காட்சி யோகினை நுட்பம தாகவே நுதலிக் காட்டினோன் ஒட்பமோ டிவ்வகை உரைப்ப வாற்றவும் தெட்பம தடைந்தனர் விதியின் சேயினோர்.	katpadum imaiththunai kaatchi yoginai nutpama dhaagave nudhalik kaattinaan otpamo divvagai uraippa vaatravum thetpama thadaindhanar vidhiyin seyinar.
அந்தநல் வேலையில் ஆற்றும் நோன்பினோர் சிந்தைகொ ளன்பொடு சிவன்பொற் றாள்முறை வந்தனை செய்துநம் மருட்கை நீங்கியே உய்ந்தனம் யாமென உரைத்துப் போற்றினர்.	andhanal velaiyil aatrum nonbinor sindhaiko lanpodu sivanpor traalmurai vandhanai seidhunam marutkai neengiye vuindhanam yaamena uraiththup potrinar.
போற்றது மத்துணைப் புனிதன் இன்னினி ஏற்றிடு நிட்டையி லிருந்து வீடுறீஇ மேற்றிகழ் எம்பத மேவு வீரெனாச் சாற்றினன் விடுத்தனன் தவத்தி னோர்தமை.	potradhu maththunaip punidhan innini yetridu nittaiyi lirundhu veedureeie metrigaz embadha mevu veerenaach chaatrinan viduththanan thavaththi northamai.
ஆகத் திருவிருத்தம் - 636	aagath thiruviruththam - 636

6. தவங்காண் படலம்	6. Thavankaan padalam
தீதறு முனிமைந்தர் செல்லலும் அதுபோழ்தின் மாதவ நெறிநிற்கும் மலைமக டனியன்புங் காதலு மெனைவோர்க்குங் காட்டுத லருளாகிச் சோதனை புரிவாரின் துண்ணென எழலுற்றான்.	theetharu munimaindhar sellalum adhupozdhin maadhava nerinirkum malaimaga daniyanpung kaadhalu menaivorkkung kaattudha larulaagich chodhanai purivaarin thunnena ezalutraan.
செறிதுவ ருடையாளன் சிகையினன் அணிநீற்றின் குறியினன் ஒளர்நூலன் குண்டிகை யசைகையன் உறைபனி கதிர்போற்று மோலையன் உயர்கோலன் மறைபயில் முதியோர்போல் வடிவிது கொடுபோனான்.	serithuva rudaiyaalan sigaiyinan anineetrin kuriyinan olarnoolan kundigai yasaigaiyan uraipani kadhripotru molaiyan uyarkolan maraipayil mudhiyorpol vadividhu koduponaan.
போயினன் இமையத்திற் புவனமொ டுயிர்நல்குந் தாய்தளர் வொடுநோற்குஞ் சாலையி னிடைசாரத் தூயவ ரிவரென்றே தோகையர் கடைகாப்போ ராயவர் பலர்வந்தே அடிதொழு துரைசெய்வார்.	poienan imaiyaththir puvanamo duyirnalgundh thaaithalar vodunorkunj saalaiyi nidisaarath thooyava rivarendre thogaiyar kadaikaappo raayavar palarvandhe adithozu dhuraiseivaar.
தளர்நடை முதியீர்இத் தடவரை யிடையேறல் எளிதல அடிகேள்வந் தெய்திய தெவனென்ன வளமலை யரசன்றன் மகன்புரி தவநாடற் குளமுட னிவண்வந்தேன் உவகையி னுடனென்றான்.	thalarnadai mudhiyeerith thadavarai yidaiseral elithala adikelvandh dheidhiya dhevanenna valamalai yrasandra magalpuri thavanaadar kulamuda nivanvandhen vuvagaiyi nudanendraan.
என்றலு மினிதென்றே இமையவ னிடையில்லோர் சென்றனர் கிழவோன்றன் செயலினை அறைகாலை ஒன்றிய முதியோரேல் உய்க்குதிர் இவனென்ன நின்றதொர் பெரியோனை நேரிழை முனமுய்த்தார்.	endralu minidhendre imaiyava lidaisillor sendranar kizavondran seyalinai araikaalai ondriya mudhiyorel vuikkudhir ivanenna nindrador periyonai nerizai munamuiithhaar.



<p>உய்த்தலும் இவரெந்தைக் குறுபரி வினரென்றே பத்திமை படுபாலாற் பார்ப்பதி தொழலோடும் மெய்த்துணை யெனநின்ற விசையையார் தவிசிட்டு நித்தனை உறைவித்தாள் நிமலையும் அயனின்றாள்.</p>	<p>vuiththalum ivarendhaik kurupari vinarendre paththimai padupaalaar paarppadhi thozalodum meiththunai yenanindra visayaiyor thavisittu niththanai uraiviththaal nimalaiyum ayanindraal.</p>
<p>அப்பொழு துமைதன்னை யாதர வொடுபாராச் செப்புத லரிதாமுன் றிருநலன் அழிவெய்த மெய்ப்படு தசையொல்க மிகுதவ முயல்கின்றாய் எப்பொருள் விழைவுற்றாய் எண்ணிய துரையென்றான்.</p>	<p>appozu dhumaithannai yaadhara vodupaaraach seppudha laridhaamun riurnalan aziveidha meippadu thasaiyolga miguthava muyalgindraai epporul vizaivutraai enniya thuraiyendraan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>முடிவி லானிவை யுரைத்தலும் விசயையை முகநோக்கிக் கொடியி னொல்கிய நுசுப்புடை உமையவள் குறிப்பாலே கடிதி னீங்கிவர்க் கெதிர்மொழி யீகெனக் கண்காட்ட அடிய னேற்கிது பணித்தன ளெனஅறிந் தவள்சொல்வாள்.</p>	<p>mudivi laanivai uraiththalum visayaiyai muganokkik kodiyi nolgiya nusuppudai umaiyaval kurippaale kadidhi neengikivark kedhirmozi yeegenak kankaatta adiya nerkeedhu paniththana lenaarindh thavalsolvaal.</p>
<p>மன்னு யிர்க்குயி ராகிய கண்ணுதல் மணஞ்செய்து தன்னி டத்தினி லிருத்தினன் கொள்வதே தானுன்னிக் கன்னி மெய்த்தவ மியற்றின ளென்றுகா தலிகூற முன்ன வர்க்குமுன் னானவன் நகைத்திவை மொழிகின்றான்.</p>	<p>mannu yirkkuyi raagiya kannudhal manajseidhu thanni daththini liruththinan kolvadhe thaanunnik kanni meiththava miyatrina lendrukaa dhalikoora munna varkkumun naanavan nagaiththivai mozigindraan.</p>
<p>புவிய ளித்தருள் முதல்வரும் நாடரும் புனிதன்றான் இவள்த வத்தினுக் கெய்துமோ எய்தினு மினையாளை அவன்வி ருப்பொடு வரையுமோ உமையவ ளறியாமே தவமி யற்றினள் எளியனோ சங்கரன்</p>	<p>puviya liththarul mudhalvarum naadarum punidhanraan ivaltha vaththinuk keidhumo yeidhinu minaiyaalai avanvi ruppodu varaiumo vumaiyava lariyaame thavami yatrinai eliyano sangaran ranakkammaa. 10</p>

<p>றனக்கம்மா. 10</p>	
<p>அல்லல் பெற்றிட நோற்றிடு பகுதியால் ஆம்பாலொன் றில்லை யித்துணைப் பெறலரும் பொருளிவட கௌதாமோ பல்ப கல்தன தெழில்நலம் வறிதுபட் டனவன்றோ ஒல்லை இத்தவம் விடுவதே கடனினி உமைக்கென்றான்.</p>	<p>allal petrida notridu pagudhiyaal aambalon rillai yiththunaip paralarum porulivada kowdhaamo palpa kalthana dhezilnalam varidhupat tanavandro ollai iththavam viduvadhe kadanini umaikkendraan.</p>
<p>இந்த வாசகங் கேட்டலு மெம்பிராற் கிவரன்பர் அந்தண் மாமுது குரவரென் றுன்னினன் அறியேனால் வந்து வெம்மொழ கூறுத லெனச்சின மனங்கொண்டு நொந்து யிர்த்துநாண் நீக்கியே பொறாதுமை நுவல்கின்றான்.</p>	<p>indha vaasagang ketalu mempiraar kivaranbar andhan maamudhu kuravaren runninan ariyenaal vandhu vemmoza koorudha lenachchina managkondu nondhu yirththunaan neekkiye poraadhuma nuvalgindraal.</p>
<p>முடிவிலாதுறை பகவனென் வேட்கையை முடியாது விடுவ னென்னினுந் தவத்தினை விடுவனோ மிகவினங் கடிய நோன்பினை யளப்பில செய்துயிர் கழிப்பேநான் நெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீயென்றான்.</p>	<p>mudivilaadurai bagavanen vetkaiye mudiyaadhu viduva nenninundh thavaththinai viduvano migavinnang kadiya nonbinai yalappila seidhuyir kezippenaan nedidhu mooththalin mayanginai piththano neeyendraal.</p>
<p>ஈட்டு மாருயிர்த்தொகையெலா மளித்தவள் இவைகூற மீட்டு மோர்புணர்ப் புன்னியே மாதுநீ வெஃகுற்ற நாட்ட மூன்றுடைப் பிஞ்ஞுகன் வளத்தியல் நன்றாய்ந்து கேட்டி லாய்கொலா முணர்த்துவன் அஃதெனக் கிளக்கின்றான்.</p>	<p>eettu maaruyirththogaiyela maliththaval ivaikoora meettu morpunarip punniye maadhunee vegutra naatta moondrudaip pinjagan valiaththiyal nandraaindhu ketti laaikola munarththuvan agudhenak kilakkindraan.</p>

<p>ஆடை தோல்விடை யேறுவ தணிகல மரவென்பு கேடில் வெண்டலை மாலிகை கேழலின் மருப்பின்ன ஒடு கொள்கல மூண்பலி வெய்யநஞ் சுலப்புற்றோர் காட தேநடம் புரியிடங் கண்ணுதற் கடவுட்கே.</p>	<p>aadai tholvidai yeruva dhanigala maravenbu kedil vendalai maalgai kezalin maruppinna oodu kolgala moonpali veiyana sulappitror kaada dhenadam puriyidang kannudhar kadavutke.</p>
<p>வேய்ந்து கொள்வது வெளடெருக் கறுகுநீர் வியன்கொன்றை பாந்தள் நொச்சியே மத்தமென் றினையன பலவுண்டால் சாந்தம் வெண்பொடி சூலமான் மழுத்துடி தழலங்கை ஏந்து கின்றது பாரிடஞ் சூழ்படை இறையோற்கே.</p>	<p>veindhu kolvadu velaleruk karuguneer viyankondrai paandhal nochchiye maththamen rinaiyana palavundaal saandham venpodi soolamaan mazuththudi thazalangai endhu kindradhu paaridaj soozpadai iraiyorke.</p>
<p>அன்னை தாதைகேள் வடிவொடு குணங்களி லனையானுக் கின்ன வாகிய பலவள னுண்டவை எவையுந்தாம் நின்ன வாகவோ தவம்புரிந் தெய்த்தனை நெடுந்தொல்சீர் மன்னன் மாமகட் கியைவதே இத்துணை வழக்கென்றான்.</p>	<p>annai thaadhaikel vadivodu kunagkali lanaiyaanuk kinna vaagiya palavala nundavai evaiyundhaam ninna vaagavo thavampurim dheiththanai neduntholseer mannan maamagat kiyaiavadhe iththunai vazakkendraan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>புரங்கண்மூன் றினையு மட்ட புங்கவன் இனைய கூற வரங்கண்மே தகைய வெற்பின் மடமயில் கேட்ட லோடுங் கரங்களாற் செவிகள் பொத்திக் கண்ணுதல் நாமம் போற்றி இரங்கிவெஞ் சினத்த ளாகி இடருழந் தினைய சொல்வாள்.</p>	<p>purangkanmoon rinaiyu matta pungavan inaiya kooora varanganme dhagaiya verpin madamayil ketta lodung karangalaar sevigal poththik kannudhal naamam potri irangivenj sinaththa laagi idaruzandh thinaiya solvaal.</p>
<p>கேட்டியால் அந்தணாள கேடிலா வெம்பி ரான்றன் மாட்டொரு சிறிது மன்பு மனத்திடை நிகழந்த தில்லை</p>	<p>kettiyaal andhanaala kedilaa vembu raandran maattoru siridhu manbu manaththidai nigazndha dhillai kaatturu pullin soozal kavaruvaan pudhanmer</p>

<p>காட்டுறு புள்ளின் சூழல் கவருவான் புதன்மேற் கொண்ட வேட்டுவன் இயல்போல் மேலோன் வேடநீ கொண்ட தன்மை.</p>	<p>konda vettuvan iyalpol melon vedanee konda thanmai.</p>
<p>நேசமி லாது தக்கன் நிமலனை யிழித்து நின்போற் பேசிய திறனும் அன்னான் பெற்றதுங் கேட்டி லாயோ ஈசனை யிங்ஙன் என்முன் இகழ்ந்தனை இந்நாள் காறும் ஆசறு மறைக ளேது மாய்ந்திலை போலு மன்றே. 20</p>	<p>nesami laadhu thakkan nimalanai yiziththu ninpor pesiya thiranum annaan petradhung ketti laayo Eesanai yinggan enmun igazndhanai innaal kaarum ssararu maraiga ledhu maaindhilai polu mandre. 20</p>
<p>முறைபடு சுருதி யெல்லா மொழியினும் அதுவே சார்வா உறுகில ராகிப் பொல்லா வொழுக்கமே கொண்டு முக்கண் இறைவனை யிகழ்ந்து முத்தி யெய்திடா துழல முன்னாள் மறையவர் பெற்ற சாபம் நின்னையும் மயக்கு றாதோ.</p>	<p>muraipadu surudhi yellaa moziyinum adhuve saarvaa urugila raagip pollaa vozukkame kondu mukkan iraivanai yigazndhu muththi yeidhidaa dhuzala munnaal maraiyavar petra saabam ninnaiyum mayakku raadho.</p>
<p>தாதையாய்த் தம்மை நல்கித் தந்தொழிற் குரிய னாகி ஆதியாய்த் தங்கட் கின்றி யமைவுறாச் சிவனை நீங்கி ஏதிலார் பக்க மாகி இல்லொழுக் கிறந்தார் போலும் வேதியர் முறையே செய்தாய் வெறுப்பதென் நின்னை யானே.</p>	<p>thaadhaiyaaith thammai nalgith thandhozир kuriya naagi aadhiyaaith thangat kindri yamaivuraach sivanai neengi edhilaar pakka maagi illozuk kirandhaar polum vedhiyar muraiye seidhaai veruppadhen ninnai yaane.</p>
<p>ஆயினும் மறையோர் தம்மி னருமறை முறையே வேடம் தூயன தாங்கி யெங்கோன் தொண்டுசெய் வோரு முண்டால் நீயவர் தன்மைத் தாயும் நித்தனை யிகழ்ந்தா யென்னில் தீயவ ருனைப்போ லில்லை அவுணர்தந் திறத்து மாதோ.</p>	<p>aayinum maraiyor thammi narumarai muraiye vedam thooyana thaangi yengon thondusei voru mundaal neeyavar thanmaith thaayum niththanai yigazndhaa yennil theyyava runaippo lillai avunarthan thiraththu maadho.</p>

<p>வேண்டுதல் வேண்டி டாமை யில்லதோர் விமலன் றன்னை ஈண்டுநீ யிகழ்ந்த வெல்லாம் யாரையு மளிக்கு மன்பு பூண்டிடு குறிகாண் அற்றாற் புகழ்ச்சியா மன்றி முக்கண் ஆண்டகை யியற்கை யெல்லா மார்கொலோ அறிய கிற்பார்.</p>	<p>vendudhal vendi daamai yilladhor vimalan rannai endunee yigazndha vellaam yaaraiyu malikku manbu poondidu kurikaan atraar pugazchchiyaa mandri mukkan aandagai yiyarkai yellaa maarkolo ariya kirpaar.</p>
<p>போதனே முதலா வுள்ள புங்கவர் வழிபட் டேத்த வேதமி லிறைமை யாற்ற லியாவையும் புரிந்த நாதன் காதலும் வெறுப்பு மின்றிக் கருணைசெய் நிலைமை யேகாண் பேதைநீ யிகழ்ச்சி யேபோற் பேசிய தன்மை யெல்லாம்.</p>	<p>podhane mudhalaa vulla pungavar vazipat teththa vedhami liraimai yaatra yiyaavaiyum purindha naadhan kaadhalum veruppu mindrik karunaisei nilaimai yekaan pedhainee yigazchchi yepor pesiya thanmai yellaam.</p>
<p>இம்முறை மறைக ளாதி இசைத்தன இனைய வெல்லாஞ் செம்மைகொ ளுணர்வின் ஆன்றோர் தெள்குவ ரிறையை யெளடும் வெம்மைகொள் குணத்தாய் நிற்கு விளம்பொணா விளம்பிற் பாவம் பொய்ம்மறை வேடத் தோடும் போதிநீ புறத்தி லென்றாள்.</p>	<p>immurai maraiga laadhi isaitthana inaiya vellaanj semmaiko lunarvin aandror dhelaguva riraiyai yelalum vemmaikol kunaththai nirku vilamponaa vilambir paavam poimmarai vedath thodum podhinee puraththi lendraal.</p>
<p>அறத்தினைப் புரிவாள் இவ்வா றறைதலும் அணங்கே ஈங்குன் திறத்தினி லார்வஞ் செய்து சென்றவென் செயல்கே ளாது புறத்திடைப் போதி யென்றி புரைவதோ புகுந்த பான்மை மறைச்சடங் கியற்றி நின்னை வரைந்திடற் காசு மென்றாள்.</p>	<p>araththinaip purivaal ivvaa raraithalum anange eengun thiraththini laarvanj seidhu sendraven seyalke laadhu puraththidaip podhi yendri puraivadho pugundha paanmai paraichchadang kiyatri ninnai varainhidar kaagu mendraan.</p>

<p>வஞ்சக முதல்வன் சொற்ற வாசகம் இறைவி கேளா அஞ்செவி பொத்தி யாற்றா தழுங்கிமெய் பதைப்ப விம்மி எஞ்சலின் முதியோன் போகான் ஏகுவன் யானே யென்னாப் பஞ்சடி சேப்ப ஆண்டோர் பாங்கரிற் படர்த லுற்றாள்.</p>	<p>vanjaga mudhalvan sotra vaasagam iravi kelaa anjsevi poththi yaatraa thazungimei padhaippa vimmi yenjchalin mudhiyon pogaan yeguvan yaane yennaap panjchadi seppa aandor paangarir padartha lutraal.</p>
<p>படர்ந்தனள் போத லோடும் பனிபடு மிமையம் வைகும் மடந்தைதன் னியற்கை நோக்கி வரம்பிலா அருண்மீ தூர அடைந்ததொல் பனவக்கோல மகன்றுமால் விடைமேல்கொண்டு தொடர்ந்துபல் கணங்கள் போற்றத் தோன்றினன் றொலைவி லாதோன்.</p>	<p>padarndhanal podha lodum panipadu mimaiyam vaigum madandhaithan niyarkai nokkia varambilaa arunmee dhoora adaindhadhol panavakkola magandrumaal vidaimelkondu thodarndhupal kanangal potrath thondrinan rolaivi laadhon.</p>
<p>தொலைவறு பகவன் வான்மீத் தோன்றலுந் துளங்கி நாணி மலைமகள் கண்டு பல்கால் வணங்கியஞ் சலியாற் போற்றி அலகிலா வுணர்வால் எட்டா வாதிநின் மாயை தேறேன் புலனிலாச் சிறியேன் நின்னை யிகழ்ந்தவா பொறுத்தி யென்றாள்.</p>	<p>tholaivaru bagavan vaanmeeth thondralundh thulangi naani malaimagal kandu palkaal vanangiyanj saliyaar potri alagilaa vunarvaal etta vaadhinin maayai theren pulanilaach siriye ninnai yigazndhavaa poruththi yendraal.</p>
<p>நற்றவ மடந்தை கேண்மோ நம்மிடத் தன்பால் நீமுன் சொற்றன யாவு மீண்டே துதித்தன போலக் கொண்டாம் குற்றமுண் டாயி னன்றே பொறுப்பது கொடிய நோன்பால் மற்றினி வருந்தல் நாளை மணஞ்செய வருது மெனறாள்.</p>	<p>natrava madandhai kenmo nammidath thanpaal neemun sotrana yaavu meende thudhiththana polak kondaam kutramun daayi nandre poruppadhu kodiya noonbaal matrini varundhal naalai manajseya varudhu menaraan.</p>

<p>சிறந்தநின் வதுவை முற்றச் செல்லுது மென்று தொல்லோன் மறைந்தனன் போத லோடும் மலைமக ளுள்ளந் தன்னில் நிறைந்திடு மகிழ்ச்சி கொண்டு நித்தனை நினைந்து போற்றி உறைந்தனன் இதனை வேந்தற் குரைத்திடச் சிலவர் போனார்.</p>	<p>sirandhanin vaduvai mutrach selludhu mendru thollon maraindhanan podha lodum malaimaga lullandh thannil niraindhidu magizchchi kondu niththanai ninaindhu potri urainthanal idhanai vendhar iraththidach silavar ponaar.</p>
<p>அண்ணல்வந் தருளிச் செய்கை அரசனுக் குரைத்த லோடும் உண்ணிக முயர்ச்சி நீங்கி யொல்லைதன் னில்லி னோடு நண்ணினன் உமையைக் கொண்டுநலங்கொள்தன் நகரத் துய்த்தான் கண்ணுத லிறைவன் அங்கட் செய்தன கழற லுற்றேன்.</p>	<p>annalvan dharulich seigai arasanuk kuraittha lodum unniga zuyarchchi neengi yollaitan nilli nodu nanninan umaiyaik kondunalangkolthan nagarath thiththaan annudha liraivan angat seidhana kazara lutren.</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 669</p>	<p>aagath thiruviruththam – 669</p>

7. மணம் பேசு படலம்	7. manam pesu padalam
பொருடரு மலைக்கொடி புரியும் நோன்புகண் டருடனை நல்கிய வாதி நாயகன் தெருடரு கயிலையிற் சேர்வுந் நேழ்வகை இருடிகள் தங்களை இதயத் துன்னினான்.	porudaru malaikkodi puriyum nonbukan darudanai nalgiya vaadhi naayagan therudaru kayilaiyir servur rezvagai irudigal thangalai idhayath thunninaan.
நினைதலுங் கண்ணுதல் நிமல நேழ்பெரு முனிவரு மன்னதை முன்னி யுள்வொீஇப் பனிவரு மெய்யொடு படர்ந்து வல்லையில் அனையனை இறைஞ்சிநின் றறைதல் மேயினார்.	ninaithalung kannudhal nimala nezperu munivaru mannadhai munnii yulvereep panivaru meiyodu padarndhu vallaiyil anaiyanai irainjchinin raraidhal meyinaar.
பங்கயன் மான்முதற் பகரும் பண்ணவர் உங்குன தேவலுக் குரிய ராயுற எங்களை யுன்னினை யாங்கள் செய்தவம் அங்கவர் தவத்தினு மதகம் போலுமால்.	pangayan maanmadhar pagarum pannavar vunguna dhevaluk kuriya raayura engalai yunninai yaangal seidhavam angavar thavaththinu madhagam polumaal.
எந்தையெம் பெருமநீ யெம்மை வம்மென முந்துறு கருணையின் முன்னிற் றாதலின் உய்ந்தனம் அடியரே முடிய தீப்பவஞ் சிந்தினம் இனியொரு தீதுண் டாகுமோ.	endhaiyem perumanee yemmai vammena mundhuru karunaiyin munnir raadhalin uindhanam adiyare mudiya theppavanj cindhinam iniyoru theedhun daagumo.
ஒருதலை யைந்தொழி லுலப்பு றாவகை புரிதரு பகவநம் புன்மை நீக்குவான் கருணையொ டுன்னினை கடிதிற் செய்பணி அருளுதி யென்றனர் ஆற்றும் நோன்பினோர்.	oruthalai yaindhozi lulappu raavagai puritharu pagavanam punmai neekkuvaan karunaiyo dunninai kadidhir seipani aruludhi yendranar aatrum nonbinor.
வேறு	veru
அமலனம் முனிவர் மாற்றங் கேட்டலு மவரை நோக்கி அமையமே லிறைவன் றன்பா லேகியே எமக்கிவ் வைகல் உமைதனை வதுவை நீரா லுதவுவான் வினவி வல்லே நமதுமுன் வம்மி னென்னா நன்றருள் புரிந்தா னன்றே.	amalanam munivar maatrang kettalu mavarai nokki amaiyame liraivan ranbaa legiye amakkiv vaigal umaidhanai vadhuvai neeraa ludhavuvaan vinavi valle namadhumun vammii nennaa nandrarul purindhaa nandre.



<p>நாயக னருளக் கேளா நன்றென இறைஞ்சி யேகி  ஏயதொன் முனிவர் யாரும் இமையமே  லிறைமுன் நண்ண  ஆயவன் மனைவி யோடு மடைந்தெதிர்  கொண்டு தாழ்ந்து  நேயமொ டருச்சித் தேத்தி நின்றிது புகலு  கின்றறாள்.</p>	<p>naayaga narulak kelaa nandren irainjchi yegi  yeyadhon munivar yaarum imaiyame liraimun  nanna  aayavan manaivi yodu madaindhedhir kondu  thaazndhu  neyamo daruchchith theththi nindridhu pugalu  gindraraan.</p>
<p>படியறு நுத்தீள் ஈண்டுப் படுதலால் இமைய  மேருத்  தடவரை யதனில் தூய்தாய்த் தலைமையும்  பெற்ற தன்றே  நெடியவென் பவமு மினனே நீங்கின நீவி  ரெல்லாம்  அடியனேன் றன்பால் வந்த நிமித்தமென்  னறையு மென்றாள்.</p>	<p>padiyaru nuththal eendup padudhalaal imaiya  meruth  thadavarai yadhanil thooithaith thalaimaiyum  petre dhandre  nediyaven pavamu minane neengina neevi  rellaam  adiyanen ranpaal vandha nimitthamen  maraiyu mendraan.</p>
<p>அங்கது வினவு மெல்லை அருந்தவ ரகில மீன்ற  மங்கையை வதுவை செய்வான் மன்னுயிர்க்  குயிராய் நின்ற  சங்கரன் நினைந்துன் னோடு சாற்றுதற்  கெமமை யுய்த்தான்  இங்கிதெம் வரலா றென்ன இசைவுகொண்  டிறைவன் சொல்வான்.</p>	<p>angadhu vinavu mellai arundhava ragila  meendra  mangaiyai vadhuvai seivaan mannuyirk  kuyiraa nindra  sankaran ninaindhun nodu saatrudhar  kemamai yuiththaan  ingidhem varalaa renna isaivukon diraivan  solvaan.</p>
<p>துன்னிய வுயிர்கள் யாவுந் தொல்லுல கனைத்து  மீன்ற  கன்னிகை யுமையா டன்னைக் கடிமண  முறையின் நல்கி  என்னையு மடிமை யாக ஈசுவன் இறைவற்  கென்ன  மன்னவன் அயலே நின்ற மனைவியீ துரைக்க  லுற்றாள்.</p>	<p>thunniya vuyirgal yaavundh thollula kanaitththu  meendra  kannigai yumaiyaa dannaik kadimana muraiyin  nalgi  ennaiyu madimai yaaga eeguvan iraiyar kenna  mannavan ayale nindra manaiyivee dhuraikka  lutraal.</p>
<p>மலரயன் புதல்வன் றன்னோர் மடந்தையை  மணத்தின் நல்க  அலைபுனர் சடிலத் தண்ணல் அவன்றலை  கொண்டான் என்பர்  நிலைமையங் கதனை யுன்னி நெஞ்சக மஞ்சு</p>	<p>malarayan pudhalvan rannor madandhaiyai  manaththin nalga  alaipunar sadilath thannal avandralai kondraan  enbar  nilaimaiyang gadhanai yunni nenjaga manju</p>

<p>மெங்கள் குலமகள் தனைய வற்குக் கொடுத்திட லெவனோ வென்றாள்.</p>	<p>mengal kulamagal thanaiya varkuk koduththida levano vendraal.</p>
<p>என்றலு மவளை நோக்கி எழுமுனி வோருஞ் சொல்வார் ஒன்றுநீ யிரங்கல் வாழி யொப்பிலா முதல்வன் செய்கை நன்றுதேர்ந் திலையால் தக்கன் நலத்தகும் அவியை மாற்றி அன்றுதன் இகழ்த லாலே அவன்றலை முடிவு செய்தான்.</p>	<p>endralu mavalai nokki ezumuni vorunj solvaar ondrunee yirangal vaazi yoppilaa mudhalvan seigai nandrutherndh dhilaiyaal thakkan nalaththagum aviyai maatri andruthan igazdha laale avandralai mudivu seidhaan.</p>
<p>அடைந்துளோர்க் கருளுமாறும் அல்லவர் தமக்குத் தண்டம் படுந்துணை தெரிந்து கூட்டும் பான்மையும் பரமன் செய்கை மடந்தையித் தன்மை யாரும் மனப்படுத் துணர்வ ரீதே திடம்பட வுணர்தி வேறு சிந்தனை செய்யே லென்றார்.</p>	<p>adaindhulork karulumaarum allavar thamakkuth thandam padundhunai therindhu koottum paanmaiyum paraman seigai madandhaiyith thanmai yaarum manappaduth thunarivareedhe thidampada vunarththi veru sindhanai seiye lendraar.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>இயலுறு முனிவோர்கள் இவைமொழி தலுமோரா மயலறு வரையண்ணல் வாய்மையி தெனலோடும் அயலுறு மனைமேனை யஞ்சினள் அமலன்றன் செயலிது வுணராதே செப்பினன் இவையென்றே.</p>	<p>iyaluru munivargal ivaimozi thalumoraa mayalaru varaiyannal vaaimaiyi dhenalodum ayaluru manaimenai yanjchinal amalandran seyalidhu vunaraadhe seppinan ivaiyendre.</p>

<p>உண்ணலி வொடுமேனை உவர்மல ரடிதாழுஉப் பெண்ணறி வெவையேனும் பேதைமை வழியன்றோ அண்ணறன் அருணீர்மை யணுவது மறிகில்லேன் புண்ணிய முனிவீரென் புன்மொழி பொறுமென்றாள்.</p>	<p>unnali vodumenai vuvarmala radithaazoovup pennedri vevaiyenum pedhamai vaziyandro annaran aruneermai yanuvadhu marigillen punniya muniveren punmozi porumendraal.</p>
<p>பணிவுட னிவைமேனை பகர்தலும் அவடன்பாற் கணிதமி லருள்செய்யக் காவல னதுகாணா இணைதவிர் முனிவீர்காள் இவளுரை கருதன்மின் இணமியல் இறையோனை வரமொழி குதிரென்றாள்.</p>	<p>panivuda nivaimenai pagardhalum avadanpaar kanidhami larulseiyak kaavala nadhukaanaa inaithavir muniveergaal ivalurai karudhanmin inamiyal iraiyonai varamozi kudhirendraan.</p>
<p>பனிபடு வரையண்ணல் பகர்மொழி யதுகேளா மனமிக மகிழ்வாகி மற்றவர் தமையங்கண் இனிமையொ றுறநல்கி யெழுவரும் அவணீங்கித் தனைநிகர் பிறிதில்லாத் தண்கயி லையில்வந்தார்.</p>	<p>panipadu varaiyannal pagarmozi yadhukelaa manamiga magizvaagi matravar thamaiyangan inimaiyo duralangi yezuvarum avaneengith thanainigar miridhillaath thankayi laiyilvandhaar.</p>
<p>வந்தெழு முனிவோரும் மாநக ரிடைசாரா நந்திகண் முறையுய்ப்ப நாதனை நணுகுற்றே அந்தமில் அனியோடு மவனடி தொழுதேத்தி எந்தையை இதுகேளென் றியாவது முரைசெய்தார்.</p>	<p>vandhezu munivorum maanaga ridaisaaraa nandhikan muraiyuiippa naadhanai nanugutre andhamil aliyodu mavanadi thozudheththi endhaiyai idhukelen driyaavadhu muraiseidhaar.</p>
<p>வரைமிசை யரசாள்வோன் மணவினை யிசைவெல்லாம் உரைசெய வருள்செய்தே யும்பரின் முனிகாள்நீர் புரிதரு செயலாற்றப் போகுதி ரெனலோடும் அரனடி தொழுதேத்தி அவர்பதம் அணுகுற்றார்.</p>	<p>varaimisai yarsaalvon manavinai yisaivellaam uraiseya varulseidhe yumbarin munikaalneer puridharu seyalaatrap pogudhi renalodum aranadi thozudheththi avarpadham anugutraar.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

எங்குறை தீர்ந்ததென் றெழுத வத்தருந் தங்கடம் பதத்திடைத் தணப்பின் றெய்தினார் இங்கிது நின்றிட இமைய மேலிறை அங்கினிச் செய்தவா றறியக் கூறுவாம்.	engurai theerndhathen rezudha vaththarundh thangadam padhatthidaith thanappin reidhinaar ingidhu nindrída imaiya melirai anginich seidhavaa rariyak kooruvaam.
ஆகத் திருவிருத்தம் - 689	agath thiruviruththam - 689

8. வ ரை பு னை ப ட ல ம்	8. varai punai padalam
கண்ணுதல் உமைதவங் கண்டு நின்னையாம் மண்ணவர் புகழ்வகை மணத்து மென்றதும் விண்ணெழு முனிவரின் வினவி விட்டதும் எண்ணினன் மகிழ்ந்தனன் இமையத் தண்ணலே.	kannudhal umaithavang kandu ninnaiyaam mannavar pugazvagai manaththu mendradhum vilezu munivarin vinavi vittadhun enninan magizndhanan imaiyath thannale.
கணிதமி லுயிரெலாங் கலந்து மற்றவை உணர்வுதொ றிருந்தவற் கொருதன் கன்னியை மணமுறை புரிதிறம் மதித்துத் தேவர்தம் பணிபுரி தச்சனைப் பரிவொ டுன்னினான்.	kanidhami luyirelaang kalandhu matravai unarvudho rirundhavar korudhan kanniyai manamurai puridhiram madhiththuth thavartham panipuri thachchanaip parivo dunninaan.
உன்னிய போதினி லும்பர் கம்மியன் மன்னவன் எதிருற வந்து கைதொழு தென்னகொல் கருதினை யாது செய்பணி அன்னதை மொழிகென அறைதல் மேயினான்.	unniya podhini lumbar kammiyan mannavan edhirura vandhu kaithozu thennaikol karudhinai yaadhu seipani annadhai mozikena araidhal meyinaan.
என்னையாள் கண்ணுத லறைவற் கியான்பெறும் அன்னையாம் உமைதனை யளிப்பன் இவ்வரைக் கன்னிமா நகரெலாங் கவிஞ்சி றந்திடப் பொன்னினா டாமெனப் புனைதி யாலென்றான்.	ennaiyaal kannudha laraivar kiyaanperum annaiyaam umaidhanai yalippan ivvaraik kannimaa nagarelaang kavinsi randhidap ponninaa daamenap punaidhi yaalendraan.
அப்பொழு தத்தினில் அடுக்கன் மேலையோன் செப்பிய வாசகஞ் செவிக்கொண் டுள்ளமேன் மெய்ப்பெரு மகிழ்ச்சியை மேவி யந்நகர் ஒப்பனை செய்திட வுன்னி னானரோ.	appozu dhaththinil adukkan melaiyon seppiya vaasaganj sevikkon dullamen meipperu magizchchiyai mevi yannagar oppapai seidhida vunni naanaro.
நீடுறு தருநிரை நிமிருங் கால்களாய்ப் பாடுறு கழிகளாய்ப் பரம்பும் பல்பணை முடுற அதன்மிசை முகில்க ளெங்கணும் பீடுறு பந்தர்போற் பிறங்கும் வெற்பின்மேல்.	needuru tharunirai nimirung kaalkalaaip paaduru kazigalaaip parappum palpanai moodura adanmisai mugilga lenganum peeduru pandharpor pirangum verpinmel.
மலையுறழ் கோபுர மன்றஞ் சூளிகை நிலைகெழு செய்யதேர் நிழற்று மண்டபம் பலவுடன் நறுமலர்ப் பந்தர் அன்னவை தொலைவறும் ஆவணந் தோறும் நல்கினான்.	malaiyuraz gobura mandranj sooligai nilaikezu seiyadher nizatru mandabam palavudan narumalarp pandhar annavai tholaivarum aavanandh dhorum nalginaan.

நீக்கமில் கதலிகை நெடிய கேதனம் மேக்குயர் காவண மிசைத்தந் துள்ளிடை ஆக்குறு கம்பல மணிசெய் தாயிடைத் தூக்கினன் கவரியுஞ் சுடர்கொள் மாலையும்.	neekkamil kadhligai nediya kedhanam mekkuyar kaavana misaiththan thullidai aakkuru kambala manisei thaayidaith thookkinan kavariunj sudarkol maalaiyum.
குரகத முகம்புரை குலைகள் தூங்கிய மரகத வொளிபடு வாழை பூகநல் நிரைகெழு தன்மையின் நிறுவிப் பூந்துணர் விரைகெழு தோரணம் விசும்பின் நாற்றினான்.	kuragadha mugampurai kulaigal thoongiya maragadha volipadu vaazai pooganal niraikezu thanmaiya in niruvip poondhunar viraikezu thoranam visumbin naatrinaan.
ஒண்ணிதி இயக்கர்கோ னுறையு ளானதும் விண்ணவர் தொழுதிட வீற்றி ருந்திடும் அண்ணறன் கோயிலு மாக வீதிகள் எண்ணருந் திருவுற எழில்ப டுத்தினான்.	onnudhi iyakkarko nuraiyu laanadhun vinnavar thozudhida veetri rundhidum annaran koyilu maaga veedhigal ennarun thiruvura ezilpa duththinaan.
ஒருபுறத் தினைஇனி யுமைக்கு நல்குவோன் இருபுறத் தினும்வெரு மெண்ணில் தேவருந் தருபுறப் பொருளெலாஞ் சாரச் சாலைகள் திரிபுறத் திரிபுறச் செய்த மைத்தனன்.	orupurath thinaiini yumaikku nalguvon irupurath thinumveru mennil dhevarundh tharupurap porulelaanj saarach chalaigal thiripurath thirupurach seidha maiththanan.
ஆயிரப் பத்தென அறையும் யோசனை போயதோ ரளவையிற் புரிசை யொன்றினைக் கோயிலி னொருபுடை குயிற்றிக் கோபுரம் வாயில்கள் நான்கினு மரபின் நல்கினான்.	aayirap paththena araiyum yosanai poyadho ralavaiyir purisai yondrinaik koyili norupudai kuyitrik koburam vaayilgal naanguinu marabin nalginaan.
அங்கதன் நடுபுற அகன்ப ரப்பினின் மங்கல மணஞ்செய வதுவைச் சாலையைச் செங்கன கத்தினால் திகழச் செய்தனன் கங்கையஞ் சடையினான் கயிலைக் கோயில்போல்.	angadhan nadupura aganpa rappinin mangala manajseya vadhuvaich saalaiyaich sengana kaththinaal thagazach seidhanan kangaiyanj sadaiyinaan kayilaik koyilpol.
சாலையின் நிலத்திடைச் சந்த மான்மதம் மேலுறு நாவிரீர் விரவிப் பூசியே கோலமென் மலர்கடுய்க் குறுகும் வானவர்க் கேலுறு பலதவி சிருப்பச் செய்தனன்.	saalaiyin nilaththidaich chandha maanmadham meluru naavineer viravip poosiye kolamen malarkaduvuik kurugum vaanavark keluru paladhavi siruppach seidhanan.
வானவில் மணிமுகில் வனச மாமலர் நீன்றம் விரிதரு நெய்தல் சண்பகம் ஏனைய நிறங்களால் எண்ணில் வேதிகை ஆனவை புரிந்தனன் அயனும் நாணவே.	vaanavil manimugil vanasa maamalar neeniram viritharu neidhal sanbagam yenaiya nirangalaal ennil vedhigai aanavai purindhanaan ayanum naanave.
கண்ணடி பூந்தொடை கவரி ப*றுகின் மண்ணிய செழுமணி மாலை தூங்குறப் பண்ணுறு வித்தனன் பரமன் பால்வரும்	kannadi poondhodai kavaru parugin manniya sezumani maalai thoongurap pannuru viththanan paraman paalvarum

விண்ணவர் விழியெலாம் விருந்து கொள்ளவே.	vinnavar viziyeelaam virundhu kollave.
தேவரு முனிவருந் திருவ னார்களும் பாவையின் உயிருறு பண்பி னாக்கியே மேவரு கவரிதார் வீணை யேந்தியே ஏவலர் தொழின்முறை இயற்ற நல்கினான்.	dhevaru munivarun thiruva naargalum paavaiyin vuyiruru panbi naakkiye mevaru karidhaar veenai yendhiye yevalar tholinmurai iyatra nalginaan.
பெண்ணிய லாரெனப் பிறங்கும் பாவைகள் தண்ணுமை முதலிய தாக்கித் தண்டியல் பண்ணொடு களிநடம் பயிலு வித்தனன் விண்ணவர் அரம்பையர் யாரும் வெகவே.	penniya laarenap pirangum paavaigal thannumai mudhaliya thaakkith thandiyal pannodu galinadam payilu viththanan vinnavar arambaiyar yaarum vegave.
நெருங்கிய கிளிமயில் நேமி தண்புறாப் பொருங்கரி அரிபரி பொருநர் வானுளோர் ஒருங்குடன் மணிகளா லோவி யப்பட அருங்கடி யிருக்கையுள் அமர நல்கினான்.	nerungiya kilimayil nemi thanpuraap porungari aripari porunar vaanulor orungudan manigalaa lovi yappada arungadi yirukkaiyul amara nalginaan.
குறைதவிர் நிலைமையாற் குயிற்றுஞ் சாலையுள் நிறைதரு மிந்திர நீலத் தாலொரு திறலரி யணையினைச் சிறப்பிற் செய்தனன் இறைவனு மிறைவியும் இனிது மேவவே.	kuraithavir nilaimaiyaar kuyitrunj saalaiyul niraitharu mindhira neelath thaaloru thiralari yanaiyinaich chirappir seidhanan iraivanu miraiviyum inidhu mevave.
குண்டமும் வேதிகை வகையுங் கோதில்சீர் மண்டல மானதும் வகுத்து வேள்விசெய் பண்டம தானதும் படுத்திப் பண்ணவர் எண்டொகை மங்கலம் இருத்தி னானரோ.	kundamum vedhigai vagaiyung kodhilseer mandala maanadhun vaguththu velvisei pandama dhaanadhun paduththip pannavar endogai mangalam iruththi naanaro.
கண்டொறு கதிர்மதிக்க காந்தங் காஞ்சனம் ஒண்டுகிர் நித்தில மொளிறு வச்சிரம் முண்டக வெயின்மணி முதல்வெ றுக்கையால் மண்டப மெண்ணில மருங்கின் நல்கினான்.	kandaru kadhirmadhik kaandhang kaanjsanam ondugeer niththila moliru vachchiram mundaga veyinmani mudhalve rukkaiyaal mandaba mennila marungin nalginaan.
காவிகண் மலர்தரு கயங்க னோர்பல ஓவறு முற்பல வோடை யோர்பல பூவியல் வாரிசப் பொய்கை யோர்பல வாவிக னோர்பல மருங்கில் ஆக்கினான்.	kaavigan malartharu kayanga lorpala oovaru murpala vodai yorpala pooviyal vaarisap poigai yorpala vaaviga lorpala marungil aakkinaan.
பாசடை மரகதம் பளிங்கு வச்சிரங் பாசறு நன்மணி கனக மன்னதால் தேசறு நளிமலர் செறிந்த பூந்தடம் வாசவன் கண்டுள மருளத் தந்தனன்.	paasadai maragadham palingu vachchirang paasaru nanmani kanaga mannadhaal thesuru nalimalar serindha poondhadam vaasavan kandula marulath thandhanan.

<p>கற்பகஞ் சந்தகில் கதலி பூகமே பொற்புறு வருக்கைமாப் புன்னை யாதிய பற்பல மணிகளாற் படுத்தி அன்னவை நற்பயன் வழங்கவும் நல்கி னானரோ.</p>	<p>karpagaj sandhagil kadhali poogame porpuru varukkaimaap punnai yaadhiya parpala manigalaar paduththi annavai narpayan vazangavum nalgi naanaro.</p>
<p>இன்னவா றளப்பில இமைய வர்க்கெலாம் முன்னுறு கம்மியன் முன்னிச் செய்தலும் பொன்னியல் இமகிரிப் புரத்து மேவிய மன்னவன் கண்டவை மகிழ்ச்சி எய்தினான்.</p>	<p>innavaa ralappila imaiya varkkelaam munnuru kammiyan munnich seidhalum ponniyal imagirip puraththu meviya mannavan kandavai magizchchi eidhinaan.</p>
<p>சீதரன் அயன்முதற் றேவர் மாத்தொகை மாதவ முனிவரர் மடந்தை மாரொடு காதலின் உமைமணங் காண வந்திடத் தூதரை யெங்கணுந் தூண்டி னானரோ.</p>	<p>seedharan ayanmudhar revar maaththogai maadhava munivarar madandhai maarodu kaadhalin umaimanag kaana vandhidath thoodharai yenganundh thoondi naanaro.</p>
<p>ஒற்றர்தம் முரைதெரிந் தும்பர் யாவருங் குற்றமில் முனிவருங் குன்ற வில்லினால் பற்றலர் புரமடு பரமற் போற்றியே மற்றவன் றன்னொடு வருது மென்றனர்.</p>	<p>otrartham muraittherin dhumbar yaavarung kutramil munivarang kundra villinaal patralar puramadu paramar potriye matravan rannodu varudhu mendranar.</p>
<p>வெற்றிகொள் வயப்புலி மிசையு யர்த்திடுங் கொற்றவை யாமனை குழீஇய காளிகள் சுற்றறும் எழுநதி இமையத் தொல்கிரி உற்றனர் தொழுதனர் உமைமுன் நண்ணினார்.</p>	<p>vetrikol vayappuli misaiyu yarththidung kotravai yaamalai kuzeeieya kaaligal sutrurum ezunadhi imaiyath tholgiri utranar thozudhanar umaimun nanninaar.</p>
<p>செந்திரு நாமகள் சீர்பெ றுஞ்சசி பந்தமில் தாபத பன்னி யாயுளார் அந்தமில் அணங்கினர் யாரு மவ்வரை வந்தனர் அவரவர் மகிழ்நர் ஏவலால்.</p>	<p>sendhiru naamagal seerpe rajsasi pandhamil thaabada panni yaayulaar andhamil ananginar yaaru malvarai vandhanar avaravar magiznar yevalaal.</p>
<p>பங்கய மிசைவரு பாவை யேமுதல் நங்கையர் யாவரும் நற்ற வத்தினால் அங்கநொந் துறைதரும் அம்மை தாடொழா அங்கல வதுவையின் வனப்புச் செய்தனர்.</p>	<p>pangaya misaivaru paavai yemudhal nangaiyar yaavarum natra vatthinaal anganon thuraitharum ammai thaalozaa angala vadhuvaiyin vanappuch seidhanar.</p>
<p>நெறிதரு தவத்துரு நீக்கிக் காமருக் குறையுள தாகிய உமைதன் மெய்யினைக் குறைதவிர் நிலைமையிற் கோலஞ் செய்தனர் இறைவனை வழிபடும் இயல்பி னாரென.</p>	<p>nerutharu thavaththuru neekkik kaamaruk kuraiyula dhaagiya umaidhan meiyinaik kuraitthavir nilaimaiyir koolanj seidhanar iraivanai vazipadum iyalbi naarena.</p>



<p>மேதகு பொலஞ்சுடர் மேரு மந்தரம் ஆதிய வாகிய அலகில் சுற்றமும் ஓதருங் கடல்களும் அரக வேந்தரும் மாதிர யானையும் பிறவும் வந்தவே.</p>	<p>medhagu polanjchudar meru mandharam aadhiya vaagiya alagil sutramum odharung kadalgalum araga vendharum maadhira yaanaiyum piravum vandhave.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>ஈங்கிது காலை தன்னில் இமகிரி புரக்கு மன்னன் பாங்குறு தமர்க னோடும் பரிவொடுஞ் சென்று வெளடீளி ஓங்கலில் நந்தி யுய்ப்ப உயிர்க்குயி ரான அண்ணல் பூங்கழல் வணங்கி நின்றாங் கினையன புகல லுற்றான்.</p>	<p>eengidhu kaalai thannil imagiri purakku mannan paanguru thamarka lodum parivodunj sendru velli ongalil nandhi yuippa vuyirkkuyi raana annal poongazal vanangi ninraang kinaiyana pugala lutraan.</p>
<p>ஆதியி னுலக மெல்லா மளித்திடு மன்னை தன்னைக் காதலின் வதுவை செய்யக் கருதினை கணித நூலோர் ஓதுபங் குனியின் திங்கள் உத்தரம் இன்றே யாரும் ஈதுநன் முகூர்த்தம் எந்தாய் இமையமேல் வருதி யென்றான்.</p>	<p>aadhiyi nulaga mellaa maliththidu mannai thannaik kaadhalin vadhuvai seiyak karudhinai kanidha noolor odhupang kuniyin thangal uththaram indre yaarum eedhunan mugoorththam endhaai imaiyamel varudhi yendraan.</p>
<p>அல்லறுழ் கண்டத் தெந்தை யரசனை நோக்கி யின்னே எல்லையில் கணங்கள் சூழ இமையமேல் வருதும் முன்னஞ் செல்லுதி யென்ற லோடுந் திருவடி வணங்கிப் போற்றி வல்லையின் மீண்டு போய்த்தன் வளநகர் இருக்கை புக்கான். 36</p>	<p>alluruz kandath thendhai yarasana nokki yinne ellaiyil kanangal sooza imaiyamel varudhum munnanj selludhi yendra lodun thiruvadi vanangip potri vallaiyin meendu poiththan valanagar irukkai pukkaan. 36</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 725</p>	<p>aagath thiruviruththam - 725</p>